253

MSA 142

(24)

தள

அநுபவ வைத்திய

அர்ப்பம் கம்பி

ஆய்வுக்கு எடுத்த நாள் } 3-9-2001

ஆய்வு முடித்த நாள் :- 6-9-2001

சி.3
6/9/2001

To தமிழ்ப் புலவர்கள்

பக்-1 முதல் 8 வரை
பாடல்களுக்கு உரை
எழுதவும். மீண்டும்
பக்-14 முதல் 18 வரையிலும் பக்-21 முதல் 40 வரையிலும்
உள்ள பாடல்களுக்கும், பக்-39 முதல் 52 To 56 வரையிலும்
37 வரையிலும், 49, 51, 52, 75, 76, 78, 79
பக் 44, 45, 46, 47, 48, 49, 51, 52
62, 63, 64, 65, 70 67, 69, 72, பக் 87 91 முதல் 105 வரையிலும்
80, To 84 வரையிலும், பக்-112, 113, 114, 115, — 120 வரையிலும்,
பக்-106 — 109 வரையிலும், பக்கங்களில் உள்ள பாடல்களுக்கும் உரை எழுதவும்.
பக்.121 முதல் 124 பக்கங்களில் உள்ள பாடல்களுக்கும் உரை எழுதவும்.
மற்றவை உரையுடன் பாடலையே உள்ளன. உரைநடையில் உள்ள தமிழ் எழுத்தில்
சொல்லப்பட்ட அனைத்தையும் சரிபார்க்கவும்.

சி.3
?/9/2001

253

5-3-92/1992

அனுபவ வைத்தியம்

மருத்துவச் சுவடி

(ஜூனியர்)

சிந்த கிறுத்த மாமழையும் குளிரும் – பக்கம் – 111 ✓
பயாத்தியம் பிறை – பக்கம் – 112 ✓
சுராத்துக்கள், கொண்டுக்கும் வெயில் – பக்கம் – 113 ✓
தொலைவுக்கு வெயில்
எண்ணாச்சாரத்துக்கும்
அயாற்றில் கீர், கொத்துமட்ட
அயாறு பாடங்கள் – பக்கம் – 114 ✓
பின்னை பிணிக்குமை – பக்கம் – 120 ✓

அனுபவ வைத்தியம்.

மருத்துவச் சுவடி - (ஜனியார்)

20.9.2012

அனைத்து வாயுக்கு நெய் - பக்கம் - 8 ✓

[illegible]க்கு மருந்து - பக்கம் - 11 ✓

பித்தத்துக்கு மருந்து - பக்கம் - 11 ✓

வயிற்று அப்புச்சனுக்கு மருந்து - " - 12 ✓

மலடுக்கு பெண்ணைப் பார்பாக மருந்து | - பக்கம் - 16 ✓ " - 19 ✓

மேகத்துக்கு மருந்து - பக்கம் - 30 ✓

வெறிகாய்ச்சலுக்கு மருந்து - பக்கம் - 34 ✓

மேகத்துக்கு குடிநீர் - பக்கம் - 38 ✓

யானைக்கு தண்டைக்கால் பாட்டு நெய் | பக்கம் - 38 ✓

கண் புகைச்சல், கண் காந்தல் ... பக்கம் - 41 ✓

பீனிசத்துக்கு தப்பளம் - பக்கம் - 44 ✓

கிரகணி, கழிச்சல் மருந்து - பக்கம் - 48 ✓

அனல் வாதத்துக்கு மருந்து - பக்கம் - 52 ✓

மண்டை வலி, பீனிசம் தேய்க்க நெய் - பக்கம் - 52 ✓

21.9.2012

மாதவிடாய் சரியாக பிரியாதவருக்கு - பக்கம் - 57 ✓

கிரகைக்கு இரக்க மருந்து - பக்கம் - 96 ✓

நாகுமாத்துக்கு - பக்கம் - 105 ✓

இளைப்புக்கு லேகியம் - பக்கம் - 110 ✓

மாந்திரக்கருக்கு மருந்து - பக்கம் - 110 ✓

பிள்ளையில்லாத பெண்ணுக்கு மருந்து - பக்கம்

Sd/-

சுவடியின் பெயர்: அநுபவ வைத்தியம் - மருத்துவச் சுவடி.

(குணியார் சுவடி).

சுவடி படியெடுத்த தேதி : 14.2.92

படியெடுத்து முடித்த தேதி : 5.3.92.

படியெடுத்த மொத்த பக்கங்கள் : 124

பொருளடக்கம் : 15 பக்கங்கள்.

குறிப்பு: இச்சுவடி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் என்கிற ஊரிலிருந்து திரு. ஷேம் ஜேக்கப் (Sam Jacob) அவர்களிடமிருந்து பெறப்பட்டு படியெடுத்துவிட்டு திருப்பக் கொடுக்கப்பட்ட சுவடியாகும். சுவடி நன்னிலையில் உள்ளது. பல வியாதிக்கும் மருந்துகள் கூறப்பட்டுள்ளது.

வரிசை எண்கள்	பொருளடக்கம்	பக்க எண்கள்
1.	மஞ்சள் நோய், வறட்சை, பீளை, இரத்த பித்தம் இவற்றிற்கு மருந்தும் நெய்யும்.	1
2.	ஆனந்த வாய்வுக்கு - மருந்து	2
3.	தணல் வாதத்துக்கு - எண்ணெய்	2.
4.	பக்க சூலை, பித்த வாய்வு, சத்திகுன்மம் இதற்கு தாளிசை பத்திரி பொடி -1	3
5.	பித்த வாய்வு, பித்த வயக்கெரிவு, மூலவாய்வு, உள்ளங்கை காலெரிவு, நெஞ்செரிப்பு — தாளிச பத்திரி பொடி-2	3-4
6.	நீரெரிவு, கிராணி, திசைவாய்வு — மூலச்சூரணம்	4-5
7.	சுரத்திற்குக் கியாழம்.	5.
8.	அசத்தி, நெஞ்சில்வலி, குன்மம், கிராணி, கழிச்சல், கிருமி, மூக்கில் நீர்தோஷம், விக்கல், பீளை, பாண்டு வாத பித்த சிலேற்பனம் இவற்றிற்கு வில்வக் குழம்பு	6-7
9.	மேகம் இருபதுக்கும் கியாழம்.	7.
10.	பாவு கியாழம் — பழஞ்சுரம், உஷ்ணம், சிவந்த கட்டம், புண், மண்டை சூலை, மேகவாய்வு, கிரக்கரப்பன், வயறு மந்தம்	~~7-8~~ 7-8.

11.	ஆனந்த வாய்வுக்கு நெய்	8
12.	கோழி மருந்து — சோகை: காமாலை: உஷ்ண கணை.	9
13.	குடிநீர் — குழந்தைகளுக்கு கிராணி, கடுப்புக்கு, கணைக்கு.	9
14.	நெய் — பல மாந்தத்துக்கு	10
15.	கண் வியாதிக்கு தலைக்கு எண்ணெய்	10
16.	மாதளம் குழம்பு — வயறு கடுப்பு. உழச்சல்.	11
17.	நீர்பிழிவுக்கு — மருந்து	11
18.	பித்தத்துக்கு (பயித்தி) — மருந்து	11
19.	வயிற்று உளைச்சலுக்கு — மருந்து	12
20.	உடம்புச் சூரணம் — நீர்ப்பிழிவுக்கு	12–13
21.	நீர்ச்செரிப்புக்கு — மருந்து	14
22.	வயத்துக் கடுக்கு — மருந்து	14
23.	மேகராஜாங்கத் தைலம் — மேகம், தேகம் இறுகல்	14 – ~~15~~
24.	கீழ்க்கா நெல்லித் தைலம் — பித்தம், தலை சுற்றல், வயிறெரிவு, இரத்த பித்தம், யெப்பிளைப்பு, ஜுர, கைகால் எரிவு. காங்கல்	15

25.	இசங்கன் வேர்த்தையிலம் — சிரங்கு, கிரந்தி, செங்கரப்பன், வண்டுகடி, சயம், இருமல், இழுகிறுப்பு முதலியன	16
26.	மலடிக்கு பிள்ளையுண்டாக மருந்து	16
27.	மேக்கெட்டு, இருமல், வாயிவு, வாதம் இவற்றிற்கு நெய்	17
28.	கதிசால எண்ணெய் — கெர்ப்ப நோய், இருமல், சூடு.	17–18
29.	கெர்ப்ப புழு, மூலபவுத்திர முளை, வயத்துக் கடி இவற்றிற்கு மருந்து	18.
30.	வாதத்துக்கு பொடி (உள்ளுக்கு)	18–19
31.	மேகத்துக்கு மருந்து	19
32.	வாதத்துக்கு மெழுகெண்ணெய்	19
33.	வாதத்துக்குத் தையிலம்	19
34.	இருமலுக்குத் திரி	20
35.	பறங்கி புண்ணுக்குத் திரி	20
36.	குணம், மேகம், வெப்பு இவற்றிற்கு கியாழம்	20–21

37.	திரிபலாதிச் சூரணம் - வாய்வுக்கு	~~22~~ 21-22
38.	வாசாதி லேகியம் - சுயம், வறட்சை, விப்புருதி, மார்மை, கிரந்தி, எலும்புருக்கி, இரத்த சுயம், மேகத்தினால் வந்த சுயம்	22-23
39	வெப்புக்கு - மருந்து, கஷாயம்	23-24
40.	அஞ்செண்ணெய்த்தைலம் — வாதம், திமிர்வாதம், சிரவாதம், சன்னி வாதம்; இசிவுவலிக்கு	24-25
41.	சருவாங்கத்தைலம் - சன்னி 13, சூலை 18, சோபம், அங்கவாதம்	25-26
42.	கரணிக சருவாங்கத்தைலம் — கண்ணப்புற்று, கிராணி, விப்புருதி, கரணிகம் 96, காதிரைச்சல்	26-27
43.	சுரோணிதம் இருக்க மருந்து	27-28
44	மூலச் சூரணம்	28
45	விலாச் சுரிக்கு நெய்	29
46	64- சுரத்திற்கு கஷாயம்	29
47	குளிர் காய்ச்சலுக்கு கஷாயம்	30
48.	இன்னாசியார் குளிகை - சுரத்திற்கு	30-31

வ.எ.	வ.எ.	பொருளடக்கம்	பக்கஎண்கள்.
	49.	மேக சந்தனாதித்தைலம் - சகல நோய்க்கும்.	31.
	50.	நாரங்காய்க் குழம்பு — வாய்வு, நெஞ்செரிப்பு, கிராணி, சூலை, வாதம், கோதரம், சுரோணிதம்.	31-32
	51.	விஷபாக சுரத்திற்குக் கஷாயம்	33
	52.	சஞ்சீவி குளிகை - தலைக்கு எச்சி, இருமல் இளைப்பு, வலி தோஷம், மார்பு விலாச்சுழி.	33-34
	53.	மேகத்துக்கு களி	34.
	54.	மேகத்துக்கு குடிச்சார் ?	34
	55.	கூஷ்மாண்ட கிருதம் - மேகசயம், பித்த வறட்சை, நீர்க்கடுப்பு, அழல்.	35-36
	56.	திருமல் கௌரிகிரி - கிரந்தி, அரையாப்பு, கரப்பான்.	36-37
	57	மேகத்துக்கு கோழிக் கிழாயம்	37
	58.	பிள்ளைகளுக்கு மண்டைக்கரப்பனுக்கு எண்ணெய்	38
	59.	கண் புகைச்சல், கண்காந்தல், கலைக்கா கற்கம், தைபானம்	38
	60	சூலை கிரந்திக்கு குழம்பு	38

61	முருவெண்ணெய்	39
62.	காதடைப்பு, சீழ்க்காது — தைலம்	39
63.	குழந்தைகளுக்கு மாந்த எண்ணெய்	39
64	சகல விஷத்துக்கும் கோம்மட்டிக் குழம்பு	40
65	நாக்கில் அசுசியில்லாமல் வறட்சியானால் குளிகை	40–41
66.	தோல் போக்க வேண்டிய மருந்தின் விபரம்	41
67	பீனிசத்துக்கு தப்பளம்	41
68.	வாதத்துக்குத் தைலம்	42
69.	சுரவீக்கத்துக்கு புட்டவியல்	42–43
70.	மாந்தத்துக்கு கிஷாயம்	43.
71.	பித்த சுரத்திற்கு கிஷாயம்	43
72	சுரம், சன்னி, கபம், துள்ளல் இவற்றிற்குப் பொடி	43
73.	கிராணி, கழிச்சல் இவைகளுக்குக் குழம்பு	44
74	கிராணிக் குழம்பு	44
75	சுரோணிதம் இறங்க மருந்து	44

76	சூல்கிரந்திக்கு குழம்பு	45
77	சுரம், குன்மம் — கஷாயம்	45
78	பீனிசம், மண்டை குலைக்கு நெய்	45-46
79.	அக்கினி மந்த வாய்வு, புளித்தேப்ப வாய்வுக்குச் சூரணம்	46
80	சுரம் சன்னிக்குத் தைலம்	46
81.	பண்டாரக் குளிகை - உஷ்ட்டிணை வாய்வு, சுரோணிதம், சுரம்எட்டு, சன்னி, வலி	47
82	தரிப்பு வாதம், தணல் வாதம் — இசங்கன் வேர்த்தைலம்	47
83.	அனல் காந்தல் வாதத்துக்குத் தைலம்	48
84.	வர்ம கிஷாயத்தின் உரை	48
85	சன்னிக்கு - கறுத்த குழம்பு ([illegible])	48-49
86	குளிர்பனி, மண்டைவலிக்கு எண்ணெய்	50
87	மேகம், இரத்தப்பிரமேகம், துவாலை, யானைச்ச மேகம், — 52 — அடை	50
88	மண்டைவலிக்கு எண்ணெய்	51
89	பவுத்திரம் வியாதிகளுக்கு புட்டவியல்	51
90	பக்க விதைவீக்கத்துக்கு மருந்தும், எண்ணெயும்	51-52

91	மண்டைவலி, பீனிசத்துக்கு எண்ணெய்	52
92	மாதவிடை சரியாய் கழியாமை, வயிற்றில் குத்து, வாய்வுக்கு குழம்பு	52
93	கருஞ்சூரை தைலம் — மண்டையடி, பீனிசம்	52-54
94.	சூலெண்ணெய் — வாதம், சன்னி, கெர்ப்ப பிணி, வாய்வு,	54 - 56
95	வங்கம் நீற்றும் விவரம்	56 - 57
96	கிருமிக்கு இழக்க மருந்து	57
97	பெருந்தி கழிக்கு மருந்து	57
98	வர்ம ஈளைகொண்ட சயத்துக்குப் பொடி	57
99	கருகு ரோகணிக் குளிகை — வாய்வு, சுரம், மாந்தம், வெச்சி, யானைப்பு, கபம், சீதம் சன்னி.	58
100	பிள்ளைகளுக்கு தைலம் மூன்று	58-59
101	சரவாதி தைலம் — வாதம்.	59-60
102	சவ்வீரக் குழம்பு — சூலை 18, சொறி, சிரங்கு, குஷ்டம்.	60-61
103.	ஈளைகொண்ட சயம், வறட்சைக்கு மருந்து	61
104.	பாலகிரந்திக்கு மருந்து	61

105	திரிபலாதி எண்ணெய்: அத்திசுரம், வறட்சை காயம், இத்திருமல், கபாலப் புத்து, தளர்ச்சை, இருகிறுப்பு, இளைப்பு, பித்தம், பீனிசநோய், வாய்நீருறல்.	62 – 63
106.	சுரத்துக்கும் பேதிக்கும் முலைப்பால் நெருசட்டி வார்த்து மருந்து	63
107	கருக்குவாக குளிகை — தொண்டை கட்டி, உருத்திராங்க விஷபாகம்	64
108	சுரோணிதவாய்வு, கிருமிக்கு — குழம்பு	64
109.	மேகத்துக்கு எண்ணெய்	64
110	கவளக் குழம்பு — 1	65
111	கவளக் குழம்பு — 2 விக்கல், சயம் கட்டு, மந்தவாய்வு, தலைவலி, சோகை.	65 65 – 67
112	மண்டை — இசை, பீனிசம், புண் பட்டது — புகைபிடிக்க வட்டு	68
113	மண்டைவலி பீனிச எண்ணெய்	68
114	நாக்கில், அண்ணில் வெள்ளைக்கும், புண்ணுக்கும் இடிக்க எண்ணெய்	68 – 69

	115	காய்ச்சல் குளிருக்கு எண்ணெய்	69
	116	பிள்ளைகளுக்கு காய்ச்சல் குளிருக்கு முலைப்பால் தயிலம்	69-70
	117	காந்த இரசவில்லை	70
	118	கவளக் குழம்பு - III	71
	119	பெரும்பாடு துவாரவையாற் பிடிக்க மருந்து	71
	120	சுரோணிதம் சிக்கிக் கொண்டால் கசாயம்	71
	121	வயிற்றளைச்சல், கழிச்சல், மூலச்சூடு —— குழம்பு	71-72
	122	பாரிச வாயுவுக்கு புட்டவியல்	72
	123	பீனிசத்துக்கும் மண்டை நோவுக்கும் எண்ணெய்	72
	124	பித்த சோகை வாயுவுக்கு குளிகை	72
	125	பெண் பிள்ளைகளுக்கு தலையெண்ணெய்	73-74
	126	வயிற்றளைச்சல், வயிற்றுக் கடுப்புக்கு கசாயம்	74

127	விலாச்சுழியனுக்கு	74
128	பிள்ளைகள் அமரத்துக்கு	74
129	சிகப்புக்கு எண்ணெய்	74-75
130	குளிர் காய்ச்சல், சுரம் — வாற்று மருந்து	75
131	கொழித்தயிலம்	75-76
132	நவகண்டத்தியிலம்	76
133	வெட்டுமாறணிந்த குழிகை	76
134	விடையாதி குழம்பு	76-77
135	அக்கினி மந்தவாய்வுக்கு வடகம்	77
136	குறுந்தொட்டி எண்ணெய் — அழையாடி. மேகம், பித்தம், கண்புகச்சல், கண்ணெரிவு.	77
137	பாவு கிழாயம்	78
138	கண்டுசம், வனக்கொம்பு சிதலைனதுக்கு தனிக்குணம்	79
139	கொத வாதத்துக்கு மருந்து	79
140	பூரண லேகியம் — கரப்பன். வாதம், பித்தம், அய்யம்.	80-81

141	கோரைக்கள் கல்பம்	81 - 84
142	சடை — கஞ்சா லேகியம்	85
143	லேகியக் குழம்பு எல்லாவகை நோய்களுக்கும் ~~ரோகத்துக்கும்~~	85 — 86
144	தாதுவுக்கு பித்தப்பழம் காரைக்கா ~~வைப்பு~~ வைப்பு	86 — 87
145	சிறு புஷ்டிக்கும், தாதுவுக்கும் மேகத்துக்கும் சூரணம் பொடி	87 — 88
146	சிறு புஷ்டிக்கும், தாதுவுக்கும், எல்லாவகை ரோகத்துக்கும் — லேகியக்குழம்பு	88
147	சகல ரோகத்துக்கும் வாய்வுக்கும் தீராத வாய்வுக்கும் லேகியம்	89 — 90
148	கோதம்பு லேகியம்	90
149	முளைக்கீரை லேகியம்	90
150	மேகத்துக்கும் தாதுவுக்கும் லேகியம்	91
151	தாது பிலக்குளிகை	91
152	மதன லேப காமேசுரி லேகியம்	91 — 92

153	நாதுவுக்கு மருந்து	94
154	மண்குழம்பு நாதுபிலத்துக்கும், தீராத வாய்வுக்கும்	94-95
155	பஞ்சதாரைக் குழம்பு	95-96
156	நாது பிலத்துக்கு மருந்து	96
157	மகா பூரணாதி	96-98
158	மாதிளாங் குழம்பு	99
159	கண்ணுக்கு குழம்பு	100
160	மண்டை முதலான நோய்க்கு நெய்	100
161	வயிற்றுவலிக்கு மருந்து	101
162	பாசாணக் கெட்டு	101
163	குக்குடத்தையிலம்	101-103
164	சூரியப்பிர ஜியனம்	104-105
165	இளைப்புக்குத்தையிலம்	105
166	சுரத்துக்குக் கிழாயம்	106
167	சன்னி 13-க்கும் மருந்து	107-108
168	கதலி லேகியம்	108-109

168	சத்திப்பு விக்கலுக்கு மருந்து	110
169	பிள்ளையில்லாத பேருக்கு மருந்து	110
170	பிள்ளையில்லாத பேருக்கு மருந்து II	110
171	பிரமியத்துக்கு மருந்து	110
172	சித்த இரத்த பிரமியத்துக்கு மருந்து	111
173	வாதத்துக்குத் தைலம்	111
174	அளச்சலுக்கு மருந்து	111
175	பயித்தியம் தீர நெய்	112
176	பாவைவயரசாதித்தைலம்	112 - 113
177	~~[illegible]~~ சுரத்திற்கும் குளிருக்கும் குடிநீர்	113
178	குளிருக்குக் குடிநீர்	113
179	வெதுப்புக்குக் குடிநீர்	114
180	எல்லா சுரத்திற்கும் குடிநீர்	114
181	வயிற்றில் சீழ் கெட்டினாலும், இரத்தம் கெட்டினாலும் மருந்து	114

182	வயிற்றுப் பிரட்டுக்கு மருந்து	114
183	குழந்தைகள் மாந்தம், சுரம் இவற்கு கஷாயம்.	114
184	வாயிவு. வெடுவயறுக்கும் மருந்து	115
185	இரத்தப்பிர மேகத்துக்கு மருந்து	115
186	கோர்தம்பு லேகியம்	115 – 116.
187	சன்னிக்குத் தைலம்	117
188	வர்மம், வர்மசயம் இவற்றிற்குத் தைலம்	118
189	மேகவாத நோவுக்கு கஷாயம்	118
190	ஏலாதிச்சூரணம்	119 - 120.
191	அசோணிதம் இருமல் கஷாயம்	120
192	பிள்ளை பிணிக்கு நெய்	120
193	சன்னிக்கு மருந்து	121
194	சிரங்குக்கு மருந்து	121
195	அஞ்சண்ணெய்த் தைலம்	121 – 122

196	வாயிவுக்கு மருந்து	122
197	மஞ்சள் நோவுக்கு மருந்து	123
198	நயன வில்வாதி எண்ணெய்	123-124

அகஸ்தியர் உதவி

1\. அ. வயித்திய சாஸ்த்திர முறைப்படி சகல நோய்க்கும் மருந்து ~~இதில்~~ வகை இதில் உண்டு.

ஏ. மஞ்சள் நோய், வரட்சை, பீனை, இரத்த பித்தந் துக்கும் மருந்தும் நெய்யும். - பாடல்.

பலப்படி மிளநீர்ப் பாலுடனே
பண்மையிலாத நெய்தனில் கலக்கி காச்சிப்
பதமாகில் கடியதாய் வடித்துக் கொண்டு
பின்னையவணக்காயே தீனிதனை யதிலே
அத்திக் கிண்டிடுகில் பித்த நோய்தானென்
றறிந்து (1)
து பிரிசமுடனே நெய்யெடுமே.

எடுத்தநெய் வெருகடி குடிக்கில் ~~யதி~~
யதிலே தீரும் வியாதிகள் கேள் —
தொடுத்த மஞ்சள் நோய் வரட்சி
தகரும் பீனை யாடுமதுடன்
அடுத்த காயம் அத்திசுரம்
அதிக முள்ள இரத்த பித்தம்
துடித்த உடனே போமென்று
அகத்தி முனிவர் சொன்னாரே. (2)

ஆ. ஆனந்த வாயுக்கு மருந்து:- உரை:-

கொஞ்சிக் கொட்டைப் பருப்பு பலம் - 3, முருங்கை கொட்டை பருப்பு பலம் - 3, வெள்ளைக் குந்திரிக்கம் பலம் - 3, இந்த மருந்தையெல்லாம் ஒன்றாய் பொடித்து மூன்று (3) முட்டை வெள்ளைக் கருவிலிட்டு, மத்திச்சுக் குழப்பி ஆறு (6) அடை, சுட்டு மூன்று (3) நாள் ஆறு (6) பொழுது சாப்பிடவும்.

பத்தியம்: முருங்கை இலையும், சோறும், நல்லருப்பு களித்து வெந்நீர் முழுகவும்.

2. அ. ஊதல் வாதத்துக்கு எண்ணெய்:-

ஆமணக்கெண்ணெய் உரி - எள்ளெண்ணெய் உரி நிம்பு வெண்ணெய், உழக்கு, புங்கம்பால் உழக்கு, கற்றாழைச் சாறு உழக்கு. கருஞ்சீரகம், கருவேப்பு, நொச்சிவேர், விடத்தை வேர், சன்னாயம், மிளகு, உலுவாவரிசி, பஞ்ச திற்பலி, இலவங்கப்பட்டை, வண்ணப் பருக்காய் வீரக்கண்டை - 2 - மருந்தையெல்லாம் சாறுவிட்டரைத்து எண்ணெயில் கலக்கி பாசம் சாறும் கூட விட்டுக் காய்ச்சி, கம்பி ஏருகிற பருவத்தில் யிறக்கி அதின்மேல் காட்டுக் குந்திரிக்கமும், பச்ச மஞ்சளும், வல்கான பச்சையும் பொடித்து எண்ணெயில் போட்டு, வடித்து மெழுகவும். வெந்நீர் குளிக்கவும். சிறுபயறு கறி கூட்டவும். பத்தியம். நோய்:- தனைவலி வாதம் தீரும்.

தாளிச பத்திரி பொடி :- 1.

சுக்கு நேரோடு மிளகு திப்பிலி
தூய்ய தாளிச பத்திரி
மிக்க முந்திரிகை கூடகை நீறு
விளங்கு சீரகம் ஏலமும்
ஒக்கவே சரியாகக் கொண்டு சர்க்கரையை
சர்க்கரையை உண்ட போது வியாதிகேள்.
பக்க சூலையும் பித்தவாய்வு சத்திகளும்
பற்றியோட முடனிறந்து போகுமே //
பா ①

3.அ. தாளிச பத்திரி பொடி :- 2.

ஏலம் திரிபாலை திரிகடுகு
யிசையும் கோஷ்டம் யிலவங்கம்
கோல மதுரம் வாய்விளங்கம்
இணைமரம் பச்சை செண்பகப்பூ
சாலத் திற்பிலி மூலமுடன்
தாளிச பத்திரி சீரகமும்
வாலங் கூவை நீறுடனே
மஞ்சி கருஞ்சீரகம் கூட்டே // பா 2

கூட்டே யோரொன் றிருகழஞ்சி
கூவை நீறு முக்கழஞ்சி
கிட்ட முடனே பத்திரியும்
யேயிவை மூன்றும் முக்கழஞ்சாய்
வட்ட மறவே இம்மருந்தை
வகையாய் வெதுப்பி பொடிசெய்து
கூட்டும் சீனியுடன் கலந்து
கொள்ளாய் தினமுன் வெருகடியே

ஆ. கொள்ளாய் பித்த வாயுவுடன்
கொடிய பித்த வயிற்றெரிவு
மெள்ளப் பிடித்த யுட்டிணமும்
மிகுத்த மூல வாயுவுடன்
உள்ளங் கைகால் எரிந்த
எரிவுடனே புளித்த முறுத்தலும்
கள்ள மறவே நெஞ்சரிப்பும்
கடிதாய் யோடும் கண்டீரே. // பா. 4

மூலச்சூரணம் :- (3)

முன்னோர் சொன்ன வேதமொழி
மூலச் சூரணம் கூட்டும்வகை
பின்னே திரிபால் திரிகடுகு (னை)
மேவும் சரியரி நுவகுடன்
கன்னாரம் மதுரம் சிறுதேக்கு
சீரகம் கோட்டம் செவியம் வ்
பன்னாத் தகரம் இலவங்கம்
பச்சிலை நாகப் பூவுடனே // பா-5

4. அ. ஆமண மேவும் மேலமுடன்
பூதிய சாதி மூவருடன்
தேமண மேவும் ரோகணியும்
சிறந்த அரத்தை யதிவிடையம்
நாமண மேவும் குரோசாணி
நாடும் கடுகி ரண்டுடனே. (ரு)
மாமண மாகிய யாந்துபு
பி வாகுடன் நாவி விளாலவெப்பால் //

ஆ. வெப்பால் வேதி வேப்பலகு
மேவு மெலிந்தை தம்பலமு
பொய்ப்பால் முத்தக் காசுடன்
ரு பாலக் குருந்த கிழங்கிதுடன்
கைப்பால் வேலி சாதிலிங்கம்
காய மடலி கச்சோலம்
ஒப்பாய் மருந்து நாற்பதுவும்
மொருக்கு ரணமாய் புடமிடுமே //பா-6

புடமிட்டு எடுத்த மருந்ததனை
போத வெருகடி யரெவள்ளித்
தடமிட் டெடுத்த தேன்றிளாகோ
டெருமைத் தயிரி னீதுண்ணக்
குடமிட் டெடுத்த நீர்வசிக்க
குலைசேர் கிராணி யெண்மருடன்
அடமிட் டெடுத்த திசைவாய்வுக்
கனுமா னுரைத்த மருந்திதுவே. //பா-7

④ சுரத்துக்குக் கிஷாயம்:-
ஆடா தோடை வேப்பன் தோல்
விதிக சுக்கு பற்படாகம்
வாடா நெல்லி மரமஞ்சள்
மாயக் காயும் செஞ்சந்தனமும்
நீடா யிடித்து யெட்டொன்றாக்கி
நீகரகை ளாக குடித்திருக்கில்
நீளாக் காய்ச்சல் மேலாக்காய்ச்சல்
நிதம் உழக்கு குடித்திருக்கில்
கோடா கொடிய வாதசுரம்
குளிரும் குடிபோ கிருமே //

சாற்றப் பாண்டு சோகைதரமும்
த வாசு பித்த சிலேற்பனமும்
தோற்றோ மென்ன தான்போனார்
சொன்னார் முனிவர் சொன்னாரே //. பா-12

(6) மேகம் 20-க்கும் கியாழம்:—

ப் சுக்கு திற்பிலி யதிமதுரம்
ஜாதம் சந்தனம் ராமிச்ச
ஒக்கும் சீந்தி முத்தக்காசு
ஓங்கும் நெல்லி செம்பருத்தி
வாட்டா நாகப் பட்டையுடன்
ஓங்கு முந்திரிகை கழஞ்சு ரண்டு
6.அ. பு பொங்கும் கூட வெட்டொன்றாக்கி
புகளாய்க் காய்ச்சி வடித்ததனை //பா-13
ப் அத்தி திற்பிலி மேல்தாவி
அளவாய் எட்டு நாள்கொள்ள
✓ புத்திக் கிசைந்த மெல்மாதே
பொசியுஞ் சோறை வெப்பாடும் கு
அத்திக் கழியும் கூடொன்றி
அழலும் வெப்பு தானுமன்றி
பத்திக் கழியும் வெள்ளையிறும் மது
வகையும் உருடும் மாறுமே //. பா-14.

(7) பாவு கியாழம்:—

பாவு மேலி மாவிலங்கு
தோட நிம்பு போலமும்
மேவு முண்டு பால்சுக்கு
மிக்க நெருஞ்சி குக்கிலும்
ஆவிர சுண்டை மெருகனும்
அரிய வெம்ப முற்றமும்
தான மேடை மேனிவேர்
தனிக்கொரு கழஞ்சியே கழஞ்சி //பா. 15

களஞ்சி முன்கருஞ் சீரகம்
கவரந் தாண்டி வெட்டொன்றாய்
ஆ. தளஞ்ச தேறு சீனிவிட்டு
தாந ரெந்தும் ஆறுநாள்
யிளஞ்ச சூலை மாலையே
யக்குரு சிவந்தி குட்டமும்
ட பளஞ்சிறுக ருத்தெண்ணம் புண்பத்தி
பி பித்த ரத்த வாறுமே // கண் பா-16

தவறு மண்டை சூலை
நீர்க்கடுத்த மேக வாய்வும்
நவறும் நீர்க்க ரப்பனும்
நசிர் பிள்ளை யாதியும்
வயறு தொந்த மந்தமும்
வகுத்த முப்பி ணிகளும்
சுறுவ தான்போல் பறந்துதப் போமே
சடத்தை விட்ட கறுமே // பா-17

ஆனந்த வாய்வுக்கு தெய் :- ✓

ஒரு தேங்காய் திருவி பால் புளிந்து முடக்கொத்தான்
ஒருபிடி, வெள்ளுள்ளி ஒருபலம், ஆமணக் கெண்ணெய்
7.அ. உழக்கு வெள்ளுள்ளியை அரிந்திட்டுக் காச்சி உள்ளி
சிவந்த பருவத்தில் வடித்து மூன்றுநாள் எண்ணெய் கொடுக்க
வும். கருகை வீக்கத்தில் ஒத்தவும். பத்தியம் காக்கவும்.
ஆனந்த வாய்வு சவுக்கியம்.

கோழி மருந்து:-

திரிகடுகு, இந்துப்பு, காயம், வெள்ளுள்ளி இது மூன்று
மருந்தும் விராகனெடை - விட்டுணக்கி விஷ்ணுக்கிராந்தி
சமூலம் இடித்துப் பிழிந்து சாறெடுத்து அந்த சாற்றில்
(அரிசி) அம்பாடி ஏலம் அரைத்து கோழி தாவலையெல்லாம் பின்னிட்டு
போக்கி அதை சிறிது சிறிதாக அரிந்து குடலை சோதனை
செய்து அதில் இருக்கும் (அ)ழுக்குகளையெல்லாம் கழுவி
போட்டு அரிந்து எல்லாம் கூட்டிப் போட்டு விரவி
அவித்து அந்த கியாழத்தை குடிக்க கொடுக்கவும்.
இறைச்சி தின்னக் கொடுக்கவும். சோகை, உளதுகணை
காமாலை யிதெல்லாம் தீரும்.

குழந்தைகளுக்கு கிராணிக்கும், கருப்புக்கும் குடிநீர்:-

துளசி, கொடுப்பை, பழம்பாசி, வில்வையிலை, பொன்னா
வரையிலை, ஆதனை, வல்லாரை, கீழ்காய்நெல்லி,
சித்திரப்பாலை, இதுவெல்லாம் விராகனெடை ஒரு பிடி திரிசாதி
மாசிக்காய், கொடிப்பச்சை, கன்னாரம், அதிமதுரம்
நற்சீரகம், ஏலம், கைவன்று, அத்திப்பிஞ்சு,
மாதுளம்பிஞ்சு இதுவெல்லாம் (வராகனெடை 30) - வாணாறி
இந்த மருந்தெல்லாம் சதைச்சுப்
போட்டு காய்ச்சி எட்டொன்றாக்கி ஒரு நேரத்துக்கு
ஆழாக்கு குடிக்கவும். கணையும், கிறாணியும், கருப்பும்,
வெப்பு இதுவெல்லாம் தீரும்.

8.அ. பால மாந்தத்துக்கு நெய்:-

வகைக்கு

மேதிநெய் - ஒ. படிக்கு, பொடுதலைச்சாறு (ஒரு) உழக்கு

உ(2) ஏலம், விளாலரிசி, நற்சீரகம், வசம்பு, அதிமதுரம்,

வெந்தயம், வெள்ளைஉள்ளி, கடுகு, மஞ்சள், கருஞ்

வகைக்கு பலம் 1

சீரகம், இதெல்லாம் (ஒரு பக) - கூட்டிக் காய்ச்சி

முறுகு(கும்) பதத்தில் வடித்துக் கொடுக்கவும். விலாவில்,

பிடரியில், உள்ளங்கையில், உள்ளங்காலில், வர்மம்,

எல்லாம் தடவவும். மாந்தம் தீரும்.

ஆ. கண்வியாதிகளுக்கு தலைக்கு எண்ணெய்:-

கொண்டாப் கொமாந்து, இருவேலி, விலாமிச்ச,

சந்தனம், அரிசிவகை ச, அவியன். குறிஞ்சான்,

கருஞ்சீரகம், ஓமம், சாதிக்காய், சாதிபத்திரி, கிராம்பு,

வகைக்கு பலம்

அதிமதுரம், இதுவெல்லாம் (ஒரு பரு) - கண்ணில் தினம்

பூ உண்டாகில், இரண்டு மஞ்சாடி அவின், கடுக்காய்

கூட்டிக் கொள்ளவும். எண்ணெய் நாழி. பால்

நாழி. கையாந்தகரைச் சாறு நாழி. வெற்றிலைச்சாறு

உழக்கு, கைவேளைச் சாறு, இருங்கொட்டி வேர்

பலம்-1

பிக -, மிளகு உழக்கு, கற்கம், முறுகும் போது

வடித்துக் கொள்ளவும். சருவ ரோகமும் தீரும்.

9.அ. மாதளம் குழம்பு:-

சாதிக்காய், பத்திரி, கிராம்பு, குரோசாணி,

அதிவிடையம், கற்கடக சிங்கி, ஓமம், சீரகம்,

வகைக்கு பலம்-1

உ(ஒரு) விளாலரிசி, இதுவெல்லாம் (ஒரு பக) ~~அவியன்~~ பரு,

அபின் பலம் - 5

இந்த மருந்தெல்லாம் பொடிசெய்து, மாதளங்காய்க்குள் வைத்து சுற்றிக் கட்டி, எருமைச்சாணி கொண்டு பொதிந்து, உமிக்கனலில் புதைத்து, சாணி கருகினால் எடுத்து, சாணியை நீக்கி (அடுத்துப்) போட்டு, எருமைத் தயிர் விட்டு அரைத்துக் குழம்பாக்கி, ஒருநேரம், நெல்லிக்காயளவு தின்னவும். அனுபானம் எருமைத் தயிரில். வயிறு நோய்: கடுப்பும், உளைச்சல் இதுவெல்லாம் தீரும்.

நீரிழிவுக்கு மருந்து:-

வலம்-15; முத்தின மருதம் பட்டை ரூ௫, கற்பூரவள்ளி வலம்-2 ரூ௨ இவை வலம்-5 சமூலம் ரூ௫, பொன்னாவாரை விரை ரூ௨ இவை உலர்த்தி இடித்து மூன்று தரம் மூன்றும் கூட்டவும். உலர்த்தி இடித்து மூன்று தரம் சீலை வடிவு கொண்டு, அதில் இரண்டு விராகனெடை நல்ல அவியும். கூட்டிச் சரித்துக் கொண்டு நெல்லிக்காயளவு எருமை நெய்யில் குழப்பித் தின்னவும். அத்தரையிலை, காரையிலை, கட்டுக்கொடியிலை இந்த இலைக்கறிகள், யென்றுப்புண்ணாக்கு கூட்டி வறுத்து சாப்பிட்டு வரவும். உப்பு, புளி தவிர்க்கவும். நீரிழிவு சவுக்கியம்.

10. அ. பித்தத்துக்கு மருந்து:-

இஞ்சி, சிறுபயறு, கிழக்கன் சர்க்கரை, தேசிச்சாறு, அமுசுக்கைச் சாறு, இவ்வளவும் அரைத்து மிஞ்சிச் சாறும் கூடவிட்டு குழப்பி மூனுநாள் ஆறு வேளைக்குக் குடிக்கவும். பித்தப் பயித்தியம் தண்ணீர் போலே தெளிந்து போகும்.

கண்ணு 20.9.82

வயத்து அழச்சலுக்கு மருந்து:-

கோரங் கிழங்கு, வல்லாரை, ஓமம், வசம்பு, இந்த
மருந்து நாலும் இளவறுப்பாய் வறுத்து கியாழமிட்டு
சுக்கு, அதிவிடையம் மேல்பொடியிட்டுக் குடிக்கவும்
சுபம்.

நீரேற்றிவுக்கு உடம்புச் சூரணம்:-

உடம்பைக் கீறி தலை, குடல், கால், தோல்,
வாங்கிப் போட்டு உலர்த்தி அதில் கூட்டுகிற மருந்து
ஆவரை விதை, துத்தி விதை, முசிட்டை விதை, நீர்முள்ளி
விதை, நத்தைச் சூரி விதை, மாதளை விதை, நாயுருவி
விதை, கஞ்சா விதை, வரள்ச்சண்டை விதை ஆக விதை
ஒன்பதும் வகைக்கு உழக்கு வீதம் கூட்டி உலர்த்தி யிடித்து
(தி) வடிவு கொண்டு, கருஞ்சாமை அரிசி அரைப்படி அந்தத்
யிடித்து, கூட ரெகித்து, கல்மதம் (ரூ) கூட்டிப்
பொடித்திட்டு ரெகித்து ஒன்றாய்க் கலந்து வைத்துக்
கொள்ளவும். ஒரு வேளைக்கு கத்திக்கா எடுத்து தேனில்
11. அ. கொள்ளவும் ஆம். எருமை மோரில் கொள்ளவும் ஆம்.
இந்தப்படி ~~க~~ ஒரு நாளைக்கு ரோகம் பிலங்கண்டது
போலே சாப்பிட்டு வரவும். பத்தியம்; வாகடத்தின்படி
காத்துக் கொள்ளவும். இந்த மருந்து மூணுநாள்
ஆறு பொழுது சாப்பிட்டு நாலா நாள் ஆவாரைப்பட்டை
முழுகிவரவும். சுபம். எப்படி நீரேற்றதாலும் இணங்கும்
வரும். முழுகிற அன்று மருந்து சாப்பிடக் கூடாது.
மறுநாள் பித்தநாள் முதல் தின்று வரவும். தாகசாம் நீங்கும்.

20/9/2012

இந்தச் சூரணம் கையாச்சையாயட்டு குடுத்து வரவும்.
கை கண்டது. இது வேறே ஒருத்தரும், வியாதியாளும்
சொல்லக் கூடாது. இந்த விதை வகையும், கல்மதமும்
கூடக் கூட்டி, ஆவரை சமூலம் இட்டு காச்சி
கியாழம் வைச்சு அந்தக் கியாழமிட்டு ஒரு அரை
அரைத்து, மெருகு மோரிலும் அரைத்து, புத்தரி
சுண்டைக்காயளவு உருண்டை திரட்டி, நிழலிலுலத்தி,
ஒரு குளிகையும் மேல் சூரத்தில் கூட கூட்டிக்
கொடுத்து வரவும். இந்த மருந்து சாப்பிட்டு நாலு நாளைக்கு
ஒருக்கால் ஆவரம்பட்டைத் தயிலமாகிலும், மேகசந்த
னாதியாகிலும் முழுகி வந்தால் குணம் வரும். பிளவைக்க

12. அ. பாண்டு வகைகள், வெட்டு மேகவியாதியாகிலும் வாரது.
இதெல்லாமதும் கை கண்டதென்று அறியவும்.
இலந்தை தன்பால், கருவேலம் பிசின், விளாம்பிசின்,
பிராயம் பிசின், வில்வைப் பிசின், முருங்கைப் பிசின்,
யிலவன் பிசின் ஆக வகை ஒன்பது பலம்-1 வீதம் கூட்டிக்
கோரோசினை பலம்-1, ஆவரம்பட்டை கியாழத்தில் ஒரு
நாளரைத்து, மெருகை மோரில் ஒருநாளரைத்து, புத்தரி
சுண்டைக்காயளவு குளிகையுருட்டி, நிழலிலுலத்தி
முன் சொன்ன விதை வகையில் ஒரு குளிகையும் உடும்புச்
சூரணத்தில் வெருகடியும், கூட்டி சகிரவர்க்கு போலே
யும், ரோகம் பிணைப்பு போலேயும் அறிந்து தேனிலா
கிலும், எருமை மோரிலாகிலும் கூட்டி சாப்பிட்டு
வரவும். மேற்படி ரோகமெல்லாம் நன்றாய் சொஸ்த்தியமாய்
வரும்.

கட்டு

ஆ. நீர்ச்செரிப்புக்கு மருந்து :-

பலம் - 2

நல்ல மிளகு பு2, சட்டியிலிட்டு வறுத்து பொரியும் போது, இளங்கருக்குத் தண்ணீர் நாழிவிட்டு, ஆழாக்காக வத்தவச்சு அதில் நெய் - 5 பலம் பொரிகாரம் பொரித்து பொடி பண்ணி மேலிப் பொடியாட்டுக் குடிக்கவும். நீர்ச்செரிப்பு விடும். அப்படி ஆறுபோது குடிக்கவும். சுபம்.

13. அ. வயத்துக் கட்டுக்கு மருந்து :-

பலம் - 3

கிராம்பு, பல வாங்கி நாழி ஜலத்தில் கியாழமிட்டு ஆழாக்காக் குறுக்கி வயி அதின் வரைந்து குடிக்கவும். ஒரு நாளைக்கு மூணுதரம் குடிக்கவும். மூணுநாள் குடித்து வந்தால் வயித்துக் கடுப்பும், இரத்தம் விழுகிறதும் சௌக்கியம்.

மேகராஞ்சிங்கத் தயிலம் :-

நிகரில்லா மேகராஜாங்கத் தயிலம் கேளு
நிசமான சந்தனமும் ராமிச்சோடு
வரையான ஆவரையின் பட்டையோடு
வகைபத்துப் பலமாக வாங்கி யேதான்
தகையாமல் எள்ளெண்ணெய் படிநாழி விட்டு
நறுநன்றி வேர்பலந்தான் அரைத்துப் போடு//
போட்டதனை காச்சியே மெழுகு வாக்கால்
புகட்டியே வடித்திடுவாய் பூசக் கேளு
நாட்டிதனை மெழுகினாக்கால் மேகம் தீரும்
நன்மையாய்த் தேகமெல்லாம் யாவும் பாரே//

= ?

பா. 1

கீழ்க்காய்நெல்லித் தயிலம் :-

சாத்த யின்னும் வகைகேளு
கீழ்க்கா நெல்லி சமூலமாய்
காத்தில் ஊடம் இடித்துப் போட்டு
~~ஆத்துநீர் தூணி விட்டுக்~~
கீழ்க்கமதை கலந்தில் சுற்றி
ஆத்துநீர் தூணிய விட்டுக் கியாழம் செய்து
அப்பனே எட்டொன்றாய் வடித்து வாங்கி
சாத்துகிறேன் சர்க்கரையின் பலந்தா னஞ்சு
வளமான சுக்கிர னப்பலந்தா னஞ்சு
ஏத்தியே காச்சிதனை மெழுகி னாக்கால்
யியல்பாக மெழுகிவரக் குணத்தைக் கேளு//
பா-1

கேளடா பித்தமென்ற தெல்லாம் போகும்.
கிறுகிறுப்பு தலைசுழற்றல் வாயிநீ ஊறுதல்
நாளடா இரத்தபித்த வெறி பித்தம்
நவமான வெப்பெரிப்பு பித்த ரோகம்
ஆளடா நெஞ்சைநீர் விசித்திர மேனித்திரம்
சுழத்தலுடன் வாயூறு சூட தெல்லாம்
மாளடா மேனிவெ கைகால் காந்தல்
ஜ வெளுத்தகடம் கறுத்திருக்கும் வித்தை பாரே//
பா-2

இசங்கன் தயிலம்

இசங்கன் வேர் தயிலம்:-

வித்தையாய் யிசங்கம் வேர் தயிலஞ் கேளு
வெட்டி வந்து காத்தில்லாம யிடித்துப் போட்டு
ஆத்துநீர் தாணிவிட்டுக் கியாழம் செய்து
அப்பனே எட்டொன்றாய் வடித்து வாங்கி
வாத்திடுவாய் என்னெண்ணெய் படிதான் இரண்டு
வளமான முழக்கத்திலே பலமைத்துப் போடு//
பா-1

~~போட்டதனை~~
போட்டதனைக் காச்சியே மெழுகி னாக்கால்
புகட்டியே வடித்திடுவாய் பூசக் கேளு
சிரங்குடனே கிரந்தியொடு ஊரை ரோகம்
செங்கரப்பன் வண்டுகடி சிலவி ஷங்கள்
இரங்குபோல் வழுக்கின்ற வலிச யங்கள்
இத்திரமேல் நெட்டுருமேல் கிழுகி றுப்பு
துரிதமாய்த் தீருமென்று உரைத்தார் முனிவர்
கும்பமுனி யருளதனைக் கூர்ந்து பாரே//
பா-2

15. அ. ~~கு~~ழக்கு பிள்ளையுண்டாக மருந்து:-

ஆடாதோடையிலை, சிந்திலை, குறிஞ்சாயிலை, பிரமிக்கொழுந்து, கமுகிலை, வேம்பிலை, பாவையிலை ~~இவை~~ ஏகும் தனிச்சாறாகப் பிழிந்து மாதவிடையான நாலாநாள் பகூமுன்னே பாத்துக் குடிக்கவும். இது கைகண்டது. சுபம்.

20|9|2012

15. அ. நெய்:—

பாரப்பா யதற்கு இன்னு மொருசெய்தி கேளு
பாவையிலைச் சாறுடனே கொம்மட்டிக் காய்ச்சாறு
வேப்பினுட காய்ச்சாறு எருக்கிலையின் சாறு வீளியிலைச்
சாறுடனே வசு வகைக்கு சேர்ப்பதற்கு ஆமணக்கெண்ணெய்
சேரவே மெழுகுபதம் திரளாய் வாங்கி
ற் தப்புகளாய் நெய்கரண்டி யிடைகொண் டிருக்கில்
சகலகெட்டும் மேக்கெட்டும் புழுக்கிருமி யெல்லாம்
கெடிவிட்டோடும்
வறுமியென்ற வாய்வுவெல்லாம் மண்ணாய்ப் போமே.
வாதமொடு மேக்கட்டு தீண்ட வாய்வு
ஒருமித்த நோய்களெல்லாம் ஓடிப் போகும்
உறுதிபெறும் மாமுனிவர் உரைத்த தாலே //
பா - 1

ஆ. கருசால் எண்ணெய்:—

பூறுவேன் கருசால எண்ணெய் தன்னை
பொற்கையாம் பொற்சிந்தி பொன்னாவரை வ
பொன்னாங் கண்ணி
தாளுவாய் சாறுவகை வசு நாழி வகைக்கு
ணி தாதிரால் வறவே கியாழம் வாங்கி ற்று
பேறுவாய் எட்டொன்றாய் கியாழத் துள்ளே
பிசகாமல் மூன்றுபடி சார்தான் விட்டு
தாளுவாய் சந்தனமும், சீரகமும், பலமரைத்துப் போட்டு
அரைத்திடவே எள்ளெண்ணெய் படிதான் வாது பா-1
அப்பனே அதின்கூடே மிளகு போடு #
ஓர்த்திடவே மெழுகுபதமாகும் போது
உடையவர்க்குப் பூசைசெய்து தயிலம் தன்னை

16. அ. கரைத்திடவே கடுகுதள்ளி யரைத்துக் கொண்டு
காலம்பெற மென்றுவாய் கனலே றாது // பா-2

ஏறாத பயித்தியவாய் வெங்கே போச்சு
யேற்பமிகும் மேகமிவை வெங்கே போச்சு
தீராத மேகவெட்டை யெங்கே போச்சு
சிரசிலிடி ஒருதலைநோய் எங்கே போச்சு
கூறாத்த திடங்கபங்க ளாந்திச் சூடு
ஆடாக சாலண்ணெய் மெழுகு வாயே //
பா-3

மெழுகையலே கெற்பவாய் வகையும் பாரு
கிந்தநோய் கெற்பத்தினா லெழுந்த நோய்கள்
தன்னாலே திருகுடா கிருமி ஆறு
கொதாந்தில் புழுக்களெல்லாம் விழுந்து போகும்
விண்ணையிலே கருசாலை யெண்ணெய் தானே
மெழுகு விபரமெல்லா (சொன்னேனே) விளம்பினேன் பார்
பா-4

17. அ. மூலம் பவுத்திரமும் முளையும் கெற்ப புழு விழ மருந்து:-
வெள்ளறுகு வேர் பலம்-1, நாழி ஆவின்பால் விட்டவித்து
சூரியபுடம் வைத்து உணத்தி வால்மிளகு பலம்-1 இடித்து
பொடிபண்ணி பஞ்சதாரையில் தின்னவும். மூலமுளை பவுத்
திரமும், வயத்துக்கடு, கிருமியெல்லாம் தீரும்.

வாதத்துக்குப் பொடி உள்ளுக்கு:-
சுக்கு, கோரோசாணி, சாதிக்காய், ஓமம், ஏலம், அதி
மதுரம், திற்பிலி, கருஞ்சீரகம், நற்சீரகம், பாவு
சித்திரமூலம். வகைக்கு-பலம்-கால் சூரிய புடம் வைத்து யிடித்து

(அ) அரைவு ஜெயிப்பட

நாட்டுச்சர்க்கரையில்
~~போடி~~ பொடிசெய்து பஞ்சதாரையில் தின்னவும்.
பத்தியம் நல்லதுபோல் காக்கவும். அஞ்சரை நாள்
பதினொரு போது தின்னவும். ஏழாநாள் வெந்நீர்
குளிக்கவும். வாதம் எல்லாம் தீரும்.

மேகத்துக்கு மருந்து:- செஞ்சந்தனம் பலம்-1 ~~பலக~~, நற்சீரகம் பலம்-1 ~~பலக~~, ஆவிரைத்தாமரை பலம்-1 ~~பலக~~ பதம் கொண்டு வறுத்து பொடிபண்ணி, பஞ்சதாரையில் (சர்க்கரை) தின்னவும். ஏழுநாள் பதினாலு (வேளை) போது தின்னவும். மேகம் எல்லாம் தீரும். கருப்பட்டியும் ஆகாது.
பத்தியம்:- உப்பு, புளி, மிளகு.

வாதத்துக்கு மெழுகெண்ணெய்:- கசகசா பலம்-1 ~~பலக~~, காக்கோலரிசி பலம்-1 ~~பலக~~, நற்சீரகம் பலம்-1 ~~பலக~~, ஏலம் பலம்-1 ~~பலக~~, (முருங்கை / வெண்ணாத்தி) வேப்பம் பட்டை பலம்-10 ~~பலய~~, குறுந்தொட்டி பலம்-10 ~~பலய~~, இவையெல்லாம் இடித்து, தூணி வெள்ளம் வைத்து, நாழியாகக் குறுக்கி, முன்சொன்ன மருந்தெல்லாம் பொறுப்பி கிழாயமிட்டு, அரைத்து எள்ளெண்ணெய் நாழியில் கலக்கி, கம்பி பதத்தில் வடித்து மெழுகவும். வாதம் எல்லாம் தீரும். வெந்நீரில் குளிக்கவும்.

18. அ. வாதத்துக்கு தயிலம்:- குறுந்தொட்டி வேர் பலம்-க, சுக்கு பலம்-1 ~~பலக~~, பதினாழி வெள்ளம் வைத்து நாழியாக குறுக்கி கசகசா பலம்-1 ~~பலக~~, கிழாயமிட்டரைத்து எள்ளெண்ணெய் நாழியில் மருந்தும் கிழாயமும் கலக்கி மெழுகுபோல உரைச்ச (மெழுகு) பதத்தில் வடித்து மெழுகவும். வெந்நீர் குளிக்கவும். வாதம் எல்லாம் தீரும்.

20.9.2012

இருமலுக்குத் திரி :—

அதிமதுரம் பலம்-1 பக, முருங்கைப்பூ சாற்றில் மெல்லிறம்
அரைத்து ஒரு சாண் நீளத்தில் நாலுவிரல் வீதியில் சீலை
சீலை திரி அதிலூட்டி வெயிலிலுணர்த்தி புகை உறியவும். கவ்வு
கட்டும், இருமலும் சவுக்கியம்.

பறங்கி புண்ணுக்குத் திரி :—

சாதிலிங்கம், பலம்-1 பக. எருக்கலம் வேர் அடி பத்து வழிச்சு
நல்லது போலே ரசவிலூட்டி திரிபிடித்து ரண்டுமருந்து
அரைத்து, ஒருசாண் நீளம், நாலு விரல் வீதியில் சீலையா
லூட்டி, திரி பிடித்து கொளுத்தி புகை வலிக்கவும்.
மூணு நாள் ஆறுபோது முருங்கையானையும் சோறும்
சாப்பிடவும். பறங்கி ஆணை, கட்டம் எல்லாம் தீரும்.

கணைக்கும், மேகத்துக்கும், வெப்புக்கும், சுரம் தீ
தெளியவும் கிஷாயம் :—

சாதிக்காய், கச்சகா, கிரியாத்து (வகைக்கு பலம்-1) பக, வாங்கி
எடுத்து உள்ளி சாறுவிட்டரைத்து ஒரு முட்டையால் கலக்கி
குடிக்கவும். இப்படி மூணுநாள் ஆறுபொழுது பின் கிஷாயம்
19. அ. சுக்கு, திற்பிலி. அதிமதுரம், சந்தனம், இரண்டு ராமிச்சு
சீந்தில், முத்தக்காசு, நெல்லிப்பருப்பு, செம்பருத்தி, முந்திரிப்
நாரப்பழம். ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கிராம்பு, நற்சீரகம்,
நாகல்ப்பட்டையுடன் (வகைக்கு பலம்-10) பய, வாங்கி ஆணி வெள்ளத்தி
லிட்டு அடை கிஷாயமாய் (எட்டுநாள் வத்தவச்சு
ஆறவிட்டு அஞ்சு படியாக வத்தவச்சு எடுத்துக் குடிக்க
வும். எட்டு நாள் குடிக்கவும். குடிக்கிற போது 3-பலம்
யானை திற்பிலி வாங்கி வறுத்துப் பொடி பண்ணி வச்சு

வெருகடிப் பிரமாணம் கிழாய்த்தில் மேல்பொடியாக்கி குடிக்கவும் தீரும். வியாதி ஒக்கலை, வெப்பாடு, வெள்ளை அழுது வைப்பும், மாதிச் சத்திரம் நன்றாய் தெளியும்.

ஆ. திரிபலாதிச் சூரணம்:—

திரிகடுகு திரிபலை யிவர்
சீரியர்க்கா னிருபோரும்
கறிகடுகு வெந்தயமும் காரமென்று
கருகிய கர்ப்ப மெல்லா
மாதைமரம் பாலை வித்து
வளம்பெற வறுத்துத் தூளாய்
வேந்தனார் பட்டைச் சாற்றில்
வெருகடி குழைத்துக் கொள்ள
சூந்தகு ஒதிர வாய்வு
சுரோணிதம் அணுகு சூலை

சூலையிச் சொருகு வாய்வு
சுக்கிலம் செருகு வாய்வு
காலையில் பிணங்கும் வாய்வு
கற்பகை சூதக வாய்வு
வேலையாளக் கருக உண்ணும்
இணங்கறப் பார்த்த சூலை
மலமேண் டிக வாய்வு
மறுகியே உருகித் தீரும்
திரந்திடும் கிரட்சை வாய்வு
சிறுகுடல் சிறிய வாய்வு
அங்கத்தி அர்ம வாய்வென்று
அதிசய வாய்வு வெட்டும்

20. அ.

பின்கலை யிடையில் நின்ற
இடம்புரி வாய்வு நாலும்
அங்கத்தில் வலத்தோ டொத்த
வலம்புரி வாய்வு ஆறும்
தங்கமென்று முனிவர் சொன்னார்
திரிபலாதி கூட்ட லாமே //.

வத்சாதி லேகியம் :-

மறைபுகழு வத்சாதி லேகிய முரைக்கவே
மகிலோல மிலவங்க மக்கராவும்
மருகிரி சாதியும் தாளிசை பத்திரியும்
வால்மிளகு மரமஞ்சளும்
திரிகடுகு திரிபாலை சடமாஞ்சி
கர்கடக சிங்கியொடு சித்தரத்தை
சிறுநன்னிவேர் சிறுதேக்குடன் மதுரமும்
வெருகு வெண்குந்திரிக்கம்
நிறைகள் உவகைக்கிரு களஞ்சது பொடியாக்கியே
நேர்மைபெற யண்டிசங்கு
நிகர்தாதனை தோடை கண்டங்கத்தரி
நிகர் சாறுவகை உரியதாய்
வெறிதவிர் கற்கண்டு சர்க்கரை பலமு
மிகச்சரக்கில் கலக்கியே வைத்தி
மெறவே அனலில்வைத் திறுகும் பருவத்தில்
மிகப்பொடி யதைதா விடே //

தாவியே நெய்தேனும் மிட்டுப் பிரட்டிய
[illegible]துவன் குழம்பான பருவம்
தோகையியல் வாகனாம் கடவுளைத் துதிசெய்து
துடிநெல்லிக் காயளவு
௨௧. அ. மேவியே உண்டிட சயம்வாட்டையும்
விப்புருதி [illegible] மர்மதை யோடு
மெலிவியர் மருந்திடு இருமல் துணிசயவாய்வு
மீறு முளைச்சல் காய்நோய் ரத்த ?
கூவுஅரி குரல்களும் தாதுகொடா (ராஜ)சயம்
மருதியோ டெழும்பு ருக்கி
குத்திருமல் ரத்தசயம் அனல்வாய்வு
கொடிய தேள் மேக மதனால்
தாவியே வருஞ்சயம் போகுமே பத்தியம்
தவறாமல் தான ருந்த
சதிரனை சொல்லி னிதுவரை தவறாது னி
வந்சாதிவேகியம் அர்த்திரனர் அகத்தீசனே /

அ. **மருந்து வைப்பு களிய குழக்க கிழாயம்:—**

நாடான ஆடு கொண்டால் வைப்பு கொண்டால்
நலமான மருந்திடு வீறு கொண்டால்
பாடான செந்தூரம் பஸ்பம் தின்னால் ர்
பரிவாக இதுவகைக்கு கிழாயம் சொல்வோம்.
வேடான அருகன்வேர் மிளகும் கூட்டி
வேகமுற எட்டொன்றாய் அவித்து வாங்கி
மாடான புத்துவெண்ணெய் கூவ வீறும்
மாதளம்பூ அதிமதூரம் அரைத்துக் கூட்டே //

௨௨. அ. அஞ்செண்ணெய்த் தயிலம் :-

திரிகடு கோடம் திரிபலீ கருசீரகம்
வெறியுறு அரசானம் விதையொடு கார்கோழும்
செறியுறு சன்னாயம் சிறுபுனை புனைவிசம்
நறைமகிழ் கமிழ்னோலம் நாங்கணம் உறுவாயே//
முளையிலை முசிறுமுட்டை முருங்கூல் பேயீர்க்கு
இளைவதில் கொடுகின்றி இன்புறு வளர்வாழி.
வளருயிர் வளர் தேங்காய் வசம்பொடு வசுவாசி
வெளிபிசின் பஞ்சவர்ணன் விளங்கிய வெருக்கையே//
இவைசமன் யாழ்த்து நன்றாய் இதையொடு கிழியாகு
நவையுறு நல்தாசின் நடுஉறு குழல் உாணி
தவையுறு அஞ்செண்ணெய் தயலமதால் விரவி

ஆ. கவையுறவே யிறுகக்கட்டி வைப்பின் னீயே//
நீயொரு சட்டிசுட வைத்தொரு நின்பை நெய்யில்
தோள் பிடர் சிரசு உகாந்தத் தோள்செவி அத்தினிலும்
தேயமோ டொத்திடவே கேரிணை மிகுகுறைகேள்
போய்விடும் வெப்புறும் நெய் வாதமணைப் புகல்வேன்
பிடர்வனை திமிர்வாதம் பிடர்வலி திமிர்வாதம்
இடருறு எரிவாதம் வெறிவகு சன்னிவாதம்
சடர்புரு எரிவாதம் தளருகொள் வெகுமேக
கொடியின் கழவேக குதிரையின் வலிபோமே//.

புங்கிஷ்பை சென்னைபுன்னை நின்பைஉண்ணைய்

அஞ்சமே

புக்கவே சமன்கொள் மிக்ககாக்கும் புகட்டியே

23.அ. மொங்கிடா விதென்மருந்தை போகமாய் குடித்தபின்

பூசிக்கா சிரத்திலும் பொருத்திலும் நகத்திலும்

சங்கையாக உள்ளிலும்கொள் தங்கரண்டுசிவை

தட்டிடாமல் ரண்டுகாதுள் விட்டைப்ப தல்யலே

மங்குபோல வேயைசுந்த கரணிக வாதசன்னிரோக

மாருடாவி நேமியாவு மாறும் மாறும் மாறுமே//.

<u>சுருவாங்கத் தயிலம்</u>:—

சாதிக்காய் கிரிகடுகு காயம்வெள் ளுள்ளி

தாக்கோலம் கிராம்பு வெப்பாலரிசி

தயவான வெந்தயம் ஏலம்யாலவங்கம்

தாரம் கஸ்தூரி மஞ்சள்

கவடிறு மரத்தை சிறுதேக்கு கருஞ்சீரகம்

கற்கடக சிங்கி சிவதை

கருகுரோகணி மெவிலிங்கவேர் வசம்புக்கட்டி

சன்னாயமிர்ம மோத்கு வலம்புரிக்காய்

திரிபலிமூலம் மாயக்காய் கொத்தமல்லி வட்டக்கயிறு

கண்டமும் பஞ்சவண்ப ளுக்காய்.

பூனா விருட்சமொடு கடுகும்வகை வகைக்கோர்

கழஞ்சி

போத முடனே யாடி

பேதகமில்லாமலே பொடிவேறு தாகவைத்து

பொங்கமுடனே அண்டம் முப்பதொருதயலம்

பொருந்து வேம் வெண்ணெய்தன்னில் சட்டிதனிலே
விட்டெரி
சமயந்தில வேகதைண்டு முசுறுமுட்டை கோழி
ரத்தமுமே
குடலும் தயில முட்டைகலந்து சிதையாமல் பதமாய்
எரிதயிலம் கோழிக்குடல் முறியும் பிரியமதாக
வடிதயிலம் தொண்டைக்குழி உச்சியாதும் தோள்பட்டை
செவியாதும்
மெய்யான காசளவு உள்ளே கொடுத்திருக்கும்
தேகமதிலே பிரட்டுடுகிறும் சோகினை யதாகவே
சன்னிபதிமூன்றும் தலைபதி னெட்டும்
தோஷம் சுகசன்னிவலி யங்கு:வாதம் என்பதுடனே
தானாக ஓடுமென்று தர்ச்சமாய் அகத்தியர்
சொன்னமுறை சுறுவாங்க மதே//

ஆ. கரணிக சுறுவாங்கத் தயிலம்:-

பாரப்பா கண்ணத்தில் ரோகமெல்லாம்
பறந்தோட தயிலமொன்று பண்பாய்க் கேளு
சாரப்பா எருக்குநொச்சி முருங்கை மத்து.
தைவேளையும் பச்சைமஞ்ச இஞ்சிச் சாறும்
நேரப்பா வாழையுட கிழங்கின் சாறும்
நிலப்பனையும் கிழங்கு கையாந்த கரைச்சாறும்
சாரப்பா பெருங்கும்பை வெள்ளுள்ளி காயம்
(ஆ) தூந்துளசி வகைக்குச்சார் படிகளாகும்//

* காலாகும் நல்லெண்ணெய் படிதான் ரண்டு
கலந்துவிடும் பாண்டத்தில் கற்கம் கேளு
25. அ. மேலாகும் திரிகடுகு சித்திர மூலம்
மிக்கநல்ல கடுகுரோகிணி மிந்துப் பொடுது
மேலாக வகைக்கிரண்டு களஞ்சி கட்டி
மைந்தனே அரைத்திட்டுக் கலக்கிக் காய்ச்சி
நாலாம்நாள் மெழுகுபதம் தன்னில் வாங்கி
நன்றாகக் காதில்விடு சிரசில் தேய்த்து//
சுக்கு வெந்நீர் சிவக்காய் அரைப்புடமாகும்.
அரைத்த பின்பு நீரில் மூக்கை நீர்கோவை

வல்லவே கன்னோசை கன்னப் புத்து
வளர்கருணை சூலையொடு அருகி ரந்தி
கொல்லவே வந்ததொரு கரணிகமேகம்
கொடுமை செய்யும் விப்புருதி பிளவைதானும்
யில்லையே கரணிகம் தொண்ணூறாம்
காதரைச்சல் எதிர்ரோகம் காதில்லைத் தானே//

ஆ. கரணிகம் யிறக்க மருந்து :-
காயம் பலம்-3, சூடம் பலம்-3, வாளம் பலம்-3,
இந்துப்பு பலம்-6 வெள்ளுள்ளி பலம்-1, தைவேளைச்
சாற்றிலரைத்து பழங்கருப்புக்கட்டி பலம்-1. உழக்கு
வெள்ளத்தில் சீவியிட்டு பாவு காய்ச்சி மேற்படி அரைத்த
மருந்தை பாவில் இட்டுக் கிண்டி பருவம் வருகிற போது
காராக்கு ஆமணக்கெண்ணெய் விட்டுக் கிழப்பாக்கி
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தி | புத்தி | சுண்டைக்காயளவு சாப்பிடவும். இச்சா பத்தியம்.

கெர்ப வாய்வும், கெர்ப புழுக்கும், சுரோணிதக் கட்டும்
சுரோணிதம் உட்பட்ட மேகம் இவையெல்லாம் தீரும்.

26. அ. <u>மூலச்சூரணம்</u> :-

ஏலந் திரிகடுகு திரிபாலே
யிசையும் கோட்டம் யிலவங்கம்
கோல மதுரம் வாய்விளங்கம்
குணமாம் பச்சை செண்பகப்பூ
சாலம் திற்பிலி மூலமுடன்
தாளிசை பத்திரி வசுவாசி
வாலம் கூவ நீறுடனே
மாஞ்சிகருஞ் சீரகம் கூட்டே //

கூட்டே ஒறொன் றிருகழஞ்சி
கூவ நீறு முக்கழஞ்சி
யிட்ட முடனே பத்திரியும்
யிவையோ றொன்று கழஞ்சாக
பாட்டின் படியே சிதையாப்
பொடித்த பொடியதனை
யிட்ட முடனே வெருகடி கொள்ள
யணாங்கும் சீனி வெருகடிகொள்
ஆட்டி வைத்த வயிற்றெரிவும்
அருத்த மூல வாய்வுடனே
கள்ள மறவே நெஞ்செரிப்பும்
கடிதாய் யோடும் கண்டீரே //

விளாச்சுரிக்கு நெய்:—

தேங்காய்ப் பாலில் முட்டை மஞ்சள் கருவும் பிசைந்து போட்டு அதில் செருமருந்து பூலாவிருஞ்சம் கட்டிச சன்னிநாயரு. கருஞ்சீரகம், வெள்ளுள்ளி இந்த மருந்து

27 அ. நாழும் சதைச்சப் பாலில் கலக்கி தியெரித்து எண்ணெய் யிறங்கி பொங்கி போகும் பருவத்தில் இறக்கிக் கொள்ளவும். தலை முழுகவும். உள்ளுக்கு கொடுக்கவும் தேகத்தில் பிரட்டவும். சுகம்.

64- சுரமும் தீர கஷாயம்:—

தீங்கிட்ட சன்னிக ளெல்லாத்தையும்
தீர்க்கும் கஷாயத்தை சொல்வதுகேள்
பாங்கிட்ட வேப்பழ மிளகு
பர்தம் கடுகருஞ் சீரகமும்
தீங்கிட்ட சன்னி நாயகமும்
திப்பிலி மஞ்சள் வயம்பாமே//. 8

ஆமே வெள்ளுள்ளி ஒன்பதுவும்
அடங்கச் சதைச்சு இருநாழிநீரில்
தாமே காச்சி யெட்டொன்றாக்கி
சாப்பிட்ட பின்ரோகத் தைக்கேள்
போமே முன்சொன்ன ரோகங்களும்
~~தாமே திருமென்றே முனிவன்~~
தாமே திருமென் றேமுனிவன்
தயவாய்ச் சாற்றினா ரிம்முறையே//

குளிர் காய்ச்சலுக்கு கியாழம்:—

ஆடா தோடை, வேப்பன் தோல்,
அதிக சுக்கு, பற்படாகம்
வாடா நெல்லி, மரமஞ்சள்,
மாயக் காயும், செஞ்சந்தனமும்,
யீடா யடித்து யெட்டொன்றாய்
கியாழம் காய்ச்சி குடித்திருக்கில்
கோடா கோடி வாதசுரம்
குளிரும் காய்ச்சல் குடிபோமே//

28. அ. இன்னாசியார் குளிகை:—

சாந்து சந்த யின்னாசியார் பாதம்
ஏந்தி நெஞ்சிலிருத்தியே — புவி
மாந்தருக்கு வரும்கொடூர ஜெதுளல் வாய்வு
சேர்ந்த பித்தும் மறுக்கவே ஒரு
பேரார்ந்த உண்டைதனைச் சொல்வேன் - வெகு
தீர்ந்து கண்டு தனைச்சொன்னார் முனி - நிசமாக
காந்தம் நெல்லி கடுக்காய் - தீர்ந்தியோடே
யந்த கெந்தம் மிகுந்த சீரகம்
மாய்ந்த சுக்கு வளர்ந்த தாளகம் - நேர்காயம்
தென்றறைக்கரை யாறுட சாற்றினில் பேரார்ந்த
உண்டை செய்குன்றியி னளவெடு
காய்ந்துலர்த்தி திருவாய் தினவானதில் ~~அனுபானம்~~

~~கிர~~

அனுபானம்! -

இந்துடன் கொடுக்க இஞ்சி நீர்தனில்
மாய்ந்திடும் சுரம் யாவுமே எனஅறி
சார்ந்து சந்த யன்னா சினை
1/4 பிரம்பி வைத்திட னாமே //

29. அ. மேக சந்தனாதி தயிலம்:-

சந்தனம் பலம்-10 ~~பலம்~~, இலாமிச்சு (விலா) பலம்-10 ~~பலம்~~, பொன்னாவரைப்பட்டை ~~[illegible]~~ 1/8 பலம்-10 ~~பலம்~~, ~~[illegible]~~ வெள்ளத்தில் கியாழம் செய்து ~~அ [illegible]~~ யெடுத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் உழி, பசுவின் பால்-உழி, கற்கம் பலம். கோஷ்டம் பலம்-1 ~~பலம்~~, நறுநன்றி பலம்-1 ~~பலம்~~, சீனப்பாவு பலம்-5 ~~பலம்~~, இந்த மூன்றையும் முன் கியாழத்தில் கலக்கி நல்லெண்ணெயும் பசுவின் பாலும் ~~[illegible]~~ கியாழத்தில் விட்டுக்கிண்டி தீபம் ஏற்றி மெழுகு பதமாய் உருபோய் வடித்து தேய்க்கவும். வெந்நீர் குளிக்கவும். சகல நோயும் சுகம்.

30. அ. நாரங்காய் குழம்பு: பாடல் ~~வாகி~~ குப்பமேனி, உவரயிலை, தைவேளை, வாகை ~~[illegible]~~ நொச்சி, கொடிஇஞ்சி பிரண்டையும்.
~~வெப்பமரக்கினை கரந்தை பெருந்தும்பை~~

வெப்பமரம் கரந்தை பெருந்தும்பை
வேக முருக்கிலைச் சார்வகை நாசியாய்
நற்பதாம் தோர்நாரங்காய் அஞ்ச
நறுக்கியே யிட்டு நையக்குறுக்கியே
செப்பமாக அரைத்திடு கற்கமும்
சேரும் வெள்ளுள்ளி வேர்க்கொம்பு கூட்டுமே //

கூட்டுமே மினுக்கி நற்சீரகம்
கொள்ளும் காயம் கடுகுபக்காகவே
நாட்டமான சவுக்காரம் திற்பிலி ம்
நலத்த உவத்தோடு யாந்தப்பு காந்தமும்
வாட்டமற்ற வெண்காரம் வெடியுப்பு
வாகைகொடுவேலி வேருடன் நேர்வாளம்
கூட்ட ஒரேரண்டு முக்கழஞ் சாகவே
குனிருமே உபொடி ஒன்றாகத் தாவியே//

தாவியே உகுழம்பு பூறியே வெந்தபின்
சொல்லும் அண்டையன் காயனா[illegible]கவே வா
மேவி யீரெட்டு நாளது கொள்ளுமே
மக்க சத்தி குடகரி கனமும்
கூவியே அசும் குடகரி வாயுவும்
குமட்டு நெஞ்செரிப்பு கிராணியும்
ஆயாதல் கருரு ஆவை விதளகளும்
ஆரோசியம் புளித்தேப்பிரும் வாயுவும்

திரு. அ. சுவாச மேல்வியுக் தேகிரும் வாதமும்
வெகுத்திரைச்சல் மகோதரம் சிலிகை
பாவிக் கின்ற சரோணித்த கட்டிபோம்
பாவை மாதர்க்கு கெர்ப முண்டாகுமே//
யேடு நார்த்தல் காயக்குழம் பார்ந்து
யி[illegible]வகைக்கொரு துய்ய சஞ்சீவியாம்
ஆகு மாமுனி ஓம வாயிலே
நத்தி அன்றுத[illegible]து மெய்யுறை யாகுமே//

விஷபாக சுரத்துக்குக் கிசாயம்:—

சீந்தி பிரமி சாரணைவேர்
சிவநார் வேம்பு பேதாங்கி
ஆய்ந்த யிலந்தை நீர்முள்ளி
அமுகரம் ~~வேம்பு~~ வயம்பு பேய்ப்புடோலும் சு
சேர்ந்த முத்தம் செஞ்சட்டி
திறமாய் வகைக்கு ஒர்கழஞ்சு
காச்சிக் குடிக்கில் விஷபாகம்
கடியே வீக்கம் விஷசுரம் போம்
ஆச்சி மந்தம் கிராம்பல்
அமுகரம் வெப்பு பாவைகுண்மம்
சாச்சி யுரைத்தார் குருமுனிவர்
சகல பிணியும் போமென்றே //

சஞ்சீவி குளிகை:—

பொல்லாத தோஷம் மெய்வகையும்
போகச் சஞ்சீவி மாத்திரைகேள்.
நல்ல கண்டம் திலவேரும்
நாரும் வேப்பிலை நொச்சியிலை
வில்லா வசம்பு மூக்கரை
வெள்ளுள்ளி யாமுணைப் புண்ணாக்கு
நில்லா அரத்தை அக்கிராவும்
நின்ற நெரிஞ்சி சாற்றாலையே //
அரைத்துத் தூதளம் காயளவாய்
அறவே நிழலில் தானுணர்த்தி
உரைத்து இஞ்சி முலைப்பாலில்
உடனே கொடுக்க மதலைகட்கு
~~இரைத்த எச்சிக் [illegible]~~ //
இ...

இரைத்த எச்சிக் கவுகணைகள்
பாரை விளைவு வலிதொழும்
விரைத்த மாந்தம் விளாச்சுழியன்
மாறும் பூலா சஞ்சீவியே //

மேகத்துக்கு களி:-

கூவநீறு பலம் கால், யாளியா பலம் 1/4, வைதாளிகி, தேங்காய்ப் பால்; யாளியாவை மைதாளிக்கிச் சாறுவிட்டரைத்து பாதியளவு தேங்காய்ப் பாலில் கலக்கி அடுப்பேற்றி பால் கொதிக்கிற சமயத்தில் கூவநீறைத் தூவிக்கிண்டி களியாக்கி மூணுநாள் ஆறு பொழுது தின்னவும். சுபம்.

33.அ. மேகத்துக்கு இடிச்சாறு:- தென்னம்பூ- 1, வயல் நண்டு- 10, சீரகம் பலம் 1/4, வெள்ளி பூலா பலம் 1/4 இந்த நாலு மருந்தும் பூணிவொரு பாகம் எடுத்து தென்னம்பூ, வயல் நண்டு, பீர் உள்ளி யிலை மூணும் ஒண்ணிச்சு இடிச்சு சாறெடுத்து சீரகத்தை தண்ணி விட்டு அரைத்து முன்சாற்றில் கலக்கி உள்ளுக்கு குடிக்க. இப்படி மூணுநாள் குடிக்கவும். நாலாம் நாள் பச்சை வெள்ளத்தில் முங்கிக் குளிக்கவும். மேகம் எல்லாம் சுபம். பத்தியம் முருங்கிலையும். சோறும் தின்னவும். சுபம்.

20.9.2012

34.அ. ~~கூன்~~ பண்டு கிருதம்:-

34 அ

கூழ்பாண்டு கிருதம் :-

கும்பமுனி தானுரைத்த கூழ்பாண்டு கொண்டுவந்து
மேல்தோலியை கூறுடனே தள்ளி
வெம்பியபடி ரண்டுபடி சார்குமெரி வில்லை
வேண்டிவிடு தென்னம்பூ தானை விளிரும்
நம்பின செம்முள்ளிச் சாறும் பாண்டமதில்
ரண்டுபடி ஆவின்பால் கொண்டுவிடு
ரெம்ப எரியாதே சிறுதீ பாகுபதம்
எட்டுபற எட்டிலொன்று திட்ட மிடுவாய் //.

திட்டமிடு வால்மிளகு ஜாதிக்காய் சிங்கி
யோடு பத்திரி கோரோசாணி ஓமம்
மட்டிடும் திரிபலாதி கொத்தமல்லி மாய்க்காய்
~~மாய்க்காய்~~ சீரகமும் காட்டாத்தி ஏலம்
செட்டிகிணை மூன்று கழஞ்சி அதைச்
சேரவே ஆவினுடை பாலி லரைத்து
விட்டகுறை தீர்க்குதென்றால் ஆவின்நெய்யை
வேண்டிவிடு ரண்டுபடி தாண்டியே கிண்டி //.

கிண்டிவிடு கற்கண்டு ரண்டுபல மெடுத்து
கெட்டியே கிருதமதைக் கட்டி கரைத்து
வண்டமிடும் பாண்டமரைத்து நிறநாழி
வைத்திடு கிணபதிக்கு மூத்திரை செய்து
தொண்டரடி நீர்மொரி பழமும் தோசைவடை
~~...~~ என்று நுண்ணடை பூசினை செய்து
மண்டலம் காண்டி கொள்ளவே தீருகின்ற
வல்பிணிகள் மேகசயம் காயமும் போமே //.

35. அ. காயமொடு பித்த வறட்சைபிற மேகங்கள்
வாங்கிவிடும் நீர்க்கடுப்பு தாங்கியே ஓடும்
வேசையாலும் மீறிவரா தேபோம் பத்தியங்கள்
விட்டுவிருந்தே பயற் பச்சை யிறச்சி
ஆசைபல காரமும் தள்ளு அப்பனே
கூடும்பாண்டு நல்கிருதம் செய்பனை னையா//

திருமால் கௌரி திரி:-

திருமால் தேவி கௌரிவெள்ளை
சித்திர மூலம் துத்தமும்
சேரும் துருசு முருநாக~~கண்டமும்~~
கண்டமும் கண்டங் கத்தரி
ஒ வரும்வடு முதலை சூதமொடு
கெந்தி புடனே விந்தையாய்
வாராய் முந்திரிப் பழமும்
தேசி சீராப் பழத்தின் சாற்றிலே
வைருக அரைத்து திரியாசாட்டி
வெண்போல் பசுநெய் விட்டிடு
ன்ன பழைய புண்ணாற தனையும் வைத்து
கிமிழம திரியை கொளுத்திடு
அருக மூன்றரை நாள் கழிந்தபின்
கருக ஒழியும் வியாதிகேள்
ஆறும் அறியச் சீராயுலகில்
அறியச் சொல்வேன் பண்ணியரே //

36.அ. பள்ளிய ரஞ்சனை நாளனைக் கொட்டை
வெண்ணீர் வார்த்து மொகுகிட
பாரண்ட மத்தில் வேரண்ட மதில்
பத்து நாள்வய யவிநடச்சிலே
கள்ளிக் கிரந்தி கனிந்துப் புத்தனை
கால்முடக்கனை கரப்பனை யறையாப் பிளை பி
வெள்ளி/உலிங்கப் புத்தனை உள்ளிலிங்கப் புத்தனை
விளக்கு மெகிடை யுளப்பி யடித்த
விதத்தைப் பாரும் பள்ளி யரே.
வெள்ளிப் பொதிகை அகத்து மாமுனி
உள்ளத்தி லறிவி யுதித்தது மிக்க
மான விளக்கு மெகிடை கைகண்ட
சாஸ்திரம் பள்ளி யரே //

ஆ. மேகத்துக்கு கோழிக் கிழாயம் :-

முட்டை யிடாத கோழி ஒன்று கொண்டுவந்து
தலை குடல் முடிமுதலானதுக்களைக் களைந்து
38.அ. கீழ்க்கா நெல்லி பிழஒன்று ஒரு தேற மஞ்சைத்துண்டும்
மருந்து ரண்டும் அரைச்சு உருட்டி கோழி
வயத்துக்குள் அடைத்து தைத்து ஒரு பாண்டத்திலிட்டு
இருநாழி தண்ணீர் வைத்து கிழாயமிட்டு உழக்காய்
இறுக்கி மேற்படி கோழி வயத்துக்குள்ளிருக்கிற மருந்தை
கிழாயத்தில் கலக்கி குடிக்கவும். கோழியை தேங்காய்
புளி. மிளகு. இல்லாமல் கறிவையித்து சாப்பிடவும்.
சவுக்கியம். நல்லெண்ணெய் தேய்ச்சு குளித்துக்
கொண்டுவந்து கிழாயம் குடிக்கவும். சுபம்.

மேகம், நீர்க்கடுப்பு, நீர்த்தாரைப்பு தீரும்.

39. அ. பிள்ளைகளுக்கு மண்டைக் கரப்பனுக்கு எண்ணெய் :-

இருக்குவித்து, கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம். தேங்காயெண்ணெய் இந்த மூன்று மருந்தும் தண்ணீர் விட்டு அரைத்து எண்ணெயில் கலக்கி காய்ச்சி மணல் பதத்தில் இறக்கி தலையில் தேய்த்து பித்தரா நாள் வென்னியில் குளிக்க சுகம்.

கண் புகைச்சல், கண் காந்தல், கலைக்க கற்கம். தலை சுற்றல் இதுக்கு தப்பாளம் :-

நற்சீரகம், சமுத்திரப்பழம், கோரைக்கிழங்கு, கொடுப்பைச் சார், பசுவின் பால் இந்த மூன்று மருந்தும் கொடுப்பைச் சாற்றிலரைத்து பசுவின் பாலில் கலக்கி கொதிப்பித்து தலையில் தேய்த்து வென்னீர் குளிக்கவும். சுகம்.

40. அ. சூலை கிரந்திக்கு குழம்பு :-

ரசம் பலம்-1 ப-க, செங்கொட்டை-ரு 5, ஓமம் சு கழஞ்சு, கருப்புக கட்டி. இரசத்தை மேனிச்சார் விட்டு அரைத்து, செங் கொட்டையை கரியச் சுட்டு அதின் கூட விட்டு அரைத்து ஓமத்தை வறுத்து அதுவும் கூட விட்டரைத்து கருப்புக கட்டி சேர்த்து அரைத்து குழம்பாக்கி மூன்று நாள் ஆறு பொழுது சுண்டைக்காயளவு தின்னவும். வெறும் சோறு அஞ்சா நாள் குளிக்கவும் சுகம்.

ஆ. முறுவெண்ணெய்:-

ஊத்தல் மிளகு, யாழ்ப்பாணம் புகையிலை, நல்லெண்ணெயில்
பொரித்துக் காச்சியாறக்கி இரணத்தில் போடவும். சுபம்.

41. அ. காதடைப்பு, சீழ்க்காது இரைகளுக்கு தயிலம்:-

கண்டத்திதாநி செய்தியொன்று சொல்லக் கேளு
காதிலுள்ள ரோகமெல்லாம் கட்டாய்தீர
விண்டபடி முசுறுமுட்டை பூரா கந்தான்
வெத்தியுள்ள நண்டிறச்சி வெள்வெங்காயம்
கொண்டபடி கோழிமுட்டை வசம்பு குக்கில்
இணமாக வகைகழஞ்சு கூட்டியேதான்
பண்டநிறும் வேப்பெண்ணெய் தன்னில் வைத்து
பதமாக வடித்ததனை காதில் பாச்சே//

பாச்சியே அடைத்திருவாய் பத்து நாள்தான்
பனிச்சென்று செவிகேள்க்கும் சீபாச்சி தீரும்
ஆச்சதே இத்தனாச்சல் புழுக்கள் தீரும்
அடைப்பையிரும் காதிரைச்சல் அமர்ந்து போமே//

42. அ. பிள்ளைகளுக்கு மாந்தத்துக்கு எண்ணெய்:-

மாந்தம் வகுத்தில் வந்துதென்றால்
மயங்க வேண்டாம் ஒருதேங்காய்
கூர்ந்து திருகி பாலபிழிந்து
கொடிய உள்ளி வசம்புசுக்கு
நேர்ந்த மஞ்சள் மோதகமும்
நேரே வகைக்கு சமன்கழஞ்சாய்
கூர்ந்த பாலில் தான்கலக்கி
இறுக்கக் காச்சி நேர்மைகேள் //

நேர்மை யுடனே காச்சிவர
நெடிய முருக்கி நிலச்சாற்றில்
ஓர்மை யுடனே கொஞ்சம்விட்டு
உள்ளில் கொடுக்க உகந்தகனை
காமே வெகுந்த மாந்தமெல்லாம்
மாந்தம் பதினெட்டும் பறக்கும்போமே //

43. அ. சகல விழுத்துக்கும் கொம்மட்டிக் குழம்பு :—
கொம்மட்டிச் சாறநாழி. வெளிக் கிழங்கு சாறநாழி,
நல்ல மிளகு பதினொன்று, திப்பிலி பதினொன்று, கருக்கல்
தோடு பூணு இந்த மூணு மருந்தும் பொடிபண்ணி முன்சாற்
றில் கலக்கி அடுப்பேற்றி நீர்சுண்டி கையில் பிடித்துச்
செபித்து குழம்பாக்கி மாட்டின் கொம்பிலடைத்துக்
கொள்ளவும். இதற்கு மந்திரம்

ஆ. நஞ்சுகண்ட திரிசூல கண்டி சருவ விஷங்களும்
நஞ்சு பிஞ்சு நாசமற்று நசிமசித்துப் போக
சுவாமி ஆணை.

வெடித்துக்கடி அதிகமா ~~[illegible]~~ வை சிறு பயிற்றின்
பருப்பை வாங்கி ~~[illegible]~~ச்சா பத்தியமாய், சேரும்.
~~ம~~சொலா அரைத்துச் சேர்த்து தேசிப் பழத்தின் சார்விட்டு
கறிபண்ணி ~~முத்தெண்ணெயில்~~ விளக்கெண்ணெயில் தாளித்து தின்னவும். சுபம்.

44. அ. நாக்கில் அசுத்தமில்லாமல் வறட்சியானால் குளிகை:—
திரிகடுகு ~~[illegible]~~, அரத்தை, அக்காரா, மதுரம்,
கற்கடக சிங்கி, வால்மிளகு, ஏலம், ~~[illegible]~~ப்பூ — வகைக்கு பலம் -2
சீனி பலம்-1, கற்கண்டு பலம்-1. இந்த மருந்துகளை

இடித்துச் சூரணித்து சீனியும் கற்கண்டும் சட்டியிலிட்டு
தேனிட்டு உருகிவரும் போது முன்பொடியை யிட்டுக்கிண்டி
குழம்பாக்கி சூட்டோடு குளிகை உருட்டிக் கொடுக்க
சுபம்.

ஆ. தோல்போக்க வேண்டிய மருந்தின் விபரம்:—

பாரில் வாகை பருப்புமில் பாதிரி
நேரில் கூவளம் நெய்முன்னை உள்ளியும்
பாரில் சுக்கு பருஞ்சதா வேரியும்
சேரில் சீந்திலும் தோல்விடும் செய்யுமே//

நிலவாகை, அவுரி, வில்வவேர், வெள்ளை உள்ளி,
வீர உள்ளி, சுக்கு, சதாவேரி, சீந்தி.

45. அ. பீனிசத்துக்கு தைலம்:—

நிலவாகை, அவுரி, வில்வவேர், வெள்ளை உள்ளி,
ஈ. வீரவுள்ளி, சுக்கு, சதாவேரி, சீந்தி, கஸ்தூரி,
மஞ்சள், நல்லமிளகு, கருஞ்சீரகம், கார்கோலரிசி,
நெல்லிக்காய் பருப்பு, சமுத்திரப்பழம், செம்பகமொட்டு
கோட்டம், கசகசா, இந்த மருந்தை யடித்துப்
பொடிபண்ணி பாதிமாறி தேங்காய்ப் பாலை வைத்து
சட்டியால் விட்டுக் காய்ச்சி பாதிப்பால் வற்றி வருகிற
போது முன் மருந்தின் பொடியிட்டுக் கிண்டி குழம்பாக்கி
சூட்டோடு தலையில் தேய்க்கவும். சாயங்காலம்
~~வெள்ளரியில்~~ சூரியோதயம் குளிக்கவும். சுபம்.

ஆ. வாதத்துக்குத் தயிலம் :—

வேப்பெண்ணெய் படி ௧, கொடுவேலி ரூ௧ [பலம்-1], வெந்நீ
ரிலரைத்து எண்ணெயிற் கலக்கி மெழுகு பதத்தில்
வடித்துக் கொள்ளவும். ௨. நற்சீரகம் கழஞ்சி
அஞ்சு வெந்நீர் விட்டு அரைத்து வடித்த எண்ணெயில்
கலக்கி காச்சி மெழுகு பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
௩ தேத்தாம்பால் கழஞ்சி அஞ்சு வெந்நீரில் அரைத்து
வடித்த எண்ணெயில் கலக்கி அடுப்பேற்றி முதிர் பருவத்தில்
46. அ. வடிக்கவும். பின்பு யிந்த மூணு நேரம் வடித்த கற்கத்தை
ஒன்றாய்ச் சேர்த்து எண்ணெய் விட்டு அரைத்து
அந்த எண்ணெயில் கலக்கி பாகம் போல் வடித்து
வாத ரணங்களில் போடவும். நொச்சியிலையை
தண்ணியிலிட்டுக் காச்சி விடவும். சுபம்.

ஆ. சுரத்தால் வந்த வீக்கத்துக்கு புட்டவியல் :—

வாழைத் தண்டை வெட்டித் துளைத்து பித்தாநாள் அதின்
ஊறியிருக்கிற தண்ணீரில் நாழி தண்ணி எடுத்து அந்த
தண்ணீரில் ஆறு கழஞ்சி வெடியுப்பை ஊறப்போட்டு
எடுத்து நல்ல மிளகு ரூ௧ [பலம்-1], வெள்ளைப்பூடு கழஞ்சி மூணு
யிவை மூணும் நோய் கண்டது போல் அரைத்து அடை
தட்டி ஒரு சிறிய பானையில் கொஞ்சம் தண்ணீர் விட்டு
47. அ. அதில் நொச்சியிலையை போட்டு பானை வாயில் சீலை
வண்டு கட்டி நொச்சியிலையைப் பரத்தி அதின்
மேல் அடையை வைத்து அதின் மேல் நொச்சியில்
பொதிந்து மேல்சட்டி மூடி அடுப்பேற்றி தீயெரித்து

மேல்சட்டி அதிக சூடுகொண்டு யாக்கி ஆறவைத்து எடுத்து
நோயாளிக்குக் கொடுக்கவும். இந்த மருந்தின் பேரால்
வெகுத்தக்கடி வந்தால், தென்னம் பூவை வெண்ணெயில் அரைத்து
கலக்கிக் கொடுக்கவும். சுபம்.

ஆ. ரெத்தத்துக்கு கியாழம்:- கழச்சி கழச்சி கழச்

ஏலம் ப, சடாமாஞ்சில் சுப, ஓமம் சுப, மதிரம் சுப,
சாம்பிராணி ய. சாம்பிராணியை சட்டியிலிட்டு கரிய
வறுத்து கீழ்கொட்டி அந்தச் சட்டியில் நாழிவெள்ளம்
வைத்து இந்த மருந்தும் இட்டுக் கியாழம் செய்து
மூன்று நாள் ஆறுவேளைக்கு கொடுக்க சுபம்.

48. அ. பித்த சுரத்துக்கு கியாழம்:-

சுக்கு வ, நருக்குமூலம் வ, ஓமம் வ, அதிவிடையம் ய
கிரிசாத்து ய.

சுரம், சன்னி, கபம், தள்ளல் எல்லாத்துக்கும் பொடி:- பலம் 6

லிங்கம் பலம்-6 பசா, சூடம் பலம்6 பசா, (கட்டிய) சாம்பிராணி பசா,
சூடமும் சாம்பிராணியும் ஒன்றாயரைத்து ஏழுபங்கு
செய்து ஏழுதரம் லிங்கத்தை பொதிந்து சீலை சுத்தி
யெரித்து எடுத்து கல்வத்திலிட்டு பொடி பண்ணி திரிகைச்
கழச்சி ஒண்ணு வாங்கி சூரணித்து இப்பொடியோடு
கலந்து கொள்ளவும். சன்னிக்கு வெள்ளை உள்ளி
இஞ்சி ரசத்தில் கொடுக்கவும். சுரத்துக்கு தேனில்
கொடுக்கவும்.

உரை

ஆ. கிராணி, கழிச்சல் யிவைகளுக்கு குழம்பு :—

கொம்பரக்கு, வெள்ளைக் குங்கிலியம், சாதிக்காய், நில மிளகு, கடுகுரோகணி, வசம்பு (வகைக்கு பலம் 1), யிந்த மருந்தை சூரிய புடம் வைத்து இடித்து சூரணித்து நல்லெண்ணெய் விட்டு அரைத்து குழம்பாக்கி, மூன்று நாள், ஆறு வேளை சாப்பிட சுகம்.

49. அ. கிராணிக்கு குழம்பு :— பாடல் ↑

அடவான கொம்பரக்கு வெண்குங்கிலியம்
அருளான சாதிக்காய் மிளகு ரோகணி
திடமாகச் சூரணித்து நல்லெண்ணெய் சேர
திரட்டியே சிறுபுன்னைக் காயளவு கொள்ள
குடலேறி பற்றுகின்ற கிராணி மூலம்
குத்துகின்ற வயிற்றுவலி மூலச்சூடு
கடல்போலே முழங்குகின்ற கிராணி எட்டும்
கண்ணடைக்கும் புண்ணடைக்கும் கண்டவாறே

சுரோணிதம் சிக்கிக்கொண்டால் யிறக்க மருந்து :—

வாயுவிளங்கம் ய (10 பலம்), சதகுப்பை ய (10 பலம்), திரிபலா ய (10 பலம்), கர்கடகசிங்கி ய (10 பலம்), சீரகம் ய (10 பலம்), அதிவிடையம் பலம் 1. இந்த மருந்துகளை யிடித்து சூரணித்து சர்க்கரை படி, சர்க்கரை விட்டுக் குழம்பாக்கி. மூன்று நாள் ஆறு வேளை கொடுக்கச் சுகம். ஏ. பாலும், தேனும் சீலைத்துணியும் சுட்டு சாம்பலாக்கி மூன்றும் ஒன்றாய் சேர்த்துக் கொடுக்க தீரும்.

50. அ. சூல் கிரந்தி யாவைகளுக்கு:-

இரசம், சாதிலிங்கம், சவ்வீரம், கெந்தகம். இரசக் கற்பூரம், இந்த மருந்துகளை தேசிப் பழத்தின் சாற்றில் அரைக்கவும். பின்பு புளிச்சாற்றில் அரைத்துக் குழம்பாக்கி கொடுக்கச் சுகம்.

ஆ. சுரம், ஏமம், இன்மம் யிதற்கு கிழாயம்:-

வேய்ந்த நெத்தொலி வேண்டிய மூக்கடுகு
சேர்ந்த முப்பால் சிங்கி புடோலமும்
ஆய்ந்த கோரை அருகுவெண் இன்றிவேர்
நீரி நிலக்கொழிஞ்சி சீந்தை அமுக் கூரமும்
ஆக மான அரத்தைநலித் தோரையும்
வெருளிஞ்சை நெரிஞ்சி நல்கட்டடியே
தோகை யாகத் தொகையொன்று ஆலமே
நாலு ரண்டு நறுக்கி அரிந்திட்டு
இட்டுக் காய்ச்சி எட்டொன் றானபின்
இட்ட மாயதில் சீனிவிட் டுண்டிடில்
எட்டெட்டுச் சுரம் ஏமம் யிசைபிடி
அட்ட இன்மம் அனல்கொளுத் தேகுமே/

51. அ. பீனிசத்துக்கும் மண்டை ஊளைக்கும் நெய்:-

இரண்டு தேங்காயை உடைத்து திருகி பாலெடுத்து பாண்டத்தில் விட்டு அடுப்பேற்றி தீபம் எரித்து எண்ணெய் திரண்டு செம்புப் பருவம் வருகிற போது உடக்கு நொச்சிச் சார் எண்ணெயில் உலர்த்திக் காய்ச்சி தண்ணீர் வற்றி எண்ணெய் பக்குவமானவுடன் வடித்துக் கற்கத்தைக்

~~மேற்படி~~

களைந்து போட்டு ஈடு எண்ணெயில் பஞ்சவர்ண பிசின்
மாகாணிக்கு வாங்கி பொடித்து எண்ணெயில் கலக்கி
ஆ. ~~மேற்படி~~ பாண்டத்தில் உஷ்ணக் காய்ச்சி பக்குவமான பதம்
வருகிற போது கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தூவிக்
கீண்டி வடித்து தலையில் தேய்க்கவும். வென்னீர்
குளிக்கவும். இச்சா பத்தியமாயிருக்கவும். சுபம்.

இ. அக்கினி மந்த வாய்வுக்கும், புளித்தேப்ப வாய்வுக்கும்
சூரணம்:-
சுக்கு ப வ, மிளகு ப வ, ஓமம் ப ய, யாந்துப்பு
ப ய, நற்சீரகம் ப ௨ஆ, கருஞ்சீரகம் ப ௨ஆ, திற்பலி
ப வ, காயம் ௨ஆ, சீனி ப ௨ஆ. குழகில் அளவுகளை — திராவகம்.

52. அ. ~~காயகாய் வில~~
சுரம் சன்னிக்குத் தயிலம்:-

காயமும் வசம்பு யாந்து
திற்பிலி யரத்தை அக்கரா
நேசமாய் மதுரம் உள்ளி
நிறைசமன் நின்ப நெய்யில்
சாரமாய் அரைத்து உச்சி
தாம்பரம் பொறியில் வைக்க
போய்விடும் சன்னி தோஷம்
புகழ்ந்திடச் சுரமும் போமே//

ஆ. பண்டாரக் குளிகை:-

பண்டாரக் குளிகைதனை பாடக் கேளீர்
பாரில்பெறு காயமொடு மிளகு சுக்கு
வெண்டாரும் குழலாளே அன்ன பேதி
வளருகின்ற வெப்பிலை கொழுந்து ஓமம்

பண்டாரும் முருங்கையுட வேரின் பட்டை
பகரவே சமனாக வாங்கிக் கொண்டு
சிங்கார வானவரும் நொச்சிச் சாற்றில்
சிறந்தோ உண்டை செய்து நிழலுலர்த்தே //
சிங்கார வெண்ணீர் அருந்தும் போது
சேராத உஷ்ட்டிணத்தால் வாய்வு தானே
மங்கை பெறும் நோய் தீரும் வருத்தம் தீரும்
மாறாத சுரோணிதக் கட்டு உதிரம் மாறும்
தொங்குசுர மெட்டெட்டும் உடனே மாறும்
தொடுத்த சன்னி வலியுஞ்சும் தானாய் ஓடும்.
பண்டோர்கள் முனியுரைத்த சாஸ்திரத்தை
பாடுகிறேன் பண்டாரக் குளிகை தானே ///.

தரிப்பு வாதம், அனல் வாதத்துக்கு இசங்கம் வேர்

தயிலம் :-

சீந்திக் கொடி ப௨ (பலம்-௨), செவ்வள்ளிக் கொடி ப௨ (பலம்-௨), மிளகு பக (பலம்-க), கார்கோலரிசி பக (பலம்-க), வசம்பு ப௨ (பலம்-௨), தேறுமஞ்சள், கடுக்காய், மரமஞ்சள், கச்சோலம் வகைக்கு ப௨ (பலம்-௨) இசங்கின் வேர் பச (பலம்-4), வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், புங்கெண்ணெய் வகைக்கு படி. இசங்கின் வேரை

54. அ. பானையிலிட்டு நாலுபடி வெந்நீர் வைத்து கியாழம் செய்து எட்டொன்றாக்கி யிறுத்து கடைமருந்துகளை கியாழமிட்டு அரைத்து எண்ணெயில் கியாழமும் மருந்தும் கலக்கி அடுப்பேற்றி மணல் பருவத்தில் வடித்து காந்தல், தரிப்பு உண்டாயிருக்கிற யிடத்தில் போடவும். ~~சுபம். இச்சா பத்தியம்.~~ ஓடமம் அரைத்துப் பூசி வெந்நீர் குளிக்கவும். சுபம். இச்சா பத்தியம்.

ஆ. அனல் காந்தல் வாதத்துக்குத் தையிலம்:-

முருக்கம் பூவை கொண்டுவந்து கிழாயமிட்டு எடுத்து வேப்பின் பட்டை, சதகுப்பை கிழாயமிட்டு அரைத்து பண்ணி நெய்யில் கலக்கிக் காய்ச்சி மணல் பருவத்தில் வடித்து போடவும். வெந்நீர் விடவும்.

முற்று பெறாத உரை — நீக்கவும்

55. அ. வர்ம கிழாயத்தின் உரை:-

திரிகடுகு, அரத்தை, சடாமாஞ்சி, கற்கடக சிங்கி, அமுக்கரா, பேய்ப்புடலம், ஏலம், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மீளை, சுக்கு பலம்-1, சீனி பலம்-1, வேப்பின் பட்டை, குருந்தொட்டி, வெள்ளாக்கின்னி வேர், உழிஞ்ஞை, கொடிஞ்சி வேர், அறுகின் வேர், இட்டித்தக்காளி வேர், தாமரை வளையம், சிறு நெருஞ்சி வேர், நாவெருக்க கருது வேர், நாரா வேர், ஆடா தொடை

[illegible]

56. அ. சன்னிக்கு கறுத்த குழம்பு:- (விடங்களுக்கு)

காரியம் யிரதம், நாவியும் சீலையும்
காரமும் சீரகம் தாளும்
கந்தமே உள்ளியும் கெந்தகம் நாகமும்.
காயமும் புதுநெறி வீசமும்
காரியும் சேமை தாரியி ரைந்து
சிசம் ணாகவே வாளம்.
தல்லி நஞ்செடுத்து அய்யாறு கழஞ்சி
தான்வரச் சுத்தி செய்திடவே ஆனைக்கு
கேடமம் பாலை

20.9.212

ஒரொரு சாமம் நாளொரு மூன்று
உத்தம தாளியின் சரகம் சாறு (சாகம்)
உறவுகொண் டரைத்து மருகி மூன்றா நாள்
உரிய தென்னங்காய் பாலில்
தீரமாய் நடத்தி வாரம் ஏழானால்
சிரட்டையின் கரிப்பங் குழம்பு
தெளிந்துவிட் டரைத்து வழித்தபின் கொம்பு
சிமிளிதி லடைத்தது செயலே
செய்ய மானிடர்கள் உய்விலாச் சன்னி
செப்புதற் கோர்பதி மூன்று
சித்திர பீடம் தனில்பெயரல் வகுக்கும்
சை சிகமிகு நாகங்க ளனைத்தும்
வெய்ய பேய் நரிநாய் விசகடி யோனாய்
வெகுலி சேறலி பதினெட்டும்
மெல்லநக் கடித்தால் செவ்வட்டை சேர
வினைஎல்லாம் ஒருநொடி தனிலே
நையடும் குழம்பு சிறுபய றளவு
நாவிலே தடவ உள்குத்து
நாடுமே பேய்கள் ஓடுமே சன்னி
நடுங்கிடும் பேய்கள் போய் ஒதுங்கும்
ஐ வெய்யக மனைத்தும் படைத்து ரெச்சித்த
மாசில்லா அருள்பெறு முனிவர்
மானிடர் தனக்கு வரும்பிணி யகற்றும்
வழுத்திய குழம்பவும் தமே.//

57. ஆ. குளிர்பனி, மண்டைவலி, முதலானதுக்கு எண்ணெய்:-

தேங்காய் உருக்கின எண்ணெய் நாழி, கொடுவேலிச்
பலம்-2 சார் உரி, கோட்டம், தேவதாரம், நல்ல மிளகு பலம் 2
யிந்த மூன்று மருந்தையும் நன்றாய் அரைத்து எண்ணெயாலும்
சாற்றிலும், கலக்கிக் காய்ச்சி, மெழுகு பருவத்தில் வடித்து
தலையாலும், தேகத்திலும் பிரட்டி ரோகம் கண்டது போல்
வெந்நீரலல்து பச்சை வெள்ளத்தில் குளிக்கவும். சுபம்.
வடிபாத்திரத்தில் நல்ல சாம்பிராணியிட்டு வடிக்கவும்.

58. அ. மேகம், இரத்தப்பிரமேகம், துவாலையானைப்புண், மேகம்
இதுக்கு 52 அடை:-

பலம்-3
பஞ்சிக் கண்ணாரம் பலம் வாங்கி, நல்லது போல் பொடி
பண்ணி ஆறுபங்கு செய்து ஒருபங்கெடுத்து, ஒரு-
கோழிமுட்டை, உடைத்து வெள்ளைக் கருவை எடுத்து,
அந்த வெள்ளைக் கருவில் முன்சொன்ன மருந்தில் ஒரு
கூறு வெள்ளைக் கருவில் போட்டு, நல்லது போல் ரெம்பித்து
சட்டியைக் காயவைத்து, ரெம்பித்த வெள்ளைக் கருவும்,
மருந்தும் ஊத்தி, அடைபோல் சுட்டு, யிப்படியே செய்து
மூணு நாள், ஆறு பொழுது தின்னவும். ஆறுபங்கு மருந்
திற்கும் ஆறுமுட்டை வெள்ளைக்கரு வேண்டியது.
காலையும் மாலையும் சுட்டுக் கொடுக்க வேண்டியது.
நாலாநாள் நல்லிருப்பு. அஞ்சாநாள் இராவெல்லையில்
வெந்நீரிட்டு உருக்கின தேங்காய், நெய் தேய்ச்சு
காலையில் குளிக்கவும். ஒன்றரை வாரம் கூடி மூணு
தண்ணியும் குளித்ததின் பிறகு, பச்சைத் தண்ணியில்
குளிக்கவும். இச்சா பத்தியமாய் இருக்கவும். சுபம்.
நல்ல அவுசதம் ஆருக்கும் சொல்ல வேண்டாம்.

ஆ. கெண்டைவலி முதலானதுக்கு தேய்ச்சு குளிக்க எண்ணெய்

குறுந்தொட்டி வேரின் தோல் பலம்-5, நல்ல மிளகு பலம்-3, கோட்டம் பலம்-3, தேவதாரம் பலம்-2, இஞ்சிசார், கையாந் தகரைச்சார், நல்லெண்ணெய் இந்த நாலு மருந்தையும் (மேற்படி) ௸ சாறுவிட்டு அரைத்து, எண்ணெயில் கலக்கி மெழுகு (உறைச்ச) பதத்தில் வடித்து, தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். சுபம்.

60. அ. பவுந்திரம் வியாதிகளுக்கு புட்டவியல்:-

பவுந்திரம் வியாதிகளுக்கு எடுத்த மேனியில்
கடுத்த வியாதிக்கிடும் மருந்தொன்று புகலக்கேள்
யீரவுள்ளி, புளியாரை, பயலியி, சவ்வதாரம்,
அடம்பதின் குளிர் விடுத்தது
குமரிசோறு, முசிட்டை, விடும்புமாதனை இலையுடன்,
மிக்க மருந்து ஏடும்
காடி வெள்ளம் விட்டு விரவியே யாடித்து புட்டு
அவியல் செய் தரை வெண்ணெயில் குழைவொதிக்கிடு
விசணமாகின வலிதலை உளிவையில் கண்டபனி போலவிடும்
கடினமாகின பருசிலந்திகள் கண்டமாலை, பவுந்திரம்
கசிந்துடையவும், வற்றவும் யாதுகண்டு பாரும் பன்னியரே.//

61. அ. பக்கவாதங்களுக்கு மருந்தும் தேகத்தில் தேய்க்க எண்ணெயும்:-

கால் குப்பி கரண்டியால் ஆறுபங்கு செய்து ஒருபங்கில் ஒரு மாடப்புறா அறுத்து இரத்தமும் விட்டு நன்றாய் மத்திச்சு குடிக்கவும். இப்படி ஆறுநேரம் குடிக்கவும். இறைச்சியை கறிசமைத்து தின்னவும். சுபம்.

வேப்பெண்ணெய் உழக்கு, உமத்தைச்சார் உழக்கு
போதுமான பருவத்தில் வடித்து தேய்க்கவும்.

ஆ. மண்டைவலி, பீனிசத்துக்கு தேய்க்க எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் நாழி, கரந்தைச் சார் நாழி,
கருஞ்சீரகம் பலம் 1/4, கரந்தைச் சார் விட்டு நன்றாயரைத்து
எண்ணெயில் சாறும் மருந்தும் கலக்கி காய்ச்சி மெழுகு
உரச்ச பருவத்தில் வடித்து தேய்க்கவும். சபம்.

62. அ. ரெதவிடை சரியாய் கழியாமலும் வயிற்றில் குத்து
உண்டானாலும் வாய்வுக்கும் குழம்பு:— நந்தனி.

கட்டிச் சன்னியாறு ப 24. காயம் ப 24 யிந்த
இரண்டு மருந்தையும் தேன்விட்டு அரைச்சு குழம்பாக்கி
ஆறுநாள் பன்னிரெண்டு பொழுது உணர்ந்த நெல்லிக்காய்
பிரமாணம் தின்னவும். இச்சா பத்தியமாய் சாப்பிடவும்.
பச்சைமீன் ஆகாது. கருவாடு நன்று சபம்.

ஆ. கருஞ்சூரை தயிலம்:—

சீர்பெருகும் கருஞ்சூரை எண்ணெய் தன்னை
செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய் கேளு
கார்பெருகும் சூரையதின் பட்டை தானும்
கண்டிருபத் தைந்துபலம் கணக்காய் தாக்கி
வார்பெருகும் அயங்கிரணி நீருக் குள்ளே
வத்தித்தோர் படியாக வாங்கிக் கொண்டு
நேர்பெருகும் அங்காடி மாஞ்சி கோட்டம்
நிறைந்த சதகுப்பை வெப்பாலரிசி கூட்டே

சீனி 21/9/22 பா - 1

கூட்டவே திரிகடுகு பச்சை ஏலம்
இணையான திரிபலையும் தேவதாரம்
நாட்டவே அரத்தை சிறுநாகப் பூவும்
நலமான செவியன் யானைவேலா வங்கம்
மூட்டவே மஞ்சட்டி சாதிக்காயும்
முதிரவே விளாவரிசி கச்சோலந்தான்
உவட்டவே மரமஞ்சள் கொச்சு மஞ்சள்
உற்றகறி மஞ்சள் ராமிச்சம் சேர // 2.

சேர்ந்த செண்பகம் கஸ்தூரி மஞ்சள்
செவ்வள்ளி வாலமிளகு கழஞ்சொன்றாக
பாரேந்த வகைவகைக்கு சமனாய் கொண்டு
பாகமாய் கியாழமிட் டரைத்து வாங்கி
கூரேந்த நல்லெண்ணெய் படிதான் ரண்டு
இணையான வெத்திலைச்சாறு கையான் சாறும்
பேரேந்த வகைக்குப்படியதாக வேதான் பா-3
பேணியே சேர்த்தொன்றாய் அடுப்பி லேற்றே //

ஏற்றியே எரித்து முதிர்பதம் கண்டு
யீசன்மக னாங்கிளை நாதன் தன்னை
போற்றியே வடிபார்த்திறம் பாகம் சூடம்
புகழ்பெருகும் சாம்பிராணி கழஞ்சொன்றாக
ஊற்றியே தியிதனை வடித்துக் கொண்டு
உத்தமனே தலைமுழுகு வென்னீராலே
மாற்றிபோகு மேடர்தலையால் நோய்கள்
மண்டையடி பீனிசமும் மூளை சூடே //
பா-4

சூடான கரணிகளும் கண்ட மாலை
சொல்பெரிய கவுள்வாய்ப்பு கண்ணோய் புத்து
பாடான கண்ணெரிவு உச்சிக் குத்து
பல்வலியும் விசபாண்டு சோகை வீக்கம்
சூடான மேகமொடு வெட்டை காந்தல்
65. அ. மூலநோய் தொறிசிரங்கு முதலதாக
கேடான பல்நோயும் தீர வென்றே மா—
கைவனமுடன் கும்பரது நாலைப் பாரே //5.

சூலவெண்ணெய்:—

எங்கும்பல் உயிர்கடமை அறுதிகத்தில்
யின்பமுடன் படைத்தபரன் தனைநினைத்து
பொங்கும்வனம் வெள்ளிமா மலையில் வாழும்
புகழ்பெருகு அகத்தியமா முனியிராங்கி
தங்கும் உளம்தனில் மகிழ்ந்த தயாலமொன்று
தற்பரமாய் மாதர்கைற்பம் தழைத்து ஓங்க
எங்கும் மனுவோர்க்கு உபகாரமாக மா—
இயம்பினார் சூலவெண்ணெய் யியம்பினாரே //6.

பன்றிமெட்டு:—

Rept
(இ) யியம்பக்கேள் மாதர்க்கே யானிய சூலவெண்ணெய்தனை
நயம்புகழ கையாந்தகரை நொச்சி நாககொருசனை
தழுதாழை
(இ) யாதமாயையும் மகிழ்ந்துநாளும் யிடித்து பிழிந்த சாறு
பதமாய் வகைவகைக் குறியதாய் பாண்டத்தீர்த்தும்

பன்றிமெட்டு:—

இயம்பக்கேள் மாத ரசே
யினிய நூலெண் ணெய்தனை
நயம்புகழ் கையியார்ந் தகரைநொச்சி
நாளொரு சுரைதரு தாளை
யிதமாய் யிம்மருந்து நாலும்
யிடித்து பிழிந்த சாறது
பதமாய் வகைவகைக் குரியதாய்
பாண்டித் தூத்தும் பன்னியரே // பா - 7
பக்குவ மானகற்க வகையது
சுக்கு வெருந்தன்னி திற்பிலி
தக்க வசம்பு காற்கோலரிசி
காயம்தனை அரிச்சண்ணாயகமும்
மிக்கமுசி றதின்முட்டை நிலவேரு
ய் மேவும் முசில்புறுக்கை யதுவும்
வேகமான் கொம்பு மயிலிறகதும்
வேண்டும் பன்றிக் குழம்பானதும்
நோயமான யிம்மருந்துக ளொக்கையும்
நல்ல வகைவகைக் கோர்கழஞ்சாய்
உபாய மதாக எருந்துயிடித்து
உரட்டுவாய் சாற்றினில் பன்னியரே // பா-8

ஒம்பும் நல்லெண்ணெய் நின்வெண்ணெ யானதும்
உற்ற ஆமணக் கெண்ணெய் யதுவும்
தாங்கும் வகைவகைக் குரிய தாகவே
தாக்குவாய் சாற்றினில் பன்னியரே
நல்ல கருங்கோழி குடலும் இரத்தமும்
நாடியே எண்ணெ யுடன்கலந்து
வல்ல பானை நினைத்து அருப்பெற்றி
மங்கையே மூட்டுவா யனலை

கோல மதான என்னையின் பருவம்
கா...ருவேன் கோடி பள்ளியரே // பா-9
சில சுடன் கொசிக்குடல் முறிபருவம்
எவ்வி செவ்வியே வடி பள்ளியரே.
நிச்சைய மானதோர் என்னையிதனை வெகு
பச்சமுடன் ஆறிடு நேரம்
உச்சித மான கரண்டி வீதம்கொள்ள
ஒடும் பிணிகளை ஓதுகிறேன்
ஒடும் பிறவலி வாதங்க ளானதும்
உற்ற சன்னி பதிடு னதுவும்
சாடும் தரிப்புக்குத்து பின்னை வாதமும்
தஞ்சான மயக்கம் தானோடும்
நில்லாது நில்லாது கைகால் முடக்கதும்
நீடும் வயிற்றுக் குத்த தானதும்
சொல்லாமல் போய்விடும் கொடிய பிணிகளும்
அச்சமாய் ஓடுமே வாய்வுகளும்
வல்லான[illegible] அருணை மறவாத [illegible]
மாமுனியான் அகத்தியர்
தொல்லை யில்லா இவ்வெண்ணை யானதை
அச்சமாய் படுநார் பள்ளியரே // பா-10

வங்கம் நீற்றும் விபரம் :- உரைநடை.
ஒரு கழஞ்சு காரியம் வாங்கி யதுபோபை என்னெய் மெழுகு
விட்டு ஏகநேரம் உருக்கி களிம்பை போக்கி
ரா. உருக்கின மீயத்தை எடுத்து சிவந்த நாயுருவிவேரை
ரா. சிறுக அரிந்து. உருக்கின மீயமும் அரிந்த நாயுருவி
வேரும் செய்விட்டு வறுத்தால் பஸ்பமாய் நீறும்.

தூச்சம் நீறினதும், நீருத்தும் அரிய வேறுகோனால்
நீற்றின் பஞ்பத்தில் கொஞ்சம் எடுத்து ஒட்டிவிட்டு
இருப்பை எண்ணெயும் (உஷ்ண) வத்தி உருக்க உருக்கினால்
முன் போல் உருக்கி வேர் அரிந்துவிட்டு வழங்க நேரும்.

68-அ. கிருமிக்கு குடிக்க மருந்து.

ஒரு கொம்மட்டிக் காயை துரந்து வித்துகளை களைந்து போட்டு அதற்க்கும் நிறைச்ச கிழக்கண் சர்க்கரை அடைத்து மேல்மூடி கொண்டு மூடி ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அந்த தண்ணீரில் காயை போட்டு நல்லது போல் அவித்து எடுத்து காயைப் பிழிந்து அந்த நீரை எடுத்து குடிக்கவும். பேதியும், கிருமியும் இறங்கும். சுபம்.

?பொத்தி! கடிக்கு எண்ணெய்:-

கொஞ்சம் வாதுமையை கொண்டுவந்து வேப்பெண்ணெயில் விட்டு நெரியக் காய்ச்சி போடவும். சுபம்.

வர்மானம் கொண்ட சுத்துக்கு பொடி:-

கிராம்பு (பலம்) ப வ, ஏலம் (பலம் 1/4) ப கி, சிறுநாகப்பூ (பலம்) ப க, நல்லமிளகு (பலம் 2) ப உ, திற்பலி (பலம் 4) ப ச, சுக்கு (பலம்-8) ப அ, அமுக்கராம் (பலம் 6) ப சா, கருவாப்பட்டை (பலம் 2) ப உ, பஞ்சதாரை (பலம் 12) ப ௨ யித்தனை மருந்தையும் சூரணித்து நிறைநிறையாய் வாங்கி சூரணித்து பஞ்சதாரையால் (சர்க்கரை) விரகி (12) ௨ நாள் (24) உயச பொருந்து தின்னவும். இச்சா பத்தியமாய் இருக்கவும். முன்சொன்ன ரோகம் தீரும். சுபம்.

69. அ. கருக்ரோகணிக் குளிகை:-

வாளம் பலம்-8 ப ௮. திரிபலை. கருக்ரோகணி, திப்பிலி,
அரத்தை. அன்னபேதி வகைக்கு பலம்-2 ப ௨ யித்தனை மருந்தையும்
வாங்கி எலுமிச்சம் சார்விட்டரைத்து உளுந்தளவு
உருட்டிக் கொள்ளவும். வாளத்தை எருமைச்சாணாங்
கி கலக்கி அதிலிட்டு நல்லது போல் அவித்து பின்னெடுத்து
நல்லது போல் கழுவி சேர்த்தரைத்துக் கொள்ளவும்.
தீரும் வியாதி. வாய்வு சுரம், மாந்தம், மெச்சி, யானைப்பு,
கபம், சீதம், சன்னி யாவை முதலான ரோகமெல்லாம்
தீரும்.

பிள்ளைகளுக்கு தயிலம் மேனா:-

வேப்பெண்ணெய் படி ௨, மாசலரைத்தல் உரு. பஞ்சவன
முட்டைதயிலம் உரு, சனிணாயகம், அரிசிவகை ஆறு, தேவதாரம்,
பழுக்காய், குக்கில், வெந்தயம், கடுகு, கோட்
மஞ்சட்டி, தூளாவிருட்சம், கலாப்புகொம்பு, திரிபலாமேவம்,
டம், சிவதை, அரத்தை,
திரிகடுகு, கண்டிவெண்ணெய், கல்மதம், கண்ணாரம்,
கொம்பு, மரமஞ்சள், வசம்பு, வெள்ளைஉள்ளி, [illegible]
திரிபலி வகைக்கு பலம்-10 ப ௰, முன்னாங்கி. பூநாகம் பலம்-1 [illegible] க,
முசிறுமுட்டை பலம்-1/2 [illegible], மயிலிறகு பலம்-1/4 [illegible] வ. நண்டுக்
கொழுப்பு பலம்-1 [illegible] க, பொடுதலை, நொச்சி, முலைப்பால்,
ஆடாதோடை, துளசி, பிரமி, சங்குப்பு, உமத்து
வகைக்கு சாறு உழக்கு யித்தனை மருந்துகளையும்
அரைத்து எண்ணெயுடன் கலக்கி சாறுவகைகளும்

ஊற்றி நெல்லது போல் கிண்டி அடுப்பேற்றி தெறித்து
மெழுகு பருவம் வடித்து சிரசு முதல் அசவுகள்
தோறும் இட்டு உள்ளுக்கும் கொடுத்து வரவும்.
தீரும் வியாதி: முடவலி. யாப்பு. முள்ளுத்தோழம்,
~~உயக~~, ய௨. தோழம், ~~குளிதே~~ குளித்தோழம்,
கணை யஅ, சயம் உய்க, சன்னி யங, சிரதோழம்
உய்க யாவையெல்லாம் தீரும்.

ஆ. ~~சரவாதி~~ ர்வ வாத தயிலம்:-
கருஞ்சூரிஞ்சி வேரு, வில்வ வேரு, ஆடாதொடை
வேரு, எருக்கிலை வேரு, ஆமணக்கின் வேரு,
கருநொச்சி வேரு, வள்ளிக் காஞ்சறை வேரு, கருநொச்
சி வேரு. வெள்ளை நொச்சி வேரு, குறுந்தொட்டி வேரு,
கருவிளாஞ்சிக்குடம். ஆனைச்சுவட்டி, முக்கம்
பாலை வேர். பிரம்பின் கிழங்கு, சிவந்த நாயுருவி
வேரு, முளை (கக) வேரு, பால் வள்ளிக் கிழங்கு உள வகைக்கு
ய௨ வலம்-2 கருங்குளி வெள்ளம் படி ய௬, கெம்பைச்சார்
படி ய௬. முன்சொன்ன வேர் மருந்துகளை தறித்து
சதைச்சு கருங்குளி வெள்ளத்திலும், கெம்பைச்சாற்றிலும்
இட்டு காச்சி எட்டொன்றாய் இறுத்துக் கொள்ளவும்.
<u>கடை மருந்து</u>:- ஏலம், கருஞ்சீரகம், சுக்கு,
இராமிச்சு. பூலாங்கிழங்கு(?), நாகப்பூ(?), வெப்பன
பட்டை, தேவதாரம், அரத்தை, சந்தனம், பச்சை
குக்கில், மஞ்சட்டி, மதுரம். சதகுப்பை, திப்பிலி,

கட்டிச் சன்னினாயகம், அரிச்சனினாயகம், வெள்ளை
குந்திரிக்கம், கோட்டம், அமுக்குரா, கருட
பச்சை, வசம்பு, வகைக்கு பலம் 1/2 பகி, வேப்பெண்ணெய் உரி,
ஆமணக்கெண்ணெய் உரி, தேங்காயெண்ணெய் உரி,
நல்லெண்ணெய் உரி, முன்கடை மருந்துகளை
கிழாயமிட்டு அரைத்து எண்ணெயில் கலக்கி அடுப்பி
லேற்றி மெழுகுபருவம் வருகிற போது நல்லமிளகு
பொடி காலாழாக்கு, மஞ்சள்பொடி காலாழாக்கு,
பொன் கோரண்டு வெடி பலம் கால், சந்தனம் பலம்கால்
இந்த மருந்து நாலும் சூரணம் செய்து எண்ணெயில்
தூக்கிக் கிண்டி உள்ளுக்கு குடிக்கக் கொடுத்துக்
கொள்ளவும். தேகத்தில் பூட்ட கல்பருவத்தில் வடித்து
கொள்ளவும். படி பாத்திர சரக்கு அங்கணக்கல்.
குமிஞ்சான் கூடம், வகைக்கு பலம் 1/4 உள்ளுக்கு கொடுத்தால்
வெதும் சொறியும் சுருங்கிலையும் மேலிட்டால்
வெந்நீர் காய்ச்சி விடவும். சுவை வகுகும், திரும்.
மற்றும் ரோகம் அதுபோல கண்டு கொள்ளவும்.

அபம்.

<u>சவ்வீரக் குழம்பு:-</u>

இரசம், இரசகற்பூரம், சவ்வீரம், சாதிலிங்கம், தெல்லி
கா, கெந்தகம், வகைக்கு பலம் 1 பக, இந்த அஞ்சு மருந்தும் வாங்கி
ஆண்டு மாறின பழம்புளியை சிவந்த கீரைச் சாற்றில்
இட்டு நல்லதுபோல பிசைந்தெடுத்து அந்த சாறு உலர்த்தி
சுண்ணாம்பு அரைத்து செம்பு நிறம் வரும்போது நல்ல

12

74-அ. மிளகிலும் பெரிசாய் குளிகை கட்டி ஆறு நாள் பன்னிரண்டு பொழுது பழத்தில் ஒவ்வொரு குளிகையை பொதிந்து தின்னவும். தீரும் நோய் ஆறை பதினெட்டும், சொறி சிரங்கு, குஷ்டம் முதலான ரோகம் எல்லாம் தீரும். சுபம். பத்தியம் இச்சா பத்தியம். மருந்து முறை தீர்ந்தால் பச்சை தண்ணியால் தினம் இரண்டு தரம் நல்லது போல முழுகி குளிக்கவும்.

பூடு கொண்ட சயம், வறட்சை முதலானதுக்கு மருந்து:-

ஒரு முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நல்லது போல் பசை எழும்ப அடித்து கொஞ்சம் சீனியை விட்டு நல்லது போல் அடித்து அதின் பாதி நல்லது போல் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி ஒரு கிளாசு வெந்நீர் முட்டையில் விட்டு கலக்கிக் குடிக்கவும். இப்படி அரை மண்டலம் சாப்பிடவும். மேல் சொன்ன ரோகமெல்லாம் தீரும். பத்தியம். இச்சா பத்தியம். காத்துக் கொள்ளவும். சுபம்.

75-அ. பிள்ளைகளுக்கு பாலகிரந்திக்கு மருந்து:-

கரையில் படிந்திருக்கிற பாசியைக் கொண்டுவந்து தேங்காய் பாலில் அரைத்துக் கலக்கி மூணுநாள் மூணு பொழுது கொடுக்க சுபம். மருந்து குடிக்கிறது நல்லது போல் பச்சை வெள்ளத்தில் குளித்துவந்து மருந்து குடிக்கவும். பத்தியம் இச்சா பத்தியம் காத்துக் கொள்ளவும். சுபம்.

ஆ. திரிபலாதி எண்ணெய்:-

(2 சீர்பெருகும் குறுந்தொட்டி திரிப லாதி
சிறந்தமுத்தம் நன்னாரி இராமிச் சோடு
பார்புகழும் யிருவேலி சந்த னந்தான்
பாங்கான மதிரமுடன் வகைவ கைக்கு
நேர்பெருகும் பலம்ஒன்று தனையே தாக்கி
திண்ணமாய்த் தரித்திடித்து பாண்டத் திட்டு
வார்பெருகும் பதைக்குவெள்ளம் அதிலே விட்டு
வண்மையாய் அட்டொன்றாய் யிறுத்துக் கொள்ளே // பா-1

79. அ// கொள்ளவே யின்னுமொரு கிழாயம் சொல்வேன்
குணமான கார்மிளகு பலமே நாலு
மெள்ளவே நானாழி பாணி விட்டு
மிகுந்த மிளகுதை யவித்து எட்டொன் றாக்கி
தள்ளவே நல்லெண்ணெய் படிதா னொன்று
தயங்கவே கிழாயமதி லூற்றிக் கிண்டி
அள்ளவே கற்கவகை கோட்டம் ஏலம்
அழகான செம்பகப்பூ கராம்பு பூவே // பா-2

ஆ. பூவான கிராம்புடனே அசுவ கெந்தி
புகழ்பெருகும் சித்தரத்தை கச்சோல் மாஞ்சி
பாவான திற்பலியும் பச்சை தாளும்
பாங்குடனே வகைக்குகழஞ் சொன்றே தாக்கி
ஆவான பசுவின்பால் விட் டரைத்து
ஆணைவாக எண்ணெய்தனில் கலக்கி காய்ச்சி
தீவான மெழுகதின் பருவம் தன்னில்
சிறப்புடனே எண்ணெய்தனை வடித்துப் பாரே // பா-3

77. அ. பாரேனி எண்ணெய்தனை தலையில் தேய்த்து
பாங்கான வெண்ணீரில் முழுகும் போது
சீராக ஒடுகின்ற நோயைச் சொல்வேன்
திறமான அத்திசுரம் வறட்சை காயம்
சாராகக் குத்திருமல் கபாலப் புத்து
தொற்சை பண்ணும் கிறுகிறுப்பு யனைப்பு பித்தம்
வேறான பீனிசநோய் வாயிர் நீரல்
விரண்டோடு மென்று முனி விரித்த வாறே ‖ பா-4

ஆ. சீர்தசுக்கும், பேதிக்கும் முலைப்பால் முறுசட்டு வாற்று மருந்து:-

வேப்பின் கொணையை கொண்டுவந்து அதின் பாலையை உருவிப் போட்டு நெட்டுகளை எடுத்து சிறுக அரிந்து ஒரு சிறங்கை எடுத்து நல்லது போல் சதைச்சு முலைப் பாலிலிட்டு நன்றாய் பிசைந்து அரித்து கொதுகளை தள்ளிப் போட்டு ஒரு சட்டியில் சிரட்டைக்கனல் தீ வைத்து மட்டையன் சாம்பிராணியை பொடித்துத் தூவியிட்டு மேல் ஒரு சட்டி கொண்டு மூடி கொஞ்சம் நேரம் சென்று எடுத்து முன் அரித்த பாலை மூடின சட்டியில் ஊற்றி நல்லது போல் ~~விளாவி~~ விளாவி ஆறவைத்து உள்ளுக்குக் கொடுக்கவும். இப்படி மூணு நேரம் கொடுக்க சுகம்.

78. அ. கருக்குவாக குளிகை:-

கருக்கு வாகுயோடு ரெவிலிங்கு இலை
கனக மிளகொடு வேர்க்கொம்பு
பருப்பு வெள்ளுள்ளி பலமும் ஒன்றிட
பாணிவிட் டரைத்து உண்டை செய்
உருக்கு நீர் குளிகை ~~ஒன்றிட~~ ஒன்றிட
ஒன்றிட நீத்தி ராவிகவிதை பாகம் போம்
அருக்கு தொண்டையில் கெட்டி விட்டுடு
அரசர் பண்டிதர் உரைவு வார்//

சுரோணித வாய்வுக்கும் கிருமிக்கும் குடும்பு:-

நில்லமிளகு. காயம், இந்துப்பு, சவுக்காரம், சிவதை
கடுகுரோகணி, திப்பிலி, கருஞ்சீரகம், ~~வெ~~ பலம்-1.
~~பஞ்சதாரை~~ (சர்க்கரை) பலம்-1 க. காயம், இந்துப்பு, சவுக்காரம் இது
மூன்றும் சுத்தி செய்து கொள்ளவும். நன்று., இந்த மருந்து
களை சூரணித்து, அம்மியிலிட்டு குழம்பாக்கி ஆறுநாள்
பன்னிரண்டு பொழுது சாப்பிடவும். இச்சா பத்தியம். சுபம்.

79. அ. மேகத்துக்கு எண்ணெய்:-

வகை-
பிரமி, கொடுப்பை, பொடுதலை, (கரு) சார், உடுக்கு
உருக்கெண்ணெய் உரி. சீரகம் பலம் க. சீரகத்தை
சார்விட்டு அரைத்து சாறும் மருந்தும் எண்ணெயில்
கலக்கி காய்ச்சி சிறுபிராயமுள்ள ஆளானால் மெழுகு
பதத்திலும், பிராயம் சென்ற ஆளானால் கல்பதத்தி
லும், காய்ச்சி வடித்து மூன்றுநாள், ஆறு போது, ஒரு கரண்டி
வீதம் சாப்பிடவும், இச்சாபத்தியம் காத்துக் கொள்ள
வும்-சுபம். எல்லா மேகமும் தீரும் கைகண்டது.
உபதேசம் நிச்சயம்.

ஆ. கிவளக்குழம்பு :- 1

நறுக்குமூலம் ப.க, நல்லமிளகு ப.உ, அரத்தை ப.௩, வால்மிளகு ப.௩, சிறுதிற்பிலி ப.௩, அத்திதிற்பிலி ப.௩, குழல்காரம் ப.௩, அக்கரா ப.௩, ஏலம், சிறுநாகப்பூ, லிலவங்கம், சுக்கு ப.உ, கிமதம் ப.க, இலவங்கப்பூ ப.க, கோரோசினை ப.க, மயிலிறகு ப.க, தேன், இஞ்சி, முலைப்பால் அரைப்பு இதோடு கண்டுசம் சேர்த்து கொடுக்கவும். சுபம்.

80. அ. கிவளக் குழம்பு :- 2. பலம்.

விக்கல் வலிக்கல் கபம் மேவிவரும் யீளை
விட்டிடவே ஓர்கவளம் கிட்டமுடன் கேளு —
சுக்கு வால்மிளகு அரத்தை நாவிகண்டுமிசி
பக்க கோரோசினையுடன் பருத்திவிதை உள்ளி
ஒக்க அஞ்சுமுஞ்சு சாகதேன் நிறையாய் கூட்டி //

கூட்டியபடி தானாயவடி நிலைவடி கொண்டு
பாட்டிவேடன் பானைவிட்டு பத்து நாழிகை
பாக மறவே குழம்பாய் தானரைத்து
கூட்டி கொட்டி யிடைதான் வலிக்கில்
கொடுத்திடவே தீரும் கூககுவலி
விக்கல் சுயம் கட்டு மந்த வாயுவு
நாட்டிய சுரங்களெல்லாம் நாட்டுவேதான்
நல்முனி அகத்தீசர் நடுமுறை தானே //

81. அ. குறுமாமுனி அருளாகிய கொடுத்தாய் ஒருகவளம்
நறுவாய்ஒரு மிளகாயாடு கழஞ்சேதுனி ராத்தை
கறுவாலியும் மூன்றேயிடு பிலிகுழல் காரம்
அறுமேவும் படிகிறாவும் கணாவிகழஞ்சே மூன்றரையும்
துடிநாககும் வடிவங்ககும் சாமேவ ரண்டரையாம்
வடிதுங்கு சடமெலியாள் தடியாணதும் படிஒன்றே
தடிவீசமும் கோசம்நிறை சகலானிறை கொண்சுமவர்
தாறும்//

தாறும்சரி நிறையாவைடு. யடியேபொடி அம்மிகரம்
தேறுமிஞ்சி சாறும்விடு அரையே கடபற்று
காறும்படி குழம்பாய்வழி கொடுவாய் நெல்லியழகு
வாறும்வலி சயமும்வரு விக்கல் கவ்யிளை
தோமேசரம் சன்னிதுளல் யிக்கள் துடியிக்கள்
தாமேவல சலமும்சரி நிறையாய்விடு போமே
போமேயாது உபதேசம் ஒருவர்க்கும் கூடாதே
நாமேகுறு முனிசொன்னது நல்ககவள மிதுவாமே//

82. அ. உடுசிலை கொடுமுடி சூலி
படையுடன் யானை சதிக்கிற சூலி
ஒளிகதிரோண் முடியணி சூலி
அறுதலியுடை யுடையான் தலையும் வாளும்
மணிகிலுக்கிற பேச்சியும் சூலயும்
குளிர்சவன் தோலி பொரிச்சவன் தலையும்
குளிர்செடுத்து அடுக்கு அறுத்தவன் நாக்கும்
காடுமேமும் கருவேப்பிலையும் தலையாட்டியும் பாதம்
தொண்டியும்
காடுச்சடனே மரிச்சவன் மூத்தும் குடலியும்.

828. ஒரடி உயரும் ஏழரை அறிவா ஜடதாயும்
அவமக்களின் எண்ணெய் உடிக்கு
கறிமி னிக்கியும் களிமிக மினிக்கியும்
காபப நம்பலே குழிகெட்ட நொச்சியும்
பெருங்காட்டயரும் பாண்டியால் வெருப்பயும்
~~கை~~ கணைசரக
நாயக ஒடமும் திரிகருகும் திரிகண்டமும்
குடவயபிச்ச வஜட கரநாம்
பிநாரியும் பிளியும் நாபியும் பொன்காரமும்
அரத்தையும் வெண்ணெயும் அந்தகன் ஏறி
வநாநவன் னொம்பும் மான்கலை மான்கொம்பும்
புறாக்கண்டமும் கரும்புலத் தோசும் வகைக்கை
படிநிறுத்து கரேத மதனி வரைத்து
பூணை எண்ணெய் வேபபெண்ணெய் கடட்டு
கிறபதம் 7 கொண்டு உகாச்சி என்குரு பாதம்
திகாறெண்ணெய் கடப்பு கொடு காசிட புசிடு
மேலால் பல சன்னிகள் வலியோடு சுழல
தலைவெட்டோடு சூடுமயக்க மணக்கால் வலிச்சு
கிறுக்கும் நடுவும் நெளிந்தொரு உள்பகட்டும்
பலரோகம் பாட போகும் புலகண்ட
மான்போலே மண்டி விழுந்தோடும் பாரே //

தொண்டை நாளை ரோகம் வந்து புண்பட்டதுயவைக்கு புகை விடுக்க வட்டு:-

சாதிலிங்கம் (பலம்-1) ப.க, எருக்கிலம் வேரின் பட்டை (பலம்-1) ப.க, திருகள்ளி வேரின் பட்டை (பலம்-1) ப.க, கொடுவேலி (பலம்-1) ப.க, இவை நாலுமருந்தும் சரியாய் நல்லது போல் அரைத்து அதை வட்டு உணர்த்தி ஒருகுகை பிடித்து அந்த குகைக்குள் சிரட்டை கனல்தியாட்டு அதின்மேல் ஒருவட்டுவைய்த்து

84. அ. புகைவிடுத்து குடிக்கவும். இப்படி மூணுநாள் அதுபொழுது புகை குடிக்கவும். முருங்கையிலையும், சோறும் நாலநாள். நல்லருப்பு. அங்கு சுக்கு குளிக்கவும். சுபம்.

தொண்டைவலி ரோகத்துக்கு எண்ணெய்:-

உருக்கெண்ணெய் (உழக்கு) உ — கையாந்தகரை சாறு உ, குறுந்தொட்டி வேரின் தோலி (பலம்-3) ப.ங, கோட்டம், நல்ல மிளகு, தேவதாரம் (பலம்-2) ப.உ, தோலி. மருந்து மூணும் அரைத்து எண்ணெயில் கலக்கி மெழுகு உறைச்சு பருவத்தில் வடித்து தேய்க்கவும் வெந்நீர் குளிக்கவும். சுபம்

ஆ. நாக்கில் (உதட்டில்) சுண்டில் வெள்ளைக்கும், நாக்கில் புண்ணுக்கும் குடிக்க எண்ணெய்:-

நல்ல தேங்காய் இரண்டு உடைத்து பால் புளிந்து அந்தப் பாலில் இரண்டு வெள்ளாளி தொலுரித்து நல்லது போல் சதைச்சு சிறுக அரிந்திட்டு காய்ச்சி இறுச்சி நீர்வற்றி மெழுகுபருவம் வடித்து மூணுநாள்

21.7.

ஆறுபொழுது ஒரு கரண்டி வீதம் குடிக்கவும். முருங்கை இலையும் சோறும் தின்னவும். அஞ்சாநாள் குளிக்கவும் சுபம்.

85. அ. காய்ச்சல் குளிருக்கு எண்ணெய் :—

உருக்கின தேங்காய் எண்ணெய் உழக்கு, நொச்சிச் சாறு, எட்டிச்சாறு வகைக்கு ~~தேங்காயெண்ணெய்~~ உழக்கு நல்லமிளகு படி, நல்ல மிளகை நல்லது போல் அரைத்து எண்ணெயில் கலக்கி காய்ச்சி, மணல் பதம் யாக்கி தேகத்தில் பிரட்டவும். சுபம்.

ஆ. பிள்ளைகளுக்கு சுரம் காய்ச்சலுக்கு முலைப்பால் தைலம் :—

ஆதி அந்தமில்லாத அருளே போற்றி
அக்கத்து மேனி புரைத்த அருளே தென்னில்
தாதிமடம் மங்கை முலைப்பால் தைலம் சொல்வேன்
தாரணியில் பாலசுரம் சன்னி தீர்க்க.
சோதிகரு நொச்சியொடு வெள்ளை நொச்சி
சொல்லுகிறேன் தொடையொடு சங்கு புஷ்பம்
நிதிபெற வகைக்கு இனிய சாறு கொண்டு
நிசம்பெறவே கடைமருந்து நிகழ்த்து றேனே// பா-1
நிகழ்த்துகிறேன் கொம்பரக்கு கோட்டம், ஏலம்
இனிவான வேர்க்கொம்பு, சாதிக்காயும்,
பகிர்த்துகிறேன் பாதாள மூலி வேரும்
பாம்பின் கண்ணை சீரகமும் செவியனோடு

வகுத்துகிறேன் சதுப்பை சித்த ரத்தை
வகைவகைக்கு கழஞ்சியது நாலே தாக்கி
வாங்கியே தேவதாரம் கடுகுபதும் மாகிட்டும்
கமலம் போல் தீ யெரித்து வடித்துக் கொண்டு
பாங்கியே சுரம்தைது சன்னி யெது
பதறியே ஓடுமடா யான்சொன் னேனே// மட-உ

சொன்னதொரு தயிலமதில் சதுவாங்க மிட்டு
தோகையரே வெள்ளாட்டின் தோலுரித்து
பொன்னுகின்ற பூங்கொடியே பூசி நித்தம்
புகழ்பெறவே தினசரியும் பூசு பூசே//

கர்ந்த ரசவில்லை:-

இரசம். வெள்ள உள்ளி, நெல்லிக்கா, கெந்தகம்,
கர்நதம், சுக்கு, திர்^பிபலா, கருஞ்சீரகம், சூடம்,
87.அ. லிங்கம், ~~வசம்பு~~ பூ க. பாஷாணம், மஞ்சாடி உ.
தண்ணியை (ண்டு (தூதுவளை)) அரைத்த ஆறவைத்து, யித்தனை மருந்தை
யும் அரைத்து இரண்டு கானிடை வில்லை தட்டி
நிழலுலர்த்தி மூனுநாள் ஆறுபொழுது கொடுக்கவும்.
பத்தியம் புளிப்புகையிலையும், சோறும். அகுசாலாமல்
வெண்ணியால் குளிக்கவும். தீரும் நோய்கள் கிரந்தி
கெட்டு, தலைகிரந்தி, புண், புரைகள் யாவை முதலா
னரோகமெல்லாம் தீரும்.

ஆ. கவளக் குழம்பு. III.

அக்கரா, திற்பலி, அதிமதுரம், வால்மிளகு,
கற்கடசிங்கி, அரத்தை, கிராம்பு, ஏலம், சுக்கு,
வெள்ளைஉள்ளி, மயிலிறகு, வெடக்கயாறு, கருப்பு
டாரம், கற்கண்டு வகைக்கு பலம்-8 ~~சூபு~~ அ. யாத்தனை மருந்தும்
சூரணித்து யாஞ்சிநிலவைத்து குழம்பாக்கி கொடுக்க
விக்கல் கக்கல் சுபம்.

88. அ. பெரும்பாடு துவாலையாற் பிடிக்க மருந்து:—
கடவிருது வாங்கி கிழக்கன் ~~சர்~~ சர்க்கரை போது
மானது கட்டி அரைத்து கடளமாக்கி ஆறுநாள
பற்கிரண்டு போது கொடுக்க சுபம்.
வெம்பழ கடவிதை பேயம்பழத்தில் அடைத்து
ஒருதரம் இரண்டுபழம் வீதம் ஆறுநாள் பற்திரண்டு
போது தின்றுவர சுபம். இந்த மருந்து இரண்டுக்கும்
பத்தியம் யிச்சாப பத்தியமாய் இருக்கவும். சுபம்.

ஆ. சுரோணிதம் சிக்கிக்கொண்டால் கொடுக்க கிழாயம்:-
குடமஞ்சள், வசுவாசி, அமுக்கறாம், சன்னாயகம்,
முருங்கைதோல், மட்டைத்தோடு, வெருத்துள்ளி
வறு வகைக்கு பலம்-3 பா,

89. அ. வயிற்றளைச்சல், கழிச்சல், மூலச்சூட்டுக்கும்
குழம்பு:— ஓமம் பலம் 1/4, ஏலம் பலம் 1/10. நல்லெண்ணெய்
முலைப்பால். ஓமத்தை தாள்பதர் நீக்கி ஏலமும் ஓமத்தை
யும் முலைப்பால் விட்டு நன்றாய் அரைத்து பாலில் கலக்கி
கிண்டி வேகவைத்து மெழுகுபதம் வரும் போது

கொஞ்சம் நல்லெண்ணெய் கூடவிட்டு கிண்டி இறக்கி
மூன்று நாள் அரைப்பொழுது புன்னைக்காயளவு தின்னவும்.
முன்சொன்ன ரோகம் தீரும். சுபம். இச்சா பத்தியம்.

பாரிசவாய்வுக்கு புட்டவியல்:-

கருநொச்சியை கொண்டுவந்து பானையில் காடிவெள்ளம்
விட்டு பானைவாயில் வண்டு கெட்டி வண்டின் மேல்
நொச்சியிலையை வைத்து அவித்து சிறுசூடோடு
கெட்டவும். சுபம்.

90. அ. பீனிசத்துக்கும் மண்டை குத்துக்கும் எண்ணெய்:-

தேங்காய் உருக்கின நெய் 2 படி, பஞ்சவன்னச் சின்பிசு (பலம்-4),
கஸ்தூரி மஞ்சள் (பலம்-2) ப 2, நொச்சிச் சார் உழக்கு
எண்ணெயில் நொச்சிச் சார் விட்டு கிண்டி காய்ச்சி மெழுகு
பருவம் வரும்போது பஞ்சவன்னச்சின் பொடித்திட்டு காய்ச்சி
பொங்கிய பருவம் வரும்போது கஸ்தூரி மஞ்சள் பொடியைத்
தூவி கிண்டி யிறக்கி ஒன்றரை நாள் கூடி மெழுகி
வரவும். இச்சா பத்தியம்.

ஆ. பித்த சோகைக்கும் வாய்வுக்கும் குளிகை:-

நேர்வாளம் (பலம்-8) ப அ, சுக்கு (பலம்-3) ப ௩, நெல்லிக்காய் கெந்தகம்
(பலம்-3) ப ௩, பெருங்காயம் (பலம்-3) ப ௩, நல்ல மிளகு (பலம்-3) ப ௩,
முலைப்பால் விட்டு அரைத்து குன்றியளவு குளிகை
திரட்டி நிழலுலர்த்தி பழத்திலும், கருப்புக்கட்டியிலும்
கருவெண்ணியிலும் கொடுக்க சுபம்.

21/9/02

91. அ. பெண்பிள்ளைகளுக்கு குவெண்ணெய் :—

வெள்ளைப்பூடு, சுண்ணாயறு, வசம்பு, மதுரம், கருஞ்சீரகம், வெந்தயம், வாலுளுவை, கார்கோல், திப்பிலி, பூலாவிருச்சம், தேவதாரம், பஞ்சவன பசுக்காய் பலம் - 2 காயம், சுக்கு, அரத்தை, மயிலிறகு, சுக்கு பட, கலாபிகொம்பு, முயல் புழுக்கை, பன்றிக்கொழுப்பு பலம் - 2 குதிரைக்குளம்பு, வடக்கயறு பலம் - 2 பட, சாறுவகை வாதமடக்கி, காஞ்சரை, நொச்சி, கையாந்தகரை, சாறு உரி, எண்ணெய் வகை :- வேப்பெண்ணெய் நாழி, நல்லெண்ணெய் நாழுழக்கு, ஆமணக்கெண்ணெய் உரி, கோழிக் முசிறு முட்டை, நிலவேர், கடுகு குழம்பு, சாறுவகைக் காயும் யடித்து பிசைந்து வகைக்கு உரி எடுத்து பாண்டத்தாத்த முன்சொன்ன எண்ணெய்க்கி கணக்கின் பிரகாரம் வாங்கி மேல்சொன்ன சாற்றில் விட்டு மேல்சொன்ன மருந்துகளை யடித்து தூளாய்ப் பொடி. எண்ணெயாயும் சாற்றியும் கலக்கி மயில்பீலியையும் கொம்பும் வடக்கயறும் குதிரைக்குளம்பும் பன்றிக் குளம்பும் யிந்த நாலஞ்சு வகையும் சுட்டு கரியாக்கி மேற்படி எண்ணெயால் இடவும். கோழி அறுத்து சோறையும் குடலும் யட்டுக் கொள்ளவும். நிலவேர், முசிறு முட்டையும் சேர்த்துக் கொள்ளவும். அத்தனையும் ஒன்றாய் கிண்டி அடுப்பேற்றி காய்ச்சி கோழிக்குடல் முறிபருவம் யாக்கி அது நாள் மேதிரண்டு பொருத்து எண்ணெய் குடிக்கவும். இச்சா பத்தியமாயிருக்கவும். கருவாடு ஆகும்.

சுரநோய் சன்னி பதினேழும், வலி அசுசம், பிரவலி வாதம், தரிப்பு, குத்து, யளம்பன்ன வாதம், திஞ்சுரம், மயக்கம், கொற்பப்பணி முதலான ரோகமெல்லாம் தீரும் சுபம்.

கிழாயம்

93. அ. வயிற்றுளைச்சலுக்கும், வயிற்றுக் கழுக்கும் ~~மருந்து~~

மூட்டைத் தண்டு, பிரண்டைக் கொழுந்து, பனம்பாளை, கோரங்கிழங்கு, சுணா வ தும்பை வேர், பிறித்தி

வகைக்கு மண்டை, கிராம்பு, திற்பிலி, வசம்பு, சுக்கு, பெருங் (பலம் 3)

யாங்க பெருங்கு மருந்தத்தனையும் அரிந்து சிதைத்து யானைவருபோய் ஒருத்து கடை மருந்துதை வருக்காமல் யிட்டு (1-3 லிட் தீரில்) நாழிவெள்ளம் வைத்து உழக்காய் குறுக்கி இரண்டு நேரம் குடிக்கவும். இப்படி மூணுநாள் ஆறு போது குடிக்கவும். சுபம்.

விளாச்சுழியனுக்கு:— ?

நாயப்பல்லை முலைப்பாலில் உரசி நாவில் தடவ சுபம்.

94. அ. பிள்ளைகள் அமரத்துக்கு:—

முன்வாங்கி? இலையின் சாறு யிடித்து பிழிந்து எடுத்து இரண்டு காசுக்கு சீனக்காரத்தை வாங்கி சட்டியிலிட்டு சாறும் கூட விட்டு உருக்கி குழம்பாக்கி பிறவடையும் யிட்டு கண் உதிமையாதும் தடவ. சுபம்.

கண் 21/9/...

நெசுகப்புக்கு எண்ணெய்:—

செருங்கைப் பூவும், இலையும் பூப்பும் நல்லெண்ணெ யாலி செவக்காகி யாக்கி இரண்டு துணி இரண்டு

காதிலும் அடைத்து கட வெள்ளத்தில் ஒருக்கிலம்பூ
உறவைத்து காலையில் குளிப்பாக்கவும். சுபம்.

ஆ. குளிர் காய்ச்சல், சுரம் யாதுவகைக்கும் வராது:-
கிருசாத்து, சித்திரத்தை, வேப்பின் பட்டையும் மூன்றும்
கியாழம் செய்து பாத்து வைத்து சீனியும், கொய்யா
வும் சேர்த்து உருக்கி முன் கியாழத்தை விட்டு விளாவி
95 அ. இருத்துக் கொடுக்க சுபம். சீனியும், கொய்யாவும்
சட்டியிலிட்டு உருக்கி நல்ல சாராயம் விட்டு
விளாவி பாத்துக் கொடுக்க சுபம்.

ஆ. கோழித் தயிலம் பாட்டுக்கு உரையெழுதவும் [illegible] 4/9

கிண்டிசுக்கு, தூதளை, யானைக்கண்டங் கத்தரி
பிணைக்குப்ப மேனிவேளை, பிஞ்சுநொச்சி தோடுகை
கொண்டிடும் அவரியன்று சாறுழக்கு விதமாய்
கூட்டுமுலைப் பாலுழக்கு நீட்டுநிம்ப நெய்படி
விண்டிடு மிளகுசுக்கு, திற்பிலி, வெள்ளுள்ளியும்,
வெண்பிசின், வசம்பு காயம், மிஞ்சுசித்த ரத்தையும்
மண்டிடும் கஸ்தூரிமஞ்சள், வாலுளுவை, அக்கரா,
மதிரமெய மோதகம் வகைக்கிவர் கழஞ்செடை /
96 அ. ஒர் கழஞ்சி விதம்நாக தண்டு, மசி ரண்டமும்
உரைத்ததில வேர், வடமி தொன்றதாயர் யாழித்ததின்
ஏர் மொறக்கவர் தெரிந்ததில், பறவை றைத்தமும்
யிணக்கூடவுடன், காணையெலாம் கலந்து வெந்தபின்

சீர்பெறும் பதமதனில் வடித்தெடுத்து காசிடை
செலுத்தி உள் காய்சுரம் சிலேஷ்ம பிழைப்பெரு
கார்பொருந்து சீதமும் கடியசன்னி தோஷமும்
கண்டிராது என்றுமுனி பண்டிதர்க்க நிவினார்//.

ஆ. நவகண்டத் தயிலம்:—

இரதம், கெந்தகம் வெள்ளுள்ளி
யியலிவாம் துருசு, சேங்கொட்டை
அரிதா ரத்தோடு, மனோசிலையும்
ஆணகருஞ் சீரகம், வெருந்தபிசின்
யாதுவே வகைக்கு கழஞ்சொன்றெடு
யிதமாய் நுணுக்கி திரியாக்கி
உரிய வேப்பெண்ணெய் தனிலெரித்து
உழக்காய் குறுக்கி யெடுத்திடுமே//

97. அ. வெட்டு மாறணித குளிகை:—

வெண்மிளகு, திர்ப்பிலி விளங்குவெரிகாரமும்
வீறுதரு நாவியொடு சாதிலிங்கம் நேமமும் பி
ரேண்மைபெற அம்மிதனில் அம்மைடம தாகவே
இஞ்சிமுளைப் பாலினரைத்திட விம்மல்
விம்மலுமுத லானசுரம் அறுபத்து நாலும்
விட்டுவிடும் யக்குளிகை வெட்டு மாறனே//.

விடையாதி குழம்பு:—

அதிவிடையம், காந்தம், சாதிலிங்கம், காயம்,
திரிசாதி, அபின். தேமம், சுக்கு மலம்-1 ப்க, அபினைத்
தள்ளி மற்ற மருந்துகளை யிளவறுப்பாய் வறுத்து

~~[struck]~~ வெள்ளுள்ளி தயிலத்தில் அரைத்து குழம்பாக்கி கொம்பு சிமிழில் அடைக்கவும்.

98. அ. அக்கினி மந்த வாய்வுக்கு வடகம்:—

திரிகடுகு, தாளிசை பத்திரி, இலவங்கம், வால்மிளகு, ஏலம், முந்திரிப்பழம், கடலிறசு வகைக்கு ஒரு, சர்க்கரை பூராகண்டு. இத்தனை மருந்துகளையும் சர்க்கரை முந்திரிப்பழத்தையும் பிரத்தியம் எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி மருந்துகளை இடித்து சூரணம் செய்துக் கொண்டு சர்க்கரையும், முந்திரிப் பழத்தையும் விதை போக்கி சூரணத்துடன் உரலில் விட்டு இடித்து வருகிற சமயம் தகடு போலாகும். அந்த பக்குவத்திலெடுத்து ஆறு நாள் பன்னிரண்டு பொழுது சாப்பிடவும். இச்சா பத்தியம். சுபம்.

99. அ. அழியாத மேகம், தலை சுழத்தல், கண்ணெரிவு, கண் புகைச்சல், பித்தம், மேகம். இதுக்கு குருந்தொட்டி எண்ணெய்:—

குருந்தொட்டி பலம் ௰ரு (பலம் 15), நல்லமிளகு பலம் ௪ (பலம்-4), சந்தனம் பலம் ௩ (பலம்-3), விளாமிச்சு பலம் ௨ (பலம்-2), வெள்ளம் படி ⅛ நெய் 50 அ-ல்-க. திரிகடுகு, திரிசாதி, கோட்டம், கசகசா, திப்பிலிமூலம், ஏலம், கன்னாரம், சாத்திர பேதி, சர்க்கரை, அபின், முத்தங்காசு, அதிவிடயம், பச்சை நாகப்பூ வகைக்கு ஒரு பலம் ¼. கியாழத்தில் மருந்தை அரைத்துக் கலக்கி நல்லெண்ணெய் நாழி விட்டுக் கிண்டி காய்ச்சி மெழுகு உறைக்கும் பக்குவத்தில் வடித்து தேய்ச்சு வெள்ளியில் இளிக்கவும். இச்சா பத்தியம்..

21/9/27

பலம் -1

வடி பாத்திரம் - பூரம், சாம்பிராணி ப-க. பலம்.

100. அ. பாவு கிழாயம்:—

சித்தரத்தை, பேரரத்தை, நிலவேம்பு, சிறுதேக்கு, கொத்தமல்லி, தேவதாரம், சுக்கு, உழுவை, திப்பிலி, மரமஞ்சள், கொருக்கொட்டி வேர், வேப்பின் பட்டை, அவரி வேர், நொச்சிவேர், ஆடாதோடை வேர்.

சொ ப பலம் - 3

நீக்கவும்

தொடர்ச்சி ஏடு இல்லை. (101, 102, 103).

~~104 அ. நாவுக்கு கல்லிருப்பு முருங்கையிலையும் சோறும் அஞ்சக்கி வெண்ணீர் குளிக்கவும். பின் இச்சா பத்தியம். கொதிவாதம், மேகவாதம் தீரும். திடம்.~~

வைத்துமம் மூத்திரங்கள் பெருசிவனுடன்
~~பெருசிவனுடன்~~ வெருப்பகல் நீங்கும் வெள்ளியால்

கனத்ததோர் பொன்னும் வெள்ளி
கலந்ததோர் பவள முத்து
உதித்தது கலையின் கொம்பு
உத்திராட்சம் அரத்தை அக்கரா
திப்பிலியும் அதிமதுரமும் கூட்டி

பாராய் இஞ்சி முலைப்பாலில்
பகரும் மருந்தை கொடுப்பீரால்
சிறக்கச் சன்னி பதிமூன்றும்
பத்தி விலக்கும் வலியஞ்சும்
சிறக்கச் சொன்னார் குருநாதர்
செப்பு மருந்தை செய்வீரே //

105. அ. கண்டுசம், வரைக்கொம்பு முதலானதுக்கு தனிக்குணம்

வாத பித்த சிலேற்பன அத்திசுரம்
மாறுங் காண்டா மிருக கொம்பினால்
வாடு தேகமொடு சீத சன்னி
கபம்வலிக ளறுங் கலை கொம்பினால்
போக மோக செரியாமை மந்தம் பனி
போமே மத்தகத்தின் தந்தமே -

வெறிதளர்ந்திடும் அயர்வேர்வை வாந்தியுடன்
4 லருந்திடும் உதிரம் தாதுவத்தி யுடல் சூடு
தட்டியவர் தரணியுட்டி வுமடங்கும்.

கொதவாதத்துக்கு மருந்து: [மொட்டைக் குறுவை நெல்லு நாழி
குத்தி அரிசையெடுத்து கொதிக்கக்காய்ச்ச தண்ணீர்
விட்டு விராவி வைத்து. அந்த அரிசியும்
ஒருபிடி புங்கு திணிரேயும் முன் அரிசியும்
ஒன்றாயிடித்து மாவாக தெள்ளியெடுத்து மாவில்
நல்லெண்ணெய் தெளித்து ரசாயனம் போல திவன
யெடுத்து சாப்பிடவும். மூன்று நாள் ஆறு போது.

104. அ. [நாவுக்கு நல்லருப்பு. சிறுசை இலையும் சோறும்.
வெண்ணீர் குளிக்கவும். பிச்சாபத்தியம் கொத
வாதமும். மேகவாதம் தீரும். தீடம்.]

21/9/212

106-அ. பூரண லேகியம்:-

கோரக்கர் மூலி குருவுக் குபதேசம்
நேரொக்க கட்டி நிலையறிவாரில் லில்லை
நேரொக்க கட்டி நிலையறிவாளர்க்கு
சீரொத்து நிற்கும் சிவமயந் தானே // 1. பா-1

சீர்பெறும் கோரக்கர் சிறந்தநல் மூலிகை
யேர்பெறு தம்பனம் எதிர்சேர் வசிகரம்
சாதுறு ஞானம் சகல கலைதரும்
நேருறு கற்பத்தின் நிலைமையிதுக் கேள் // 2. பா

நிலைமை யியம்பக்கேள். நேரிய வெற்கொம்பு
நிலம்புகழ் திற்பலி நல்ல மிளகுடன்
குலஞ்சேர் கிராம்பு கட்டிடு சாதிக்காய்
சடம்புகழ் பத்திரி சடமாஞ்சி நெல்லியே // பா 3.

நெல்லி மதுரம் நிறைவுடன் யேலமும்
மல்லிநற் சீரகம் வங்க மதிவிடை
நல்லராவின் சிறுநாகம் கசகசா சந்தனம்
வெல்லுநல் தாளிசை மிக்கதோர் மூலியை // பா 4.

மிக்கான ஓமமும் மேவிய வாலுளுவை
தக்க மிளகது சார்ந்த அரத்தையும்
அக்கரா காரமும் ஆனநல் கோட்டமும்
ஒக்க வகையெல்லாம் ஒர்நிறை சேருமே // பா 5.

சேரும் நிறையதில் சிறந்த அபின் நீக்கி
சருமருங் கெல்லாம் தனித்தனி பாகமாய்
வீரம் கெடாமலே வெதுப்பி பொடிசெய்து
பார்புகழ் சூரணம் பரிவாய் வடிகொள்ளே // பா 6.

21/9/2017

107.அ. வடிகொண்ட சூரணம் வகையாச் சமைத்தபின்
வடிவுறு கோரக்கர் வளம்பெறு மூலிகை
நெடியவன் மேனிபோல் நிறவாய் நவமடம்
கூடிகிய படைது கருதிநீ செய்திடே // பா 7.

செய்திடக் கூவிளம் சேர்ந்தயாரு வேலியும்
எய்திட அமுக்கூரம் இலையும் அறுகின்வேர்
நய்ந்திடச் சீந்திலும் நாடியிம் மூலிகை
வைத்திடப் பாண்டத்தில் வகைக்கோர் பலம்பத்து // பா 8.

சிவந்தநல் பானையில் சேர அரிந்திடு
வசந்தமலர் மலர்சலம் வார்த்திடு ஆணியும்
பசுந்தணல் மூட்டியே வடித்துயெட்டொன்றதாய்
வடிந்ததைப் பாவதாய் வத்திடக் காச்சிடே // பா 9.

காச்சிடு பாவதிற் கருதிய சூரணம்
பாச்சிட தனுர்பாகம் பாகமாய் கிண்டியே
வாச்சிடத் தேனும் நெய் மருந்ததில் ஆவியே
வாசகிடு பருவதில் பாங்குடன் யெடுத்திடே // பா 10.

கொண்டிடும் காப்பன்தான் கூறும் பணவிடை
உண்டிடும் [illegible]ந்தியும் உதையாறு தன்னிலும்
மண்டித்த வாதவும் வளர்ந்திடும் பித்தமும்
கண்டித்த ஐயமும் கடவாக நீருமே // 11. பா-11

108. அ. நீற்றாமே தாது நிலையாடம் தன்னைப்போல்
பொற்கொடி மாரெல்லாம் புகழ்பெற விரும்புவார்
கற்க வசிகரம் சகல அறி வுண்டாகும்
மிக்க தவசிம்மை வம்யானமையே // 12. பா

யிளமைய தாகவே மெச்சிடப் பித்தம்போம்
வளம்பெறும் தேனிலும் வாய்ந்த பனைவெல்லம்
அளமகிழ் தேனி லீய்வுற சிலேற்பனம்போம்
தளமது துயிதிடில் சார்ந்திடும் கற்பமே. 13//

சார்ந்திடும் கற்பந்தான் தனித்து அருந்திட
போர்ந்திட வல்பிணி போகும் பெண்ணுடன்
சேர்ந்திட வேண்டி செய்ய உபனைவெல்லமாம்
சீர்கொண்ட கோரக்கர் மூலிலே வியமதை பா 14
செப்புவேன் புவியுள் ளோர்க்கு

தேகத்தி லுண்டான வியாதிகள் கலவை
செப்ப வாகட முறைமையாய் சேர்ந்து
நன்னுரை பாடலெனு மொருகவிதை யான் பா 15
செப்புவேன் பொதிகை முனிவர்.

செய்ய பொற்கமல யிணையடி போற்றியான்
தேவ
விகமான மூலி சிறப்பாக கீர்விட்டு
யெருக்கரம் அலசியே சேர்ந்தவை படம்வைத்தபின்
சிந்தா கிடைத்ததால் அதுக்கிடை மருந்துகேள் பா-16

109.அ. கிரிகருகு கிரிசாதியும் சீரகம் சிறுநாகப்பூ
ஏலமும் சேர் கசகசா ஓமமும் சித்தரத்தையும்
அக்கிரா கருஞ்சீரகம் திருமான சடமாஞ்சியும்
பார்கொண்ட யிலவங்கம் வால்மிளகு தாளிசை பா-17
பத்திரி நெல்லி பருப்பும்.
பண்பான கொத்தமல்லிகை கிராம்பு கோட்டம்
பகர்மருந்து ஓர்நிறை யதாய்.

பகருவென் நான்வழுப்பாய் வறுத்து இடிசெய்து
பாவிகாக ரெகித்தபின் பஞ்சதாரை
பலம்பதினஞ்சு கூட்டவெ பனித்த அவிழுமிருகில்
பாரிலுள்ளோர்தமக் குமலும்வம் இதுகளிப்பஞ்
பண்மையென்று மதினைவி.
பாருகேன் லேகியத்துக் கிருமருந்து வகை
நலிப்பச்சை வல்லாரை துளசி
பாரமே அத்தி விட்டுணு கிராந்தி
பசர்கையான் கிறுக்கை வேரு
பச்சமாம் விலிலைவேர் வெட்டிவேர் அருகன்வேர்
பகரமுறு தாது ளையும்.
பாரகொண்ட தேவதாரம் கண்டங் கத்தரி
சந்தனம் நெல்லி பருப்பும்
தரம்தரமதாய் கிருத்தி ரண்டு பலமதாய்
தறித்தொக்க பாண்டத்தி லிட்டு
தண்ணீர்பதி படி 50 யில் இட்டு தணலிட்டுத்தான்
~~[illegible]~~ சின்றுபடியா னபின்
தெயவாக முன்சொன்ன ஆரணை மதுக்கிண்ணே
தாணிடு சீனிஉதன்னி சர்க்கரை பலம்பதினஞ்சு
பாவொரு படிதா னாவின்னெய் யுழக்கு
தன்னோடு தேனும்படி வாரு.
ஒருபடி தான்வாட் டுற்வி நன்றாய்
சர்க்குருவிலக்கப்படி போற்றி.

வேகியமதாய் கிண்டிண சமையமதிலே யிறக்கி
தந்திமுகனை குமாரனை தேவியை பூசைதான்செய்து
நிவேதிக்க . தான்செய்து நேமித்தபின்
பார்கொண்ட லேகியம் பணவிடை யதாய்கொண்டு
புளியுப்பு எண்ணெய் தவிர
பெருமையா யாயிரு பொருந்தும் உண்ணவே
தீரும் நோய் பேசுவேன்
கிராணியெட்டும் பித்த வர்த்தனை
சூலைப்புண் புரைக ளானதும்
பெருவயறு உன்மாந்தமும் பேராமை யினை
சயம்கெர்ப்ப வாய்வுகளும்
பெருகவே கிறைசிவு முதலாய் பிலசயம்
தாதுவர்த்தனை சிறுமுக வசிகரம்
பேருறு மிளமை யழகு முண்டாம்
பேழநெரு சங்சாது தூரப்புமென் டெண்ணவும்
பெருகவே சொல்லுமென்றே பெரிய பொதிகையில்
முனிவர் உறைசெய்த தமிழிது
முறைமை பெறுவதற் குறைசெய்தேன்//

கோரக்கர் கற்பம் முற்றும்.

111. ஆ. சடை கஞ்சா லேகியம்:-

சடைக் கஞ்சாவை பாலில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இனி மருந்துவகை: திரிசாதி, ஏலம், கசகசா, தாளிசபத்திரி, ~~லவங்கம்~~, பூலவங்கம், பத்திரி, அன்னபேதி, அதிமதுரம், அபின், சீனி நாலுக் கொண்டு மருந்தை பாகமாய் வறுத்து இடித்து தூளாக்கி இந்தப் பாலில் தாவி பனைவெல்லம் பாகிலிட்டு கிண்டி குழம்பு செய்து நெய் விட்டுக் கிண்டி இறக்கிக் கொள்ளவும். அந்தி, சந்தி சிறு சுண்டைக்காயளவு தின்னவும். இதற்கு தீரும் வியாதிகள் சலக்கழிச்சல், மூலக்கிராணியும், வீர் சித்திக்கும். கஞ்சாவு பத்துக் கழஞ்சி யானால் மருந்து [illegible] வீதம்.

112. அ. லேகியக் குழம்பு எல்லாவகை ரோகத்துக்கும்:-

நாய்க்குருணி வித்து, நீர்முள்ளி வித்து, முருங்கவித்து, அமுக்கறாம், நெருஞ்சிவித்து, ஊமத்தின் வித்து, அவரி வித்து, முசட்டை வித்து, வில்வை வித்து, புத்தரிசுண்டை வித்து, திரிபலை வித்து, கருவேலம்வித்து, நத்தைச் சூரிவித்து, அகத்திவித்து, தேத்தான் பாலு, நிலப்பனைக் கிழங்கு, நறுநன்றி, ~~அமுக்கறாம்~~, சமுத்திராப்பச்சை, திரிசாதி, இந்திரசாணி, ஓமம், ஜாதிபூவை, கஸ்தூரி, கற்பூரம், கசகசா, மயிலோசினை, திரிகடுகு, கொடிப் பச்சை, கன்னாரம், கல்மதம், சுந்திரிமாம்பா, பித்தப்பழம், கல்கண்டு, சீனி, வாகைப் பிசின், முருங்கைப் பிசின், வில்வப் பிசின், கருவேலம் பிசின்.

113. அ. வேப்பின் பிசின், சிவந்த நாயுருவி வித்து, பருத்தி வித்து, நாரஸிம்பா வித்து, சர்க்கரை, ஆட்டின் பால், தேங்காய்ப்பால், பொடுதலைச் சாறு, கையாந்தகரைச் சாறு, திருமேனிச் சாறு, செருப்படைச் சாறு, கற்றாளம் சாறு, செங்கரும்பு வெள்ளம், கதலிப் பழத்தின் சாறு, ஒரு செகத்திய சாறு உரிவிதம், வித்துவம் பலம்-1 ஸ விதம் மருந்துவம் உழக்கு விதம், சர்க்கரை பலம்-ஸ உரு மாதிரிஸிம்பா பலம்-25 ஸ உரு. பஞ்சதாரை பலம் 25 ஸ உரு, கல்கண்டு 25 ஸ பலம் 25 உரு இவ்வளவும் தூளம் செய்து பாகம் விருத்திக் குழம்பாக்கி செவித்தால் திருநோய் தேள். வாதம் 80-தும், பித்தம் 40-தும், குன்மம் 8-ம், சிலேற்பனம் 96-ம், வீக்கம் 64-ம், காந்தல் 32-ம், மேகம் 20-ம், வீக்கம் நல்லகப் பாட ஆத்திரக் குழம்பு.

தாதுவுக்கு வித்தப்பழம், காரைக்கால் வைப்பு:—

திரிசாதி, திரிகடுகு, வால்மிளகு, அக்கிரா கருவா, கோட்டம், மாசிக்கா, ஓமம், வசுவாசி, கசகசா, தாளிசபத்திரி, இலவங்கப்பூ, சாதிக்காய் சாலா, மிசிரி, கோதம்பு மாவு, முருங்கைப் பிசின், இலவின் பிசின், வேப்பின் பிசின், சாம்பிராணி, கஞ்சாவும், அபின், மதனகாமப்பூவு, நத்தைச் சூரிவித்து, முருங்கை வித்து, நில உம்மத்தரி, அக்கிரா, வகைக்கு கழஞ்சு 22 தேனில் அரைத்து வழுதாக்கள் குருவ்களஞ்சு. யாம் மருந்து அதிலகத்து நாச்ச ஒன்றரை யடா ஸிம்பாளி ஆவின்பால் வித்தி

அதில் வத்திச் சூழி ஆவின்நெய்யில் போட்டு
வைக்கவும், புளியும் மீறும் தவிர்த்து ஒருநாள்-யரு-
நேரம் செய்விக்கவும். ~~சம்புஷ்டிக்கத்தில்~~ வலுவு உண்டாகும்
கைகண்டது.

<u>சரீர புஷ்டிக்கும், தாதுவுக்கும் மேகத்துக்கும்</u>
<u>சுளகம் பொடி</u> :-

நத்தச்சூரி, கோதம்பு மாவும், நல்ல
நல்ல அணிந்து நல்மாவும்
ஒத்தப் படியே வகையொக்க
உறவா யிடித்து மாவாக்கி
சித்தஞ் சிறிய கோழியுட
தினமாய் முட்டை பத்து
வத்தின படியே அனல்மூட்டி
வாக்கா யிடித்து அடைதட்டே // ஃ பா-1

115. அ. ~~அடைதான் தினமும் ...~~
தூய்ய அடைதான் தினமும்
தின்னும் போது அடைதின்ன
மட்டற்ற குழவா ரிடையாரை
வலுவிற் புணர மனதாகும்
தொட்டால் விடவே தோன்றாது
திகைசேர் மேகம் ஒழி-வதுமே.
மாட்டா ரிந்த அடைதன்னை
வலுவா றிந்து கொள்வீரே /

<u>இதுக்கு மருந்து விபரம்</u> :- பா-2

கோழிமுட்டை பத்து, நத்தைச் சூரி வித்து மாவு கஃய - (கழஞ்சி 10)
கோதும்பு மாவு (கழஞ்சி-10) கஃய, உழுந்து மாவு (கழஞ்சி 10) கஃய, மொட்டுக்
குறுவை நெல் மாவு (கழஞ்சு-10) கஃய, யிவ்வகை மாவையெல்லாம்
முட்டையில் அடைச்சுத் தின்னவும்.

சரீர புஷ்டிக்கும், தாதுவுக்கும், எல்லாவகை ரோகத்
துக்கும் லேகியக் குழம்பு :-

திரிகடுகு, திரிபலாதி, ஏலம், யிலவங்கம், ஓமம்,
அதிமதுரம், அரிசிவகை ஆறு, சீரகம், ௨-ம் திரிசாதி
உழுந்து, கோதும்பு, சடமாஞ்சி, குரோசாணி, கசகசா,
கோட்டம், நல்ல சந்தனம், நாய்க்குறுணி வித்து,
வயல்சள்ளி வித்து, கடவிறு, இலவன் வித்து,
அக்கரா, வால்மிளகு, சிறுநாகப்பூ, குடவளத்தின்
வித்து, கடுகு, உழுவா, இருவேலி, ~~இரா~~ இலாமிச்சம்,
116. அ. நீர்முள்ளி வித்து, அபின் (வகைக்கு கழஞ்சி-33) கஃய, அமுக்கிரம்
(கழஞ்சி 25) கஃய ௨௫, கஞ்சாவு பலம் ௧. பாலில் புழுங்கி
கருக்கு வெள்ளத்தில் கழுவி யெடுக்கவும். நிலப்பனை
பொடி - அரி நன்னாரி பொடி உழக்கு, முருங்கைப்பூ,
உரி, சீனி ராத்தல் ௧, கற்கண்டு ராத்தல் ௧, தேன்
உரி, நெய் நாழி, பால் நாழி, சர்க்கரை ராத்தல் ௧,
இதெல்லாம் லேகியம் செய்து தின்னவும். தாது
உண்டாகும். சரீரம் புஷ்டி உண்டாகும்.
எல்லாவகை ரோகத்துக்கும் நன்று. கைகண்டது.

ஆ. சகல ரோகத்துக்கும், வாய்வுக்கும், தீராத வாய்வுக்கும் லேகியம்:—

பலம்-1
சடைக்கஞ்சா பலம் ௧, சுத்தி செய்து கொள்ளவும்.
வெள்ளுள்ளி, பருணாழி, பஞ்சிச் சாறு, நாரம்பாச
சாறு, தும்பைச் சாறு, கதலிமணத்தின் சாறு, வல்லாரைச்
சாறு, உத்திட்டணக் கிராந்திச் சாறு, படவளச் சாறு,
கீச்சகாநெல்லிச் சாறு, ஆடாதோடைச் சாறு,
கிருஷ்ணத் துளசிச் சாறு, தென்னம்பூச் சாறு,
பருத்தி மண்டைச் சாறு, விடத்தையிலையின் சாறு,
நத்தைச் சூரிச் சாறு, கொழிஞ்சிச் சாறு, உழிஞைச்
சாறு. காந்தகாளிச் சாறு, கருக்குவெள்ளம்பாறு
சாறு. வகை நாழி. இனி கடை மருந்து.
திரிகடுகு, திரிபலாதி, ஏலம், திரிசாதி, யாலவங்கம்,
அதிமதுரம், அதிவிடையம், அமுக்கிராம், ஆசமி,
அக்கிரா, அரத்தை, சந்தனம், ஓமம், சீரகம், உ-ம்.
சதகுப்பை, கோராசாணி, கிரிமிசத்துரு, வால்மிளகு.
செவியம், சிவதை, வசம்பு, வம்பகாப்பச்சை, கச்சக்
கோட்டம், சடாமாஞ்சி, சமுத்திராப்பழம், அதிமதுரம்,
அக்கிரப்பன், இராமிச்சம், முத்தரம்பா, நிலப்பனைக்கிழங்கு,
நறுநன்றிக் கிழங்கு, அரிசிவகைகள், கருப்பாலை, ~~தேக்கு~~
தாளிசபத்திரி, சாலமிசிரி, கடலிழுகு, கச்சோலம்,
கிரியாத்து, செம்பகப்பூ, இலவங்கப்பூ, சீர்முன்னிவித்து,
நத்தைச்சூரிவித்து, பொன்னாவரை வித்து வகைக்கு சிவகை
வீதம் தேன் நாழி; நெய் நாழி, பஞ்சசாரை (சர்க்கரை) நாழி,

வெள்ளைக் கற்கண்டு இராத்தல் க (1) சர்க்கரை ராத்தல் ௩ (3) சீனிபலம் ௪ (4) சுத்திசெய்து கொள்ளவும். பசுவின் பால் இடங்கழி க (1). மருந்தெல்லாம் சூரணித்து லேகியஞ்

118. அ. கிண்டி பச்சை நெல்லிக்காய்ப் பிரமாணம் இரண்டு நேரம் தின்னவும். சகல ரோகம், சகல வாய்வு, தீராத வாய்வு வலியும் தீரும். கைகண்டது.

கோதுமை லேகியம்: 11

கோதுமை மாவு, உளுந்து மாவு, சடைக்கஞ்சாவு, நற்சீரகம்; சிறுபயறு, சாலாமிசிரி, அமுக்கறாம், கசகசாவு, ஆதாளி, நிலப்பனைக் கிழங்கு, நன்னாரிக் கிழங்கு; அமுக்ரா சர்க்கரை, பசுவின் பால் பொடிகாச்சி யெடுக்கவும். யிது வகைக்கழஞ்சு-4, நெய் நாழி, தேன்நாழி, சீனி பலம் 6, வெல்லம் பலம் 1, கல்க்கண்டு பலம்-1 யிதெல்லாம் லேகியமாக்கி புன்னைக்காயளவு தின்னவும். சீரா புஷ்ட்டியும், தாதுவும், விருத்தியுண்டாகும்.

7. மூசைக்கா லேகியம்!-

முத்தக்காசு, சாதிக்காய், நெல்லிப் பருப்பு, லவங்கப்பட்டை கிராம்பு, அபின், கஞ்சா, முருங்கைப்பூ. கசகசா, வகைக்கழஞ்சு-1 ஒருசாறு. தேன் உரி, பாலு 4 நாழி, கல்க்கண்டு பலம்-5, சீனி பலம்-2 1/2. மெழுகில் யாக்கிக் கொள்ளவும். நெல்லிக்காயளவு தின்று வெந்நீர் குடிக்கவும். தாது புஷ்ட்டியுண்டாகும்.

119-அ. மேகத்துக்கும் தாதுவுக்கும் லேகியம் :-

சாலாமிசிரி, கிலப்பனை, அமுக்ர சர்க்கரை, பால்
மொடி, உளுந்து, வகைக்கு பலம் 1, தேன் படி உரி.
சர்க்கரை பலம் 3, நெய் நாழி. பால் நாழி.
லேகியம் கிண்டித் தின்னவும். தான்றிக்காய்ப்
பிரமாணம் தின்னவும். முசுத்தக்கா 68 சா அடைக்கவும்

தாது பலத்துக்கு குளிகை :-

ஏலம், அதிமதுரம், சாதிக்கா, பத்திரி, கிராம்பு,
இலவங்கம், நற்கோலம். திற்பலி, ஜமிய முசுத்தக்கா
சாலாமிசிரி, முருங்கைப்பூ. வகைக்கு பலம் 2. கதலி
வாழைப்பழத்தின் சாற்றில் நல்ல மை போல அரைத்து
கடலைப் பிரமாணம் குளிகை திரட்டி உணக்கி
ஒரு குளிகை சாப்பிடவும். அதின் பிறகு நாழி
பால் காய்ச்சிக் குடிக்கவும். இந்தப் பிரகாரம்
21 நேரம் தின்னவும். பாலும் குடிக்கவும்.
தாதுவுக்கு பலமும் வலிவும் உண்டாகும்.
கைகண்ட தொழில் மருந்து.

120-அ. மதன லேபகாமே அதக லேகியம் :-

மானே கேள் புருடருக்கு தாதுவர்த்தனை யாக
மதனலேப காமேசுரிக் குழம்பைச் சொல்வேன்
தேனே கேள் ஆம்பல் நெய்தல் காட்டுமூலம்
சேனையுடன் கிழங்குடனே நெருஞ்சி மூலம்.

தானேகேள் நீநாரி சதாவேரி மூலம்
சாற்றுவேன் நிலப்பனையும் அமுக்கிராவும்
யேணமுடன் யெள்ளுந்து யிலவன் வித்து
யெருக்கிருவோ யிலந்தை வித்து அவரி வித்து//

வித்தெல்லாம் வகையொன்று பலமொன் றாக
மேலான ஆவின்பால் மூன்றுபடி விட்டு
அத்தென்ற வித்தெல்லாம் அவித்து வுத்தி
அடவாக வடிகட்டி வேறே வைத்து
முத்தென்ற தாறாவின் வித்தும் கூட
மருந்தோடே அரணித்து வைத்துக் கொண்டு
யித்தனையு மல்லாமல் யின்னு மொண்டும்
இயம்புவேன் மேல்மருந்து இன்னும் கேளே//

121-அ கேளின்று சதகுப்பை அரிசி யாறும்
கிரியொத்தம் யாணியா கிருமி சத்துரு
நாளுமே சித்தரத்தை மதிரால் கோட்டம்
நலமான சூரல்மிளகு நற்சீரகம்
வோருமே கொத்தமல்லி ஏலக்கம் நெல்லி
வளமான மாஞ்சியுடன் மெல்லி பூவும்
ஆளுகிற் சேமமுடன் அக்கிரா காரம்
அழகுதிரிசாதி சந்தனம் யேலமாமே//

யேலமுடன் தாளிசை கசக்கசாவும்
எருக்கிருவேரி நாகப்பூ வெள்ளவரி
கோலமுடன் குங்கிலிக்கம் வெள்ளிலோத்திரம்
குறையாமல் வகையொன்றுக்கு பலம் ஒன்றே கால்
சாலவே முன்போலே ஆவின்பால் விட்டு
தவறாமல் அவித்துலர்த்தி பொடித்து நன்றாய்

சீலமுடன் மருந்துவகை இரண்டும் சேர்த்து
சிறப்பான முன்னொடி நாழி வாங்கே //

வாங்கியே பாலவிட்டு அவித்து நன்றாய்
வளமாகப் பொடித்து அண்டம் இரண்டு பத்து
தாங்காமல் வித்துமஞ்சக் கருவை வாங்கி
சூரணித்து வுடன் பிசறி வைத்துக் கொண்டு
பாங்கான நெய்நாழி தேனும் பாதி
பலம்பத்து சர்க்கரை கல்கண்டு மஞ்சு
நீங்காத பாகுதனைக் காய வைத்து
நேசமுடன் சூரணத்தை விட்டுக் கிண்டி //

கிண்டியே மயம்போல வாங்கிக் கொண்டு
கிருவையுடன் பீங்கானில் வைத்து மூடி
தாண்றியே நெல்லிக்கா யளவு தின்று
தாலவெல்லம் வெண்ணெய் சாப்பிட்டால் கேளு
திண்டுமுண்டு செய்கின்ற மாதரோடு
சேர்ந்திடில் மருந்துடை திறத்தைக் கேளு
சண்ட மாருத மாகும்தாது வும்விரை
தப்பாது தப்பாது சாப்பி ட்டீயே //

சாப்பிட்டால் நோயெல்லாம் சன்னும் சன்னும்
சடத்துக்கும் பெலமுண்டாம் தாது மீறும்
சாப்பிட்டால் வராத பெண்க ளெல்லாம்
கும்பிடுவான் நமஸ்கரிப்பாள் கூடவாற
னென்பார்.
அகப்பட்ட பெண்களின் மருந்து கொண்டா
லாயிரம் பேரானாலும் அடங்க மாட்டார்.
சரி 2/7/ நாள்பட்ட மேகமொடு வெட்டை வாயுவ
நடுநடுங்கும் லேகியத்தின் நளினம் பாரே //

தாதுவுக்கு மருந்து:-

நிலப்பனை மயிக்கூறாம் நீண்ட சாரணை
உலர்த்திடு உழுந்தினில் ஒக்கவோ ரிடையதாய்
கரந்த சீனியில் காய்ந்த பாலினில்
அருந்தப் பிலந்தரும் அமிர்துணைப் பெருக்கதாதுவாம்//

123.அ. நெஞ்குழம்பு தாதுபலத்துக்கும். நீராதவாய்வுக்கும்:-

சித்திக மூலிகை, செரு பொருபலம்,
அத்திக மண்டம், வறப்புடன் மூன்றதில்
மத்திக பத்திரி நெக்குமே சாதிக்காய்.
அத்திக சிரகம் அகணியின் கிராம்புடன்.
இட்டனை கசகசா தாளிசை பத்திரி
மட்டான சேரான் பருப்புட னேலவம்
தட்டாதிடை ~~[illegible]~~ யெரண்டாய் தான்காட்டுக பலம்
ஒட்டாய் அவியனும் உணர்வாய் அரைத்துடன்//.

அரைத்தபின் னேலமும் அதுகூற வண்டமும்
விரைத்து நல்லாவின்பால் விட்டுக் கதித்து
கொதிக்கையில் சர்க்கரை யருபலம் நேரேநல்க
~~நேரேசெல்க்~~ கொழம்புக்கு திட்டமதாக வகைக்குழம்பு
குழம்பு சிகப்புடன் கொதிப்பாத்து சேர்த்துக் நெய்
குழம்பு பதையல் பகர்ந்திடு/

குழகொள் கொண்டிடும் பத்திரி மேந்தயக்கமும்
னோந்திடும் நோய்களும் பொல்லப் பிணிகளும்
ராத ரோகமும் தாரத்தி லோடிடும்
தளர்கிய விதமும் விசாலிகள் கொடுத்திடும்/

[illegible] 21/9/[illegible]

124-அ. துலங்கிய பித்தமும் மார்பதில் நின்றிடும்
வராச் சயங்களும் சாரிய குன்மமும்
அழிந்திடும் வெட்டையும் மயங்கிய தாதுவும்
மதகரி மதகரி யதுதானென்றறி மங்கையே//

பஞ்சதாரைக்குழம்பு :-

தேனும், நறுநெய்யும் அஞ்சாதே ஒறொரு
நாழியில் நானாழி அஞ்சித மாக்கிச்
சமச்சித்தி னாதனால் கஞ்சாவு திப்பிலி
சித்தரத்தை ~~...~~ பி தேக்கணிரி கோட்டம்
சடமாஞ்சி கார்கோளி யேலட்டி பலத்திரையம்
அக்கிரா யாருவேலி சன்னிரயம் கருங்காலி
சீரகம் கன்னார மோடிலவங் கமிசம்
சாதிக்காய் தன்னுடன் வசுவாசி மேயக்கா
வாலமிளகு மரிசாரா அமுக்கூராம் கூராசுங்கி
அச்சுவகென் தம்பலம் ஆறுகொண் டாங்கதில்
முன்ன முருளியல் சொன்ன வகையுமாய்
ஒன்னிச்சி யோகம் வருந்து பரணியில்
சுச்சிச்சி கொண்டு வைருகவ மாத்திரையில்
பசிக்கிளை கிட்சை தொசிக்கும்கொவியாதி
ஒக்கையும்.
பச்சண தாகவருந்து மேலோர்ங்கையல்லா
மெலிந்தி தளர்ந்தும் வரும்வியாதி பித்தமும்
காயமான உள்வது வியாதியும் வெளிப்புண்ணும்

அண்ண
2/9/22

125-அ. வாயில் புண்ணு கவளப்புற்று வாற்புண்கள்
வாதம்பக ணெண்பதும் நாசம் வரும்திடம்
வர்த்திச்சிரும்தாது யன்திரி யமும்
பஞ்ச தாரகுழம் சர்ப்பிர ஸாயமும்
சித மாமுனி சொல்லினா ரிம்பணே //.

தாது பிலத்துக்கு :

நாது முட்டை அவிச்சு நாது திவசம் உப்பில்
புதைச்சு எடுத்து சாதிக்காய் கிராம்பு பொடித்து
முட்டையும் சேர்த்து அரச்சு சிறு தேனில்
குழப்பி நெல்லிக்காய் பிரமாணம் சாப்பிடவும்.
தாதுவுவண்டாகும். கைகண்டது.

ஆ. மகா பூரணாதி

பூரணமாய் லேகியத்தைச் சொல்லக் கேளு
புகழ்தாது வயசவம் சிவந்த சந்தனம்
காரணமாம் அறுகு கூவளை கிராமிச்சு
கனசிந்தி செர்ங்கு (வகைக்கு) பலம்பத் தாகும்
ஆ பூரணமாய்த் திரித்திடத்து சலமே தாணி
அதிலப் போட்டு திரிநாளின் எட்டொன் றாக்கி
வாரணமாம் கோரக்கர் விளைந்த சடை பார்த்து
பூவாத்தும் கம்பகத்தி யாள்நி மொருசாமம்
போட்டு //

செப்புகின்ற பால்திலே அப்படி தான்போட்டு
செயமாகப் பிழிந்தத்தியபடி வடிதான் கொண்டு
ஒப்புகின்ற திரிகடுகு திரிபாலை திரியாதி யோகம்
வால்மிளா கரத்தை சடமாஞ்சி ஏலம்
தப்புகின்ற வங்க மிலவங்கம் பத்திரி
தாளிசை பத்திரி யதிமதுரம் சீரகம் // 2.

126. அ. சீரகமும் கொத்தமல்லி கசகசா கோட்டம்
சிறுநாகம் அக்கிரா அவியுடன் வெந்தயமும்
கோராகமா மருந்து யாறுவத்தாறி லொன்று
நிறைதானும் அயங்கழஞ்சு விதமா எடுத்து
தாதமா யிடிபொடித்து வடிகொண்ட யடைபோல்
தப்பாமல் கோரக்கர் பொடியதும் சேர்த்து
யேடகமாம் நவபாண்டம் அருகில் வைத்துக் காய்ந்த
~~காய்க்கதன்~~ தால் யாக்கிவைத்து பொடிபோட்டு யிளவற்றிப் பாய்
~~வழுப்பாக்~~க் கிண்டே // 3.

கிண்டிவைத்து எட்டொன்றாய் கிழாயமதை வடித்து
கிளர்பசுவின் பாலு சேர்த்துக் கொண்டு
சுண்டிவைத்த சர்க்கரைதான் பலமொரு மூவஞ்சு
துடராக கரைத்துவடி கொண்டதில் சேர்த்து
அண்டியே பாகிறுகும் பதம்பார்த் திறக்கி
அதின்மேலே முன்பொடியை அவசியமாய் தூத்தி
தண்டியே சிறுதேன் நாழி நெய்படி யருநாழி
சூடாற முன்கனிந்த மொழுகாயக் கிண்டே // 4.

கிண்டியே அஞ்சசுத்து மெட்டெடுத்து மேதி
கெணிதமுடன் பேணிவைத்து சண்டைக் காய்விதம்
தண்டிகொண்டு மேவெடுத் திரோ ரெடுத்ததை
திப்பாம விடைகலையில் யெத்தி இறக்கியபின்
வண்டிபோல் அத்துகின்ற பொறிபுலனை யொடுக்கி
வெம்புத்தி சித்தராங்கம் காதையொரு நிலையில்
தொண்டியாய் நடுவில்நின்றால் போதக கணம்
அரநாம்உசெரு பரிபூரணத்தில்ச் சேர்க்கலாம் பாரே//
பா-5//

பேரின்ப நிட்டைக்கி லேகியமும் நன்று
பெண்களிடம் அனுபோகம் செய்யவென்றால் ஒரு
சுறின்ப மாகரெண்டு சண்டைக்காய் விதம்கொண்டு
போசனம் செய்து பசுவின் பாலுண்டு
பேரின்ப லீலைசெய்யும் வேளையுந் தன்மனதை
நட்டையாய் வெறுப்பாககவுந் தாணிறுத்தில்
பாரின்ப வேளைக்கண் தாண்கி பரமாய் குத்தும்
பாரடா விந்துவாசில் நாசிகை சென்றாலே// 6//

சென்றாகு மென்றுசொன்னேன் உண்மை யுண்மை
மைந்தர் மேலத்தில்க் கருப்பரைச்சல்:கிராணி
யதிசாரம்
தோன்றாது வயிற்றளைச்சல் மிகுந்த பேதி
தொப்புள்வலி கதிச்சுடன் வாய்வு மாறும்
உண்டாமல் . . . .

128.அ. மேகனாத்தின் குழம்பு :-

அரவணையில் துயில் மாயே அதித்தன் பாதம்
அன்பினால் சிந்தையில் பொறி.
திருன்மறை புகழின்ற யோகம் தேவான்
மேகனாத்தின் குழம்பதைக் கேளும்
கருணையொடு சொல்வது கேள் நல்ல கோட்டம்
கோராசாணி அக்கோ டதிவிடையம்
தேவுற்ற பத்திரி உசுவா சாதியாகிநீ
மாய்க்கா கச்சோலம் தாளிக்கு
வைப்பா வசம்பு நல்ல பாடக்கிழங்கு
குடப்பா லரிசுதக்க சிவதை.
சேர்ந்ததோர் பெருமரத்தின் பட்டை யாடித்து
ஒக்கிட்டு பானையில் போட்டு
அதுவெள்ளமும் நாலு படிகொண்டு விட்டு
காகா திக்கென்று வெந்தால் கலத்தில்
நின்துளிக்கச் செய்த்தி எடுத்து
தாளிக்கி தள்ளவிட்டுக் குழப்பா நசுந்தொரு
கல்லிக் கனிக்குள்ளா டைத்து
கொடுக்கிறிடு பானையில் வாய்க்கட்டி வைத்து
காந்தல் கருப்புக்கு நன்று.
அனிறைத்தக கிராணிக்கும் நன்று சுகமான
குளிர்சைக்கும் நன்று சாதித்தொரு
செப்பால் வைத்தாசும் நன்று. தன்தந்தை

கண்ணுக்கு குழம்பு :—

கூன்ன் குறுக்கெலும்பும் குறிஞ்சிப்பான் பல்லும் ?
யானத்தின் கொம்பும் இரவுபகல்திரிவோர் நெஞ்செலும்பும்
காணக்குறைத்தி முலைப்பாலில் கருதியரைத்து குழம்பாக்கி
ஆணிப்பூ தீரும் இதுவகையை காட்டாதே.

129. அ. **மண்டை வலி முதலான நோய்க்கு நெய் :—**

கோட்டமொடு பத்திரி வாய்விளங்கம்
கொடியதொரு சமுத்திரா பலம் கிராம்பு
நட்டமா மரமஞ்சள் தேவதாரம்
நாகப்பூ நாவிகனும் வேர்க்கொம்பு
இருசீரமே தாளுமே தாளுமோர் சிர்தாரத்தை
வேர்ப்பட்டை சித்திரமூல மஞ்சள்
நல்லதொரு எண்ணையொரு படிதானப்பா
நீர்த்துளசி தன்சாரமது படிஅரைதான் விட்டு
ஆகவே அரைத்த தனை எண்ணையால்
கலக்கியே அஞ்சு நாழிகை செண்ணாருப்ப
வெற்றியே சிறுதீயிட்டு செம்பரு வித்தில்
யாக்கியே வடித்த நெய் மண்டையாதில்
தேத்திட வாத கரணியும் பீனிச வலியெல்லாம்
வாயால்வரும் வலித்திடும் மண்டையால் சூலையும்
மாயமா யோடியே போய்விடும் வாகட
மனை நிறைண் ணாதியே //.

ஆ. வயிற்று வலிக்கு மருந்து:-

இராமிச்சம், தக்கோலமும், செந்தாமரைப் பூவின்
இதழ் யாதகும் பசுவின் பாலில் அரைத்து உழக்கு
பசுவின் பாலில் கலக்கி மூன்று நேரம் கொடுக்க சவுக்கி
யம். கை கண்டது.

பாசாணக் கட்டு:-

பார்க்கும் திமிருகளில் பாசாணம் தன்னை
தீர்வெருப்பு கெந்தி இருவாய் மனோசிலை
கார்வெடியு தாரம் கந்தக பாசாணம்
ஏர்பெறும் துரிசு ஏகாந்த வீரமே // பா-1

வீரத்துடனே விளம்பிய நாகமும்
பாரத்த ரசமும் பதிவாய் பொடிசெய்து
130-அ. நேரொத்த குடவன் ஒன்றித்த சுமிரிலே
தீரொத்து வைத்து சிக்கென மூடியே // பா-2

மூடியோர் முகத்தில் முக்கியப் பிடமிட்டு
வாடியுருக்கி வருமையாய்க் கட்டுமை.
நாடி யெடுக்க நல்மணி யாகவே
பாடித் திமிருகள் பாசாண மாகுமே //.
பா-3

குக்குடத் தயிலம்:-

~~சரவணப் பவனையும் சரணம்~~
~~ஒருதயவைத்தே உரைத்திதன் தருணம்.~~
~~சரவணப் பவனையும் சரணம்~~
~~கருமமுனி மகளைவகுத்திய தினகால்~~
~~சிறகரந்தை தரித்த சிறு முடிய தகைப்பரித்து~~

குக்குடத் தயிலம்:—

சரவணப் பவனையும் சரணம் ஒரு
தயிலத்தை உரைத்தேன் தருணம்
சரவணப் பவனையும் சரணம்
கருமமுனி மகளை வருத்தியதின்
காய்சிர கரத்தை தறித்து
சிறுமுடிய தகளைப் பறித்து
தலைசெய் கல்சு குடலிரத்தை
யறுத்து கருகு வெள்ளுள்ளி.
உரிகன முருங்கை கொழுந்து
வெடிவேப்பின் கொழுந்தொடு பிடிநாலு
உரலிடு சரவணனை யடித்துண்டை
உண்டை யாக்கவே உருட்டி
முனிமக ளிருதய மானதில் புகட்டி
வடித்த ஆமணக் கிலைபொதிந்தை
வைத்துக்கோ பாகமாய் உகந்து.
வெடித்து விளைந்த வேப்பன் பட்டை பலம் அயிந்துடும்
விந்தையான குறுந்தொட்டி வேர்பலம் மூன்றாகும்.
படித்துப்பல் ஒன்றுக்கு யருநாழி பிணிவிட்டு
பராபரனைப் போற்றிசெய்து தணலிலிடவே//.

சரவண —

அனலிட்டு எட்டொன்றாய்க் கிறுக்கி
யதில் விளைய கோதுக்களைப் பொறுக்கி
நின்வட னிருமூன்று தேங்காயதை
நிமிசம் திருகி நல்ல பாங்காய்
கனவு கிழாயத்திலே கசக்கிப்பிழிந்து
கருத்தொரு பானையி லிறுத்து
பானைநடுவில் பிணமுருங்கை கம்பை
பரத்தி அணிமகளை —
பூரண மாய்யதில் மிதில்லை
சட்டி கொண்டு சாவே
எரித்த முனிமக ளாவியபின்
பெருத்தினி அத்துகளைக் களைய
பெருத்தி ~~இர~~ லஞ்சு செகமுட்டைகளை வருத்தி
வருத்திய முட்டைகளை உடைத்ததிலே செலுத்தி
வண்ணமாய் வெப்பெண்ணெய்நாவி திண்ணாமா
யதில்வா — வே.
யன்னமும் புகழுகிறேன் திரிகடுகு சாதிலிங்கம்
யயம்புவேன் அரிசிவ்வகை ஆறுடன் சீனப்பாவு
சரவணை பவ.
முருகிட மேல் பெருபருவெம் வடித்துத்திணை
பூசையை வருத்திவடி வேலனை
யருதயத்திருத்தி படித்து தட்டுக்காசிடை கொடுத்து
பத்தியம் பசகாமலே யின்தநடத்து கனத்த

குறிப்பிக்கையாலை சோறோடு நெத்தலி கருவாடு
அல்லாமல் அனைத்தையும் வெறுத்து மனத்தை
உருக்கி யாந்த மருந்தில் தயவு வைத்து
மாறுனோய் யாதமாக கூறுகிறேன் மாணிடர்க்கு.

சரவண பவ.

மேகம் அனாயம் வாதம் போகும்
குட்டம் மேலில் சிரங்கு தணையேகும்
ஆகம் குளிரும் சன்னி = யோகும் நல்ல
ஆண் கனை யாருமல் சாரும்
போகர் உரைத்தபடி புகன்றேன் புவியின் மீதில்
கோனார் கமலம் = போற்றி குக்குடத்தையல் மகிது
~~குக்குடத் தையல் மகிது.~~
சரவணப் பவனையும் சரணம் ஒருத்து.

சூரியப் பிர ஜியணம்:-

ஐயன மாயதே சொல்லும் யிசாவிகன்வேர்
நலிய கிலப்பனை கோரங்கிழங்குட விருவேலி
முத்தம்வேர் கொடுவேலி சித்திரைபால யமிர்தமும்
மாவி லிங்கந்தோல் சதாவேரி மூலமும்
மையாளிஉரிஞ்ச அவன்வேம்பு மூலியும்
மேவிய பன்னி ரண்டுவகைக் கோர்பலம்
மிக்கவே வெள்ளாட்டின் பால்விட் டடைதட்டி
உணக்கிப் பொடிசெய்து கொண்டபின் சேருங்
உற்ற திரிகடுகு முப்பாலை முச்சாரியும்
மணக்கும் கோட்டமும் மாஞ்சி மஞ்சட்டியும்
அரத்தை சவுக்காரமும் குக்கிலத்து தாரமும்
ஏலமிலவங்கமும் கொஞ்சிமஞ்சள் சிறுசிறுகமோ
டோமமும்
ஆக வகைக்கு யாருகழஞ் சாகவே
ஒண்ணிச் சிடித்து புடமிட்டு ஆயதின் பின்னே
அஞ்ச பலம்அமுக் கா—ரமும் சேர்த்து
கஞ்சா மலே வெளுப்புள்ள பாவும்
கதலி வாழப்பழமும் ஆரஞ்ச தாகுமே
ஆவின்றே நெய்நாழி தேனிடாங்நாழி
ஆட்டின்றே பால்நாழி ஆவின்றே பால்நாழி
மேவிய பன்னி ரண்டுபலம் சர்க்கரை
மிக்க யாதெல்லாம் ஒருமித்துக் கிண்டியே

நல்லா நியமம் அந்தியும் சந்தியும்
இரண்டு பொழுதொரு நாளைக்குச் சேவித்தால்
தொல்லையென் றன்னதோர் தொண்ணூற்றாறியவும்
தொக்கித்த யெண்பது வாதமும் நீருமே
நாற்பது பித்தமும் காயமும் மேகமும்
நடுவெ யற்றில் அனல்கொண்ட மேகமும்
ஆலம்பனா வக்கிருக்க காக்கவே நிச்சயம்
அனல்கொண்ட மேகமும் மேல்மேகப் பொக்களும்
சூலை கிரந்தி அரையாப்பு குட்டமும்
சொறிக ரப்பன் வெறிகொண் ணுகள்
மாலைத் தடிப்பு வலசல்நீர்ப் பாச்சல் ~~லை~~
~~அலை~~வை கொண்ட நோயிக்கிது கைகண்ட நியனம்?
இவ்வணையா அன்னதோர் கரும்பித்த தாபகளும்
நிணமா~~கவே~~ கவே திரிதோஷக நையவும்
பகாத தின்னே நிறமாகளு மொம்(ருசி)கிலோ
பத்தியம் தொண்ணூற்று நாள் புணர்ச்சி யொழிக்கவும்
ஆக கின்னொரு மண்டலம் சாப்பிட்டால்
அடராது முப்பிணி தடாது நிச்சயம்
உப்புப்புளி மச்சம் தள்ள வேண்டியது

இளைப்புக்கு தயிலம்:

வெப்பெண்ணெய், வசம்பு, நில்வேரு, இண்டு
யாந்த மருந்துக்களை சதைத்து எண்ணெயில்ப்
போட்டு காய்ச்சி மெல்பதுவத்தில் இறக்கி உள்ளுக்கு
குடுக்கவும். [signature] 2/1/212

134. அ. சுரத்துக்குக் கியாழம்:—

சுரத்தின் வகை யுரைத்திட சுப்பையா யுன்கிருபை
சுகம்பெறவே உரைப்பேன் புவிமீதில் பண்டிதரே.
உற்பனமாய் கேட்டிடுங்கோ விற்பன மதாய்
முருக்கொடு மாவிலங்கு யாசங்கு - முத்திதரு
ஆதுவிளை, கண்டங்கத்திரி, பேய்ப்புடல், பட்டுதாணும்
அதனுடனே பெண்ணின்பால், குப்பைமேனி, நொச்சி,
சீந்தி, தைவேளை, வேலிப் பருத்தி,
வகைக்குவகை யாகவே சாறை ஒத்து
பாண்டங்க ளதப்பேற்றி பகுதிறக்கி பக்குவமாய்
யதில்விட்டுச் சேர்மாறவே ஒருகால்ப் படியாக்கி
வடிகட்டி உரைத்திடும் குளிகைகள் வகைபடியாம்
ஆனந்த வயிரவனும், பூவதிகொடாத வரதராஜசுதனும்
சன்னிக்கு. ராஜிங்கமும் சிந்தாமணி தானுக்கு
மேஷத்திர வயிரவனும், கண்டிழம் வகைபலதும்
செந்தூரம் கணக்குடன் உரைத்தது கொடுத்திடவே
கொடுத்திடச் சன்னியோடும் வலிய றக்கும்
கூசவே சுரங்களும் நாச மதாம்
தேகத்தில் சுகம்வருமே நமது: செந்தூரம் கொண்டதினால்
ஜெகமாகும் போகர் முறையதுவே யாதுநல்ல
பொய்யல்லவே மெய்யாகும் புவியோரே. திருத்தணக்கு

[signature]
21/9/212

பரிபாஷை

சன்னி பதிமூன்றுக்கும் மருந்து:-

சன்னிபதி மூன்றுக்கும் வலி அங்கமதான பதினெட்டதற்கும்
சாஸ்திரத்தின் படி ஆன அவுஷதம் மாத்திரையும் புகல்வோம்

135 அ. வெண்ணீரில், நிலமருங்கைத் தொலியோடு. வெள்ளுள்ளி
இஞ்சியும்,
உவேகக் கொடிஞ்சி, முசிறதின் முட்டையும்,
ஆகத் தல்லிம் பிரண்ணியின் யாறுத்து
வெதுப்பியே நரியின் பாலிதேனும், நாடிக்
கலந்தபின் கண்டுபடம் வகைதேடி யுரைத்ததுவே
உன்னிய துன்பியின்பல் உரைத்தபின் உத்தமன் சேர்
குளிகை உள்ளது, பூவது உத்திரவயிரவன்
விள்ளுமே சக்கரமும் சக்கரத் துடனே
கோடாசூடி தானதராஜ சதனும் சாங்கை
யானந்த வயிரவன் சொக்கனும் பொம்புசிந்தாமணியும்
மிக்க ரசவடிவும் வயித்திய முரத்திரு. வாதியுடன்
வெஞ்சின மாகிய சந்திர சூராணரோதைய
வெஞ்சினமாய்க் கொடுக்க அக்கண்ணிலே யருவோர்
குதிரைக் ககஸ்திசர் தன்குழம்பும் ஆகச்
சினேகித பொட்டணமென்றை ஆந்தசெண்ணெயில்
தானது ஒத்தலிட உடம்பில் வெதுப்பி தயிலமதனைப்
பிழிந்து சத்த னாசியும் பிழிந்திட —
அக்கினிமெத்த வளைந்ததுவே உமநரிக் கொம்புடனே

[signature]
21/9/22.

முன்னா அரையின் பழுபு கைத்து
உளாக் கழுடன் வெள்ளைக் கிழம்பதை
நாக்குதனில் தெய்த்து திணைதனைத் தவிர்க்க
தலாவி கண்டு தட்டமாய்ச் சுருள் வைக்க
தெரிய சற்பத்தின் பல்லை எடுத்து
கோறல் வடுப்படுத்தி வனத்தின் மேல் நோக்கும்
முழுவை வலித்தி ஞத்தே பிடுங்கி
வல்லமை கண்டுநீ என்று நடத்திட
எல்லாத் தோழமும் உயவா வரிசியள/ழாக்கி
உகப்பான தாறா வரிசிமா வழுக்கி
கருப்புக் காலி நெல்முன் னாழி
நல்ல காற மான பழானி கரும்புக்
கட்டி பாதி செரும்ப் கொட்டத்
தேங்காய் ஒன்று சிகாற மான
கோழி முட்டை பத்துடன் சேர்த்து
நாழி உருந்ததில் கூட்டி நலமகை
கட்டி அடைசுட்டுத் தின்றா நன்மையாகு
நாது தேகம் பொன்னிற மாமே //

136 அ. கதலி லேகியம்:—

ஆதிமுன் முனியுரைத்த அதியுக்த தலலேகியம்
அன்புடனே சொல்லுகிறேன் வன்பிணிகள் தீர
சோதிபெருங் செம்கிளாதீர் கிழங்குட நன்னாரி
துய்ய2 தாமரைக் கிழங்குடனே வளருமுத்தக்காசு
சாதிவெறவே னிலப்பனையின் கிழங்குடன் சீரகமும்
நற்சீரக மானதொரு யீரஉள்ளி தாதும்
ஓதுவேன் வகைவகைக்கு ஒன்பது கழஞ்சு
உற்றசாதிக் காயுடனே பத்திரி கிராம்பு

வெத்தியுள்ள சீனியது சீனிபலம் இருபதும்
நேசமுள்ள கதலிப்பழம் அன்பது பிளந்து
மற்றதெல்லாம் ஆவின்பால் ரண்டுபடி யாக
மங்காத நெய்யது ஒன்றுபடி சேர்த்து
முத்திபெற அருப்புதனில் வைத்ததனை மூட்டி
மெருகுபத மானபின்பு பிங்காணதனில் வையயே// பா-1

வைத்திருபு மருந்து பின்னையின் காயனா வு
வகையுடனே அருந்து புளியுப்பைத் தகரு
137அ உத்தமாகச் சொல்லுகிறேன் துய்யவாத பித்தம்.
துய்யவாத பித்தமொடு சிலேற்பனங்கள் தீரும்
அத்திசுரம் வேவுடனே நெஞ்செரிப்பு காந்தல்
தீரும்நோய் மேகம்வகை யிருபதும் தீரும்
பண்புடனே உஷ்டிணவகை 126-ம்
வகையுடனே முகமணரும் சூடுமது தீரும்.
கெந்தான பருக்கும் தேகம்வது வாகும்
பார்தனிலே மன்மதனைப் போலேவது வுண்டாம்
பண்புடனே விந்துதன் றாதபடி நிற்கும்
வகையுடனே நீர்க்கடுப்பும் இரத்தமும் திரப்பும்
மிக்கவே வறட்டுசோகை யேப்பிளைப்புக் கக்கல்
செய்யும்பிணி நோய்களொன்றும் தீரும்புகளாக
ஆதியுறு வேதமுனி சொன்னபடி யாக
அதிகாரகதலி லேகியத்தை அருளினார் தாமே//
காசினியோர் பிணியகல நற்கதலி லேகியம்புகழ்
சொல்லுவேன் கதலிலேகியம் சொல்லுவே னாண்டே
Ref சொல்லுவேன் ஆவின்பால் படிரண் டதில்ச்
சேர்த்திடச் சீனி யிருபத்தி ரெம்பலம்
நருட்ப நல்லகதலி பழம் அன்பதாம் தனை நாழி பிசைந்து
(நல்ட்டுச) மருந்ததை சொல்லுவே://

வள்ஞி

சத்திப்பு விக்கலுக்கு மருந்து:-

ஏலம் ஒரு கழஞ்சி வாங்கி ~~...~~ வறுத்துப் பொடி செய்து மூணு பங்கு செய்து ஒரு பங்கு எடுத்து வெள்ளைச் சீலையில் பொட்டணம் கட்டி ஒரு கரண்டி கஞ்சித் தெளிவில் பிழிந்து குடிக்கவும், அப்படி மூணு நேரம் குடிக்க விக்கல் சத்திப்பு சுகமாகும் நிச்சயம். கைகண்டது.

138அ. பிள்ளையில்லாத பேருக்கு மருந்து:-

அரசமேல் புல்லுருவியை அசுபதிநாள் பிடுங்கி இலையும், தொக்கக் கொண்டுவந்து பசுவின் பாலில் அரைத்து குடிக்கவும். பிள்ளையுண்டாகும். சிவந்த குட்டமும் தீரும்.

பிள்ளையில்லாத பேருக்கு மருந்து:-

மூணு எருக்கலம்பூ, நின்று நாலாம் நாள் முழுகிவந்த உடனே ஆழாக்கு நெய்யும், ஆழாக்குப் பாலும் கூட்டிக் குழப்பிக் குடிக்கவும். மத்தாநாள் வெள்ளைக் கருவிளை யாலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலக்கிக் குடிக்கவும். அது குளிக்கிற மாதம்.

பிரமியத்துக்கு மருந்து:-

எருக்கம் பூ (மொட்டு பூவாக) ஒரு சிறாங்கை கொண்டு வந்து சட்டியில் கருக்கி எருமைத் தயிர் வார்த்து அரைத்து எருமைத் தயிரில் குழப்பிக் குடிக்கவும். மூன்று நாள் கொள்ளவும். உப்பு, புளிப்பு தவிர்க்கவும். கை கண்டது.

கிரண்
21/9/2012

சித்திரத்தப் பிரமியத்துக்கு மருந்து :

புளியம் விதையை வறுத்து உரலில் போட்டுக் குத்தி தொலியை எடுத்துக் கொண்டு அம்மியில் தட்டி அரைத்து நன்றாய்ப் பொடி பண்ணிக் கொண்டு விடியக் காலத்தில் ஒவ்வொரு கரண்டிப் பிரமாணம் 3 நாள் உள்ளுக்குக் கொடுக்கவும். 3 நாள் கஞ்சியில் யலந்தைவிதை போட்டுக் காய்ச்சிக் குடிக்கவும். உப்பு, புளி தவிர்க்கவும்.

139. அ. வாதத்துக்கு தைலம் :—

கருந்தொட்டி வேர் ஸ்ல மக - பதினாழி தண்ணீர் வைத்து கருந்தொட்டியை துண்டு துண்டாய் கொத்திப் போட்டு காய்ச்சி நாழியாகக் குறுக்கி கியாழம் வடித்து கசகசா ஸ்லம் 3 கியாழமிட்டு அரைத்து நல்லெண்ணெயில் கலக்கி கியாழமும் விட்டு காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து வைத்து 3 நாள் ஆறு மொழுகு குடிக்கவும். நாளுக்கு நல்லிருப்பு தேய்ந்து வெந்நீரில் குளிக்கவும். வாதம் தீரும் கைகண்டது. பத்தியம் முருங்கையாலையும் சோறும் தின்னவும்.

அசைச்சலுக்கு மருந்து :—

சீவாந்திக் கொழுந்து யாழுமிச்சம் காயாவை புழுங்கலரிசியும் மஞ்சள் சுண்ணாம்பும் கூட்டிச் சேர்த்து அரை தட்டி நெய்யில் வேக வைத்து எண்ணெய் பருவத்தில் யாக்கி சித்தனைப்பும் பருவத்தில் சாப்பிடவும். வயத்து அசைச்சல், கடுப்பு, கிருமி இவையெல்லாம் தீரும்.

ஆ. பயித்தியம் தீர நெய்:

நல்லெண்ணெய், ஆமணக்கெண்ணெய், வேப்பெண்ணெய்
நெய் வகைக்கு உழக்கு மருந்துவகை, தலைமண்டை ஓடு
போட) சந்தனம், நெல்லிபருப்பு, சிறுபயறு, ~~சிறுபுல்~~
சிறுபுல்லா. வேரை வகைக்கு பலம் 1 யெலுமிச்சம் சார்விட்ட
ரைத்து யெண்ணெயில் கலக்கி கூட சாறு விடவும்.
ஆறிய பட்டிட்டெடுத்து உச்சியில் மத்திக்கவும்.
பச்சை வெள்ளம் நாறுகுடம் தண்ணீர் விடவும்.
பயித்தியம் தீரும். கைகண்டது. குருவுபதேசம்.

பாவையராசாதி தயிலம்:—

பாவையராசாதி தயிலம் செய்முறை தன்னை
பாகமாய் வடித்துப் ~~பார~~ பாரடி.
நாவலர் புகழும் தினம் ~~நன்மையாய்~~
நன்மையாய் முனிவர் சொன்ன
ஔவையே தெரிந்திடாமல்
யாத்தயிலம் வைத்துப் பாரு

பாவையரா//
நாவிகணம் கிரிய சீரகம் அத்திமாமணக்கு
நாறு தேவதாரம் மஞ்சட்டி
வாம்கு சிறுதேக் கிரிவேலி அக்கடனே
வன்னமா மஞ்சளும் கூட்டி
பாம்கிழ யரேய் வகைக்கு
பாகமாய்க் கிழாய மொன்று
சரி ஆவின்நெய்க் ~~கிழாயமொன்று~~ மொன்றுவிட்
டரைத்துக்கொ ளெந்தை யெல்லாம்.
பாவை//.

மேலிரண்டு நாசியில் வெண்ணெய் சொல்லு றேணிந்த
மொசுக்கினில் கிழாயத் தெறித்து
வாரமுன் ஈனத்தி யனையும் வடித்துக்கொண்
வகை வந்த [illegible] நல்வெழிப் பருவத்தில்
பூதஞ் சுருமாகி முஞ்சான் போட்டுவடித்துத் தயலம்
நாசியே தலையிலிட்டா லனையும் பிணியைக்கெடு

பாவை -

பத்து மூன்று சன்னி ஒருமே ஆறுடன் நாசம்
பத்துவெண் சாரமும் தீருமே
பத்து மேச்சாரங்களும் விட்டோடு
பதமே யிறங்கிக்கோ பெண்ணே
வெத்தியாய் முனிவர் சொன்ன
வேதநூ லுரையின் மேன்மை
சித்திய மாயவர் பாலர்க்கவி
கண்ட முனி விண்ட ஈனி ||

ஆ. பாவையராகிதி -

சாரத்துக்கும், இளிருக்கும் குடிநீர்: -

மாதுளங்காய், கடுக்காயும், கழிப்பாக்கும் இந்த மருந்து மூன்றும் நய்யத்தட்டி பூரியக் காடியாலிட்டுக் காய்ச்சி உழக்காக்கி குடிக்கவும். இளிரும், சாரமும் தீரும்.

இளிருக்குக் குடிநீர்: -

உவரயினையும், சுக்கு இந்த மருந்து இரண்டும் நாழி வெள்ளம் வைத்து உழக்காக்கிக் குடிக்கவும். இப்படி மூன்றுநாள் குடிக்கவும் தீரும்.

வெதுப்புக்குக் குடிநீர்:—
சீந்தில் தண்டு பலம்-12 நாழி வெள்ளம் வைத்து உழக்
காக்கி தேனாகிலும் சர்க்கரையாகிலும் இட்டுக்
குடிக்கவும்.

141. அ. எல்லாச் சுரத்துக்கும்:—
வெள்ளைக் கருப்பன் சாறும், மிளகு, வெப்பாலரிசியும்
கழுநீரில் குடிக்கத் தீரும்.

ஆ. வயிற்றில் சீழ் கட்டினதும், இரத்தம் கட்டினதும்
மருந்து:—
அருக்கந் தும்பை, தனிச்சாறாக ஒரு சிரங்கை குடிக்கவும்.
கழஞ்சி வித்து பொடிச்சு அடிவயிற்றில் கட்டவும்.
இரத்தம், சீயும் உண்டானதெல்லாம் இறைக்கும்.

வயிற்றுப் பிரட்டுக்கு மருந்து:—
கருந் தக்காளி வேரை அரைத்துப் பாலில் கலக்கி குடிக்க
வும். தீரும் நன்று.

குழந்தைகள் மாந்தத்துக்கும் சுரத்துக்கும் கியாழம்:—
~~பெருந்தும்பை, சிறுதும்பை, ஆடாதொடை, மன்னவிரி,
மஞ்சணாத்தி, தெம்புதாரம், விழுருக்கி, நாரத்தி,
எலுமிச்சி.~~

பெருந்தும்பை சிறுதும்பை ஆடா தொடை
மன்னவிரி மஞ்சணாத்தி தெம்பு தாரம்
விழுருக்கி நாரத்தி (எலுமிச்சி) இருமிச்சி
ஒக்க வளமான யீக்குவகை கழஞ்சதாக
திரிகடுகு வெள்ளவுள்ளி அதிமதுரம்
சீரகமும் ஒன்றுவகை கழஞ்சு தாக
பரிகிலாகிர் தனிலக்காச்சி யெட்டொன்றாய்
அருந்திடுகில் மாந்தசுரம் பறந்து போமே //

[signature] 21/9/212

வாய்வுக்கும் பெருவயறுக்கும் மருந்து :—

(6) (பலம் 3)
கொம்மட்டிக்காய் பலம் கா, கல்லுப்பு ஸ, கடுக்காய்
ஸ க, வெள்ளுள்ளி (பலம் 1) ஸ கீ, சுக்கு (பலம் 1/4) ஸ வீ, கடுகுரோகணி
(பலம் 1/4) ஸ வீ ஆகியவையெல்லாம் ஒருவெள்ளத்திலரைத்து
கொருக்கள்ளிப் பாலில் வேகவைத்து குழம்பாக்கி மெழுகு
பதுவத்திலும், புளிப் பதுவத்திலு மிறக்கி நெல்லிக்காயளவு
தின்னவும். தீரும் பிணி - குன்மம், பெருவயறு, மகோதரம்,
சோகை, அஜீரணிதம், வாய்வு, வயிற்றில் பொருமல்,
சாலைகம் தீரும். இது கும்பகோணத்தில் இராமசாமி
வயித்தியர் உபதேசம். பத்தியம் அநுபானம்.
ரோகம் கண்டது போல்.

இரத்தப் பிரமேகத்துக்கு மருந்து :—

நறுநன்றிக் கிழங்கு, முள்ளி, யேலம் பட்டை, தேத்தாம் (வகைக்கு பலம் 1)
பால், புளியம் கொட்டைத் தோடு, பிரவுள்ளி வகை பக்.
வாங்கி ஆவின்பாலில் ~~ஊற~~ வைத்து தேங்காய்ப் பாலினா
லது அரைத்துக் கலக்கி குடிக்கவும். மூணுநாள் ஆறு
பொழுது குடிக்கவும். பத்தியம் முருங்கையிலையும்
சோறும். மறுநாள் கழிந்து வெந்நீர் முழுகவும்.
இரத்தப் பிரமேகம் தீரும்.

கோதம்பு லேகியம் :—

கருவுக்குள் ளுருவாய் கர்த்தனார்
　　காட்டினா ரென்னை யொருசிகு தாட்டிகமதாய்
விருப்புடைக் கையாலே காப்பினை மிரிவே
　　மேகவளி தேடினேனே
தேடினேன் ஞானமதாய் மேகராசன்
　　வந்தித்தோ னென்னை உவந்து சிந்தித்தானே.

உருதின சுத்திரமெல்லாம் நான்வழியாய்
உலர்ந்தேன் பிணியினால் அலைந்தேனே // பா-)
அலைந்தது கண்டு இரங்கி ஏகநாதர் அருளினார்
அருளினார் ஒருமருந்து நிசமாக
பிலந்தரும் கோதம்பு ஆகார
உலர்ந்தொரு பிசகற்ற நற்சாரகம்
சிறுபயறும் பயறோடு வாலமிளகு (காலமணி)
அக்கிரா பரியுறு கசக்கை ஆதாளியும்
ஆதாளி நிலப்பனையும் நன்னாரி
அமுர்தொடு பலமொடு அதுவகைகேள்
வகைவகை பலம் நாலால் மைக்கான
பனைவெல்லம் கற்கண் டுடனே
கற்கண்டுக் கிடைமருந்து நெய்தேன்
பாகுபடனேயிதை வேகவே வைத்து
சிக்கெனவே யாக்கிய மருந்தை
சித்திக் குதிர் குழம்பாக்கிய பின்
புன்னையின் காயளவாய் கொள்ளவே
மண்டலம் காயளவு அருந்திடில்
என்ன என்ன சொல்லப் போறேன் மேகங்கள்
ஏகமே வாளையும் ஆகுமே
மென்னா அகமகிழ்ந்து அன்ச்சாரமும்
பித்தமொடு அக்கசயம் கக்கலும்போமே.
யேகிவிடும் உண்மாந்தை, பிணிசாகங்கள்
வெகும்புரூக்கி உஷ்ணரோக்கி இசைப்புடனே
உடல்வறண்டு வாட்டசை மேகங்கள்
தெழிவிடும் தாதுக்கள் தேழிவருமே //.

சன்னிக்குத் தயிலம் :—

நாட்டிலுள்ள மனுவருக்கு சன்னி வந்தால்
நலமான தயிலமதை சொல்லக் கேளு
ஆ கோட்டிதுள்ள நாரிதன்னை பின்னைதன்னை சொல்லு
கடைமருந்தை சொல்லுகிறேன் கருத்தாய்க் கேளு
வாட்டமில்லாச் சுக்கு வசம்புடனே ஓமம்
வகையுடனே வெள்ளுள்ளி தேவதாரம்
கட்டான கருஞ்சீரகம் கட்டிச் சன்னி
காயமுடன் வகைக்கொரு கழஞ்சி வாங்கே //

வாங்கியந்த கடைமருந்தை மகிடமஞ் சேருகத்
வளமான கண்டமது கழஞ்சி சேரு
சேரப்பா மூலியுட னின்னும் சொல்வேன்
திறமான நாவேளையும் குப்பை மேனி
வேலியுடன் வேலியின் பருத்திச் சாறும்
விதமான வெற்றிலையும் நொச்சி கூட்டே //

144 அ. கூட்டப்பா இவைகள் சாறா னாக்கு
குறியான நிலைவேரு முசுறு முட்டை
குணம்படவே தெண்டிசையொன்று தறித்துச் சேரு

சேரப்பா வேப்பெண்ணெய் அரப்படி தானே
திறமாக தயிலமதை யின்னும் சொல்வேன்
இசவாக எண்சாணு வாகம்சரீரம் தன்னில்
இட்டிடவே சன்னியது பறந்து போகும்
அப்பா அகத்தியரு சொன்ன பக்குவமிது
இப்படிநீ செவித்துக் கொள்ளே //

வர்மத்துக்கும் வர்ம சயித்துக்கும் தயிலம்:—

கோரோசினை பலம்-8 ப௧, அக்கரா பலம்-2 ப௨, திரிபலா பலம்-2 ப௨,
அதிமதுரம் பலம்-3 ப௩, சுக்கு பலம்-2 ப௨, நற்சீரகம் பலம்-2 ப௨,
சித்தரத்தை பலம்-2 ப௨, கற்கடகம் பலம்-2 ப௨, வேப்பெண்ணெய்
உழக்கு, நறுநெய் உரி, வில்வக்காய் மேல்பாசி
தள்ளிப் போட்டு இரண்டு மேலில்லாத தாளிச் சாறு ~~உரி~~
விராலியிலைச் சாறு உழக்கு, தொட்டா~~வாடி~~ச்சாறு
உழக்கு, ~~தூ~~ மருந்தும் இடித்துப் பொடி பண்ணி
வில்வக்காய் இரண்டும் பிடித்து ஒண்ணித்து சாறும்
நெய்யும் சேர்த்து காச்சி பொடி தூவி வெத்திலை
போட்டு பதவம் பார்த்து யிறக்கி ஒரு ரூபாயிடை
தயிலம் மூணு நாள் ஆறுபொழுது குடிக்கவும். பத்தியம்
சோறு சாப்பிடவும். அஞ்சக்கு வெந்நீர் மொழுகவும்.
சுபம்.

மேகவாத சூலைக்குக் கிஷாயம்:—

சீனப் பாவை கருஞ்சீரகம்
சிறந்த மிளகு வேர்க்கொம்பு
வானஞ் சுக்கு திரிபலை
வளரும் ஏலம் யிலவங்கம்
காணக் கெருடக் கொருகுப்பை
கடுகும் சிவனார் மூலமுடனே
கொடுவேலி
குசியா ஆயிலயம் பட்டையுடன்
சாலத் துடனே இரண்டுபடி
தயவாய்க் காச்சி எட்டொன்றாய்
கோலத் துடனே கொடுப்பீரால்
குடிப்போம் மேகவாத சூலையுமே //

ஏலாதி சூரணம்:—

ஏலாதி சூரணத்தை யியல்புடனே கூட்டுகிறேன்
காலகாலனவனை கருத்தினில் வேத மொழியாய்
சீலமாய் பிணிகள் வந்து செத்திறந்து போகாமல்
சீலமாய் பிரியமாதே மருந்துவகை கூறக்கேள் // பா-1

கூறும் திரிகடுகு சாதி கொத்தமல்லி
கோட்டமுடன், ஏலம் இலவங்கம்
தேறும் அரத்தை சின்னாரம்
செண்பக நெல்லி கடுக்காயும்
மாறு கிராமிச் சிருவேலி
மணக்கும் கச்சோலம் மாயக்காய்
நாறும் நறுண்ணிரி பத்திரியும்
நல்ல நாகப்பூ கூட்டே // பா-2

கூட்டே ஜெறான் திருகபஞ்சி
இணைமாய் மாஞ்சி சாத்திரமும்
நாட்டில் மதிரம் நாலகபஞ்சி
நல்ல சீரகம் யாருபலமும்
கருக யடித்துப் பொடியாக்கி
போட்டே நீறும் முப்பலமும்
பொருந்தச் சீனி முப்பலமே // பா-3

பலமே ஏலம் தான் சேர்த்து
பரிவாய் யதனை தின்றுவதில்
குலமே பித்த சரமயக்கம்
கூர்ந்த பிரமேகம் அத்திசுரம்
சலமே பிரமேகம் கனைச்சிவ
சகல வெள்ளை சாயுரத்தம்
<— பலமே பித்த மயக்கம்

பிணியும் மேற்கள் ஓடியோடும். // பா-4

146.அ. ஓடும் வாயினீர் உள்ச்சுரமும்
ஓங்காரம் சத்தி தன்முடன்
பாடும் பித்தம் பயித்தியமும்
பகரும் வினை யாவுமேயும் போம்
போமே வாய்ப்புண் வாய்நாற்றம்
பொல்லா உள்ளு ரோகமெல்லாம்
ஆமா மேனி பருத்திருக்கும்
அதிலே கெர்ப்பம் தான்தரிக்கும் பா-5
தாமே கைகால் காந்தலுடன்
தவன சத்தி கிறுகிறுப்பும்
போமே கெட்டி எறிந்தாற்போல்
வோடி வொழிக்கும் கண்டீரே // பா-6

<u>சுரோணிதம் இறங்க கிஷாயம்</u>:— III

எள்ளுக்காய், சுக்கு, வெள்ளுள்ளி எருக்கலம் கொழுந்து சாணம் சிவதை விளங்கும் சமன்கொண்டு இரண்டு படி வெள்ளம் வைத்து காச்சி உழக்காக்கி இரண்டு நேரம் குடிக்கவும். இருக்கிற விதம்போலே சுடவாட்டுக குடிக்கவும்.

<u>பிள்ளை பிணிக்கு நெய்</u>:— ஏலம், கிராம்பு, ~~கச்சோ~~ [கண்டு]ரகம், கொத்தமல்லி, அதிமதுரம், அசமதாகம், திப்பிலி, கடுக்காய், தாணிக்காய், செண்பகப்பூ, யாலவங்கப்பட்டை, வசவாசி, மனோசிலை, இராமிச்சு, பெருங்குதனை, பெருங்காயம் இவையும் இதெல்லாம் ஒவ்வோர் கழஞ்சி கொண்டு சேர்க்கட்டி நெய்யாலே போட்டு வெங்காயம் உள்ளி சிவந்த பருவத்தில் வாக்கி உள்ளுக்கு குடுக்கவும் தீரும்.

சன்னிக்கு மருந்து:—

சப்பொங்க கட்டையை கொண்டுவந்து நன்றாய்த்
தவைத்து மேலெங்கும் பிடித்தவுடன் தண்ணீரைத்
147. அ கொப்பளிக்கவும் குடிக்கவும். இது நல்லது. இதுக்கும்
பத்தியம் கோழியாரச்சி யாணமும் (சாறும்). சோறும்
தின்னவும்.

சிரங்குக்கு மருந்து:— கார்தம், வெள்ளைப் பாசாணம்
நெல்லிக்காய் இந்த மூன்று மருந்தும் தும்பையிலைச்சாறு
விட்டு நல்லெண்ணையால் கொதிக்க வச்சு வெங்குப்பதமாய்
இறக்கிப் போடவும். சிரங்கு தீரும்.

அஞ்செண்ணெய் தயிலம்:—

தடவும் தயிலம் நல்லெண்ணெய்
தணித்த புங்கிட
வேப்பிழிந்த யெண்ணெய்
சிற்றா மணக்கி னெண்ணெய்
வேப்பெண்ணெய் ஒவ்வொன்று உழக்காக
எடுத்துக் கலந்து வேப்பருத்தி
திராயப் பிரமி தொடு
ஆடாதோடை துளசி தோலை
வேப்பம் சாறு உழக்காக
உழக்கில் மூன்று தேங்காயை யுடைத்துத்
யுடைத்துத் திருகி வெள்ளிரில்
பிழக்கப் பிழைந்து பிழிந்த தென் பால்
ரண்டுபடியும் இப்ப தெளிநாய்
சாக்கும் கருஞ்சீரகம் கொணிக்காயக்கண்டகம்
கண்கில் மதல் கற்கடக சிங்கி//

சிங்கி ரெம்பியின் சட்டை
சிறுதேக்கு வெளிச்சம் பிசினாங்கன்
வெங்கை முசுறுமுட்டை புள்ளி
வெப்பம் பிசின் பஞ்சவண்ணப் பழுக்காய்
தங்குமிவை யொன் றோர் கழஞ்சு
தகைய வரைத்துத் தான் காச்சிப்
புங்கு முதிர்ந்து மெழுபதமாய்ப்
பார்த்து வடித்துக் கொள்ளுகவே //

கொள்ளும் தயிலத் திற்கூட்டு
மட்டை தயிலம் கோழிமுட்டை
மெள்ள வுடைத்த வித்து
148. அ. மஞ்சள் கருவை யெடுத்து மிகப் பிசைந்து
உள்ளுக் கிண்டிச் சட்டியலிட்டு வறுத்து
விட்டு வறுத்து பெருங்காயம்
தன்னில் யாருகளுடன் போட்டு
தயிலம் வடித்துக் கூட்டுகவே //

<u>வாய்வுக்கு மருந்து</u> :—

பெரண்டைக் கொழுந்து நூறு பிடி எடுத்து ஏழுடக்கு
பச்சக் கொத்தோலை சுத்தி அடுப்பில் போட்டு வேகவைத்து
யெடுத்து பெருங்காயம் வெள்ளுள்ளி, சுக்கு, வெந்தயம்,
பழம்புளி, யிவையெல்லாம் ஓர் நிறையாய் எடுத்து உழக்கு
காந்தாரி மிளகு யிந்த மருந்தெல்லாம் அம்மியிலிட்டு
தேங்காய்ப் பால் விட்டு மெழுகுபோல் அரைத்து ஒரு நெய்த
தேங்காய்ப் பாலில் கலக்கி தீயெரித்து குழம்பு பதத்தில்
னி இறக்கி- சீசாவில் வைத்து சாதாரணமாகத் தின்னவும்.
வாய்வு சுபம்.

மஞ்சள் நோவுக்கு மருந்து:—

தெங்கி விளைய பூவதனைச்
 சிறக்கப் பறித்துக் கொண்டுவந்து
பங்கு படவே பசுவின் பாலில்
 பதமாய் யரைத்து தான்கலக்கி
அங்கம் குளிரக் கலத்தரை
 லருந்து மூன்று பொழுதப்போ
தங்கிய மஞ்சள் நோய்வந்தால்
 தானே ஓடும் கண்டீரே.//

149. அ. நயன வில்வாதி எண்ணெய்:—

சீர்பெறும் நயன வில்வாதி எண்ணெயின்முறை
 சாற்றச் சிறந்த ஞானம்
நேர்பெறு மமராநந்த நேசமுடனே பணிந்தேற்ற
பார்கூறும் குறுந்தொட்டி யிசங்கிவை வேரு
 பலம்வகைக் கிருபத்து ரண்டோடு சேரு.
நாற்பெறும் கூவளம் மூலம் பாரு
 நல்துளிந்தை வகைக்கு பலம்பதி னெட்டு
சீர்பதி னொன்றோ டின்னும் சேர்க்க
 பகருவேன் நெருஞ்சியுடன்
நாறு பலத்தோடு பத்திடு மிருசுரி
 படிபடி யாடித்திடு—
பாறு பதிவாய் புனல்நான்கு படி.

நான்குபடி அளந்தெடுத்து பானைக் குள்ளிடும்
 மருந்திடித்ததும் தொடுத்து
கொதித்த தோரொன்றாய் வற்றாய் கோதும்
~~கொத்தித்க் கொண்ட கியாழம் தன்னை கழுவேன்.~~
~~கூறு~~

தகுத்துக் கொண்ட கியாழம் தன்னை
கூறுவேன் இருந்து - சீர்பெறும்

கூறக்கேள் அவரவர் இனங்களை வாங்கி
பழயொன் றொரு சொல்
கூர்ந்து சேர்க்கு மருந்து கொளவேன்
வென்றவே யதின்வொங்கு

சிறந்த இராமிச்சம் கோட்டம் யருவேலி
வெண்டு சீரகம் மூன்றொடுபின்
சந்தனம் இரண்டும் குறையாமல் வகைக்கு
நாலிகழஞ் சதுகொண்டு

தரித்திடித்து ~~து~~ இதுமுன் கியாழத்தில் கிண்டுத்தும்
கிண்டிய தருபேற்றி கிருவையுடனே சிறுதி
போடு மூன்றாம் நாளது.

பண்டிதன் முதிர்பருவம் பார்த்து வடித்துக் கொண்டாடு
முண்டித்த எண்ணையாது முடுகிடு மெவர்க்கும்
முறிந்திடும் இரசநோய் முகவாதம் தவிர்க்கும்
அண்டிடாது கண்பிணியன் எத்தையும் தீர்க்கும்
அறிந்துபார்த்த இரபாகம் செய் அரசியே காக்கும்.

- சீர்பெறும். ந.ய.

இந்நூல் பகுதிகள் ஜெயகௌரியால் திருத்தப்பட்டவை

இப்பணி நன்கு இவரால் செய்யப்பட்டது . இவைகளை ~~[illegible]~~ யாவு,

மெய்ப்புரை சரிபார்த்து புத்தக வடிவில் செய்யுதலுடன் அச்சுக்கு

அனுப்பலாம்

இராமசாமி
5/12/97
தலைவர்

இந்நூலின் திருநெறிப்புகளாக உள்ளதை ஆராய்ந்தறிந்து

ஆய்வு செய்யப்பட்டது. (சித்தமருத்துவத் திருநெறிப்புகள்)

[illegible]
21.9.2012